

**AFN-1416**

**BCS132**

**B.Com. (CORPORATE SECRETARYSHIP) DEGREE  
EXAMINATION APRIL 2011**

**First Semester**

**CORPORATE COMMUNICATION**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.

1. What is communication ?

தகவல் தொடர்பு என்பது யாது ?

2. What is a press release ?

செய்தி வெளியீடு என்றால் என்ன ?

3. What is show cause notice ?

காரணம் கேட்பு அறிக்கை என்றால் என்ன ?

4. What is a 'quotation' ?

விலை குறியீட்டுப் பட்டியல் என்றால் என்ன ?

5. What is an offer ?

முனைவு என்றால் என்ன ?

6. What is a report ?

அறிக்கை என்றால் என்ன ?

7. What is an agenda ?

நிகழ்ச்சி நிரல் என்றால் என்ன ?

8. What do you mean by 'minutes' ?

கூட்ட விபரக் குறிப்பு என்பதன் அர்த்தம் யாது ?

9. What is a circular letter ?

சுற்றறிக்கை கடிதம் என்றால் என்ன ?

10. What is status enquiry ?

தகுதி நிலை விசாரணை என்றால் என்ன ?

11. Who is a secretary ?

செயலாளர் என்பவர் யார் ?

12. Who is a manager ?

மேலாளர் என்பவர் யார் ?

13. Write a note on 'informal reports'.

முறைசாரா அறிக்கை குறிப்பு வரைக.

14. What is a notice ?

அறிவிப்பு என்றால் என்ன ?

15. What is 'attitude' ?

'மனோ நிலை' என்றால் என்ன ?

**Section B**

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. Being an insurance company official, write a letter to a policy holder demanding the premium.

காப்பீட்டு நிறுவன அலுவலர் என்ற முறையில் காப்பீட்டு பெறுநர் ஒருவரிடம் முனைமம் செலுத்தக் கோரி கடிதம் எழுதுக.

17. List the points to be considered by a banker before writing to a customer.

வாடிக்கையர் ஒருவருக்கு கடிதம் எழுதும் முன் வங்கியர் கவனிக்க வேண்டிய குறிப்புகளை பட்டியலிடுக.

18. What is 'Testimonials'? What are its contents?

நற்சாட்சி பத்திரம் என்றால் என்ன ? அதன் உள்ளடக்கங்கள் யாவை ?

19. Explain the significance of export and import correspondence.

ஏற்றுமதி இறக்குமதி சார் தகவல் தொடர்பின் முக்கியத்துவம் பற்றி விளக்குக.

20. Draft a model notice to the shareholders at the time of shareholders meeting.

பங்கு வைத்திருப்போருக்கு அளிக்கப்படும் அறிவிப்பின் மாதிரி ஒன்றை வரைக.

21. Write a detailed reply letter to a company which has asked for catalogue for regular purchase from your company.

தொடர் கொள்முதல் செய்ய வேண்டி பொருள் விபர பட்டியல் கேட்கும் ஒரு நிறுவனத்திற்கு பதில் கடிதம் வரைக.

22. Draft a letter placing an order to a company in Chennai to supply the food products with in 10 days as per the terms already agreed upon.

ஏற்கனவே ஏற்கப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 10 நாட்களுக்குள் உணவு பொருட்களை வழங்குமாறு சென்னையிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு உத்தரவு கடிதம் ஒன்றை தயாரிக்க.

23. Explain about the concept of inter and intra personal communication.

வெளி மற்றும் உள்நிலை தகவல் தொடர்பு பற்றிய கருத்துரைகளை விளக்குக.

### Section C

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. What are the barriers to communication ? Explain.

தகவல் தொடர்பில் உள்ள தடைகள் யாவை ? விளக்குக.

25. Enumerate the characteristics of a good report.

நல்ல அறிக்கை ஒன்றின் குணாதிசயங்கள் பற்றி விளக்குக.

26. Draft a complaint letter for not receiving the ordered goods in time from the supplier of cement.

சிமெண்ட் விநியோகஸ்தரிடமிருந்து வழங்கப்பட்ட உத்தரவின்படி உரிய காலத்தில் வழங்கப்படாதது குறித்து புகார் கடிதம் வரைக.

27. Prepare a status report of prospective customer to whom the company proposes to send goods in the near future.

எதிர்காலத்தில் பொருட்கள் அனுப்ப உள்ள வருங்கால வாடிக்கையாளரின் தகுதி நிலை அறிக்கை ஒன்றை தயாரிக்க.

28. Describe different forms of business letters.

வணிகக் கடிதங்களின் பல்வேறு படிமங்கள் பற்றி விவாதிக்க.

\*\*\*

**B.Com. (Corporate Secretary Ship) DEGREE  
EXAMINATION, APRIL 2011**

**Second Semester**

**Corporate Secretaryship**

**BASIC FINANCIAL ACCOUNTING—II**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Part A**

(15 × 1 = 15)

Answer **all** questions.

1. Non -Trading Institutions prepare :

- (a) Profit and Loss Account.
- (b) Manufacturing Account.
- (c) Income and Expenditure Account.

வணிக நோக்கமற்ற நிறுவனங்கள் ——— தயாரிக்கும்.

- (அ) இலாப நட்ட கணக்கு.
- (ஆ) தயாரிப்பு கணக்கு.
- (இ) வரவு செலவு கணக்கு.



2. Subscription received in advances is \_\_\_\_\_.

- (a) An Income.
- (b) An asset.
- (c) Liability.

முன் கூட்டியே பெறப்பட்ட சந்தா என்பது ?

- (அ) வருவாய்.
- (ஆ) சொத்து.
- (இ) பொறுப்பு.

3. Del-credere commission is allowed to the consignee to bear :

- (a) Normal Loss.
- (b) Abnormal Loss.
- (c) Loss on account of bad debts.

பிணைக் கழிவு என்பது அனுப்பீடு பெறுநருக்கு \_\_\_\_\_  
ஏற்பதற்காக அனுமதிக்கப்படுகிறது ?

(அ) இயல்பான நட்டம்.

(ஆ) அசாதாரண நட்டம்.

(இ) வராக்கடனால் ஏற்படும் நட்டம் பொறுப்பு.

4. Consignment Account is a :

(a) Real Account.

(b) Nominal Account.

(c) Personal Account.

அனுப்பீடு கணக்கு என்பது \_\_\_\_\_ ?

(அ) ரொக்க கணக்கு.

(ஆ) பெயரளவு கணக்கு.

(இ) ஆள்சார் கணக்கு.

5. Joint Venture Account is a ———.

- (a) Nominal Account.
- (b) Personal Account.
- (c) Real Account

இணைவினை கணக்கு என்பது ——— ?

- (அ) பெயரளவு கணக்கு.
- (ஆ) ஆள்சார் கணக்கு.
- (இ) ரொக்க கணக்கு.

6. Joint Bank Account is opened :

- (a) When no separate books for the venture are maintained.
- (b) When separate books for the joint venture is maintained.
- (c) Under no circumstances.

இணை வங்கி கணக்கு என்பது \_\_\_\_\_  
துவங்கப்படுகிறது ?

(அ) தொழிலுக்கு தனி வகையான ஏடுகள்  
பராமரிக்கப்படாதபோது.

(ஆ) தொழிலுக்கு தனி வகையான ஏடுகள் பராமரிக்கப்  
படும்போது.

(இ) எந்த சூழ்நிலையிலும் துவங்கப்படுவதில்லை.

7. State the two types of packages or containers.

கொள்கலன்களின் இரு வகைகளைக் கூறு.

8. Voyage Account is a nominal Account (True / False)

கடற்பயண கணக்கு என்பது ஒரு பெயரளவு கணக்கு.

(சரி / தவறு)

9. What is Farm Accounting ?

பண்ணை கணக்கியல் என்றால் என்ன ?

10. Investment Account is ——— Account.

முதலீட்டு கணக்கு என்பது ——— கணக்கு.

11. Sale or Return Ledger is not a part of the main ledger  
(True / False)

விற்பனை அல்லது திரும்பப் பெறுதல் கணக்கு என்பது  
முக்கிய பேரேட்டின் பகுதியாகாது. (சரி / தவறு).

12. All the educational institutions usually follow  
——— as their accounting year.

அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கமாக ———  
தங்களுடைய கணக்கியல் ஆண்டாக பின்பற்றும்.

13. What type of Accounts the hospital has to prepare ?

மருத்துவமனைகள் என்னென்ன வகை கணக்குகளை  
தயாரிக்க வேண்டும் .

14. Closing balance of investment is valued at cost or market price whichever is less (True / False)

முதலீட்டின் இறுதி இருப்பு, அடக்கவிலை அல்லது சந்தை விலையில் எது குறைவோ அதில் மதிப்பிடப்படுகிறது. (சரி / தவறு).

15. Normal Loss is natural and unavoidable (True / False).

சாதாரண நஷ்டம் என்பது இயற்கையான மற்றும் தவிர்க்க முடியாதது. (சரி / தவறு).

**Part B**

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. From the following particulars taken from the Cash Book of a Club, prepare a Receipts and Payment Accounts.

<i>Particulars</i>	Rs.	<i>Particulars</i>	Rs.
Opening Balance :		Payments :	
Cash in Hand	100	Investment	
Cash in Bank	500	Purchased	1,000

<i>Particulars</i>	Rs.	<i>Particulars</i>	Rs.
Opening Balance :		Payments :	
		Rent paid	400
		Postage and Stationery	70
		Sundry Expenses	30
		Closing Cash Balance	20

Receipts :

Subscriptions 3,300

Donations 260

ஒரு மன மகிழ் மன்றத்தின் ரொக்க ஏட்டிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் விவரங்களிலிருந்து, பெறுதல் செலுத்தல் கணக்கினை தயாரிக்கவும்.

துவக்க இருப்பு	ரூ.	செலுத்தல்கள்	ரூ.
கையில் ரொக்கம்	100	முதலீடு வாங்கியது	1,000
வங்கியில் ரொக்கம்	500	வாடகை செலுத்தியது	400
பெற்றது :		தபால் மற்றும் எழுது	
சந்தா	3,300	பொருள்	70

நன்கொடைகள்	260	சில்லரை செலவுகள்	30
		இறுதி ரொக்கஇருப்பு	20

17. Arun consigned 10,000 kgs. of ground nut oil to Balu of Bangalore at Rs. 15 per kg. Expenses incurred by Arun being Rs. 7,500/- for freight and Rs. 2,500 for insurance. During transit 500 kgs. of oil were destroyed due to accident and the insurance company accepted the loss to the extent of Rs. 7,000. Balu received the balance of consignment and sold 7,000 kgs. of oil at Rs. 20 per kg. 100 kgs. of oil were lost due to leakage. Calculate the abnormal loss and the value of the closing stock lying with the consignee.

அருண் என்பவர், பெங்களூரில் உள்ள பாலு என்பவருக்கு 10,000 கி.கி. கடலை எண்ணையை, கிலோ ஒன்றிற்கு ரூ. 15/- என அனுப்பீடு செய்தார். அருண் செய்த செலவுகள் : கூலி ரூ. 7,500/- ஈட்டுறுதி ரூ. 2,500/- . அனுப்புகையில் விபத்து காரணமாக 500 கி.கி. எண்ணை



சேதமடைந்தது. ஈட்டுறுதி நிறுமம் ரூ. 7,000/-க்கு நஷ்டத்தை சரிகட்டுவதற்கு ஏற்றுக்கொண்டது. அனுப்பீட்டில் மீதச் சரக்கை பாலு பெற்றுக்கொண்டு அதை கிலோ ரூ. 20/- வீதம் 7,000 கி.கி. எண்ணையை விற்பனை செய்தார். 100 கி.கி. எண்ணை கசிவின் காரணமாக இழப்பு ஏற்பட்டது. அசாதாரண நட்டம் மற்றும் அனுப்பீடு பெறுநரிடமுள்ள இறுதி சரக்கின் மதிப்பை கணக்கிடுக.

18. Rajiv and Shyam entered into a Joint Venture to import silk. On 1<sup>st</sup> January, 1998, they opened a Joint Bank Account with the Syndicate Bank, Rajiv contributing Rs. 20,000 and Shyam Rs. 10,000. They agreed to share profits in the ratio of the capitals introduced by them. On 15th February, 1998, they remitted to a manufacturer in Japan for Rs. 25,000 for the goods received and incurred an expense of Rs. 800 for freight, insurance, etc. The goods were sold for Rs. 33,000 for which the selling expenses were as follows :

Godown Rent Rs. 200, Commission payable to Shyam on the gross amount of sales 10 % and Miscellaneous expenses Rs. 300.

Give necessary ledger accounts showing the final distribution of cash among the co-venturers.

ராஜீவ் மற்றும் சாம் இருவரும் பட்டு இறக்குமதி செய்வதற்கு ஒரு இணைவினையில் இணைகிறார்கள். 1-1-98 அன்று சிண்டிகேட் வங்கியில் கூட்டு வங்கி கணக்கினை துவங்கி ராஜீவ் ரூ. 20,000/-மும், சாம் ரூ. 10,000/மும் பங்களிக்கிறார்கள். இலாபத்தினை அவர்களின் மூலதனத்திற்கு தகுந்தாற்போல் பங்கிட்டு கொள்வதற்கு உடன்பட்டார்கள். 15-2-98 அன்று சரக்கு பெற்றதற்கு ஜப்பானில் உள்ள தயாரிப்பாளருக்கு ரூ. 25,000/- செலுத்தினர். மேலும் கூலி, ஈட்டுறுதி மற்றும் பல என ரூ. 800/- செலவு செய்தனர். ரூ. 33,000/-க்கு சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு, அதற்கு கீழ்காணும் விற்பனை செலவினை மேற்கொண்டனர்.

கிடங்கு வாடகை ரூ. 200/- , சாமிற்கு மொத்த விற்பனையில் 10 % கழிவு மற்றும் இதர செலவுகள் ரூ. 300/-

இணைவினையாளர்கிடையில் இறுதி ரொக்கப்பட்டுவாடா செய்ததைக் காட்டும் தேவையான பேரேட்டு கணக்குகளைத் தருக.

19. Write short note on :

- (a) Containers Stock Account.
- (b) Containers Suspense Account.
- (c) Customers Control Account.

சிறு குறிப்பு எழுதுக.

- (அ) கொள்கலன்கள் இருப்பு கணக்கு.
- (ஆ) கொள்கலன்கள் அனாமத்து கணக்கு.
- (இ) வாடிக்கையாளர்கள் கட்டுபாட்டு கணக்கு.

20. Explain the features of Farm Accounting ?

பண்ணை கணக்கியலின் சிறப்புகளை விளக்குக.

21. Write short note on :

- (a) Dividend.
- (b) Brokerage.
- (c) Bonus Share.
- (d) Right Share.

சிறு குறிப்பு எழுதுக :

- (அ) லாப ஈவு.
- (ஆ) தரகு.
- (இ) சலுகை பங்கு
- (ஈ) உரிமைப் பங்கு.

22. The following are the particulars of a Garage :

Particulars	Purchases (Rs.)	Sales & Charges (Rs.)	Opening (Rs.)	Closing (Rs.)	Wages (Rs.)
Spares	10,000	25,000	8,000	6,000	2,000
Tyres & Tubes	8,000	10,000	2,000	2,000	—
Petrol and Diesel	15,000	25,000	4,000	3,000	3,000
Hiring	—	18,000	—	—	3,000
Servicing and Repairing	—	10,000	—	—	2,000
Garaging	—	8,000	—	—	—

In addition Rs. 5,000 was received as commission for sale of cars. Rs. 2,500 for licenses was paid for cars used for hire. Rs. 2,500 worth of diesel and petrol was consumed by the Hiring Section whereas the proprietor

used petrol for Rs. 500 and the Repair Section also used Rs. 500 worth of petrol and oil. The Repairs Section carried out repair work of its hired cars, which was worth Rs. 1,600. Spares worth Rs. 2,500 were used by the Repairs Section. Rs. 2,000 depreciation is to be provided on hired cars. The expenses amount to Rs. 7,000. Prepare the Garage Account.

ஒரு பணிமனையின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணிமனை குறிப்புகள்

குறிப்புகள்	கொள்முதல்	விற்பனை	துவக்கம்	இறுதி	கூலி
	ரூ. கட்டணங்கள்	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
உதிரிபாகங்கள்	10,000	25,000	8,000	6,000	2,000
டயர்கள் மற்றும் டியூபுகள்	8,000	10,000	2,000	2,000	—
பெட்ரோல் மற்றும் டீசல்	15,000	25,000	4,000	3,000	3,000

குறிப்புகள்	கொள்முதல் விற்பனை துவக்கம்	இறுதி	கூலி
	ரூ. கட்டணங்கள்	ரூ.	ரூ.
		ரூ.	

வாடகை	—	18,000	—	—	3,000
சேவை மற்றும்					
பழுது நீக்கப்பட்டது	—	10,000	—	—	2,000
பணிமனை	—	8,000	—	—	—

கார்கள் விற்பனை செய்தமைக்காக ரூ. 5,000 கழிவு பெறப்பட்டது. வாடகைக்கு கார்கள் பயன்படுத்தியதற்காக உரிமத்திற்கு ரூ. 2,500/- செலுத்தப்பட்டது. ரூ. 2,500/- மதிப்பு உள்ள பெட்ரோல் மற்றும் டீசலை வாடகை பிரிவு உபயோகப்படுத்தியது, இதில் உரிமையாளர் ரூ. 500/- மதிப்புள்ள பெட்ரோலும், பழுது நீக்கும் பிரிவு ரூ. 500/- மதிப்புள்ள பெட்ரோல் மற்றும் எண்ணை பயன்படுத்தியிருக்கின்றனர். பழுது நீக்கும் பிரிவினர் தங்களுடைய வாடகைக்கான கார்களை ரூ. 1,600/- மதிப்பிற்கு பழுது நீக்கினர். ரூ. 2,500/- மதிப்புள்ள உதிரிபாகங்களை பழுது நீக்கும் பிரிவினர் பயன்படுத்தியிருக்கின்றனர். வாடகை கார்களுக்கு

ரூ. 2,000/-க்கு தேய்மானம் கழிக்க. ரூ. 7,000/- செலவு செய்யப்பட்டது.

பணிமனை கணக்கு தயாரிக்கவும்.

23. M/s. Joy & Co., sends goods on a sale or return basis to a large number of customers. During May, 1998, the following customers received the goods : Mr. Abel Rs. 1,000 ; Mr. Jose Rs. 800 ; Mr. Gery Rs. 1,100 ; Mr. Reny Rs. 700 ; Mr. Sheel Rs. 600.

Goods are returnable within a period of 3 weeks. Gery returned the goods and Abel and Sheel accepted them ; for the other the period of 3 weeks has not yet expired. Enter the transactions in the Sale of Return Day Book.

ஜாய் அன் கோ என்ற நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு விற்பனை அல்லது திருப்பு முறையில் சரக்குகளை அனுப்பியது. மே, 1998ல் கீழ்க்கண்ட வாடிக்கையாளர்கள் சரக்குகளை பெற்றனர்.

திரு. அபேல்—ரூ. 1,000. திரு. ஜோஸ்—ரூ 800/-.  
திரு. கெரி—ரூ. 1,100, திரு. ரெனி—ரூ. 700, திரு. ஷீல்—  
ரூ-600/-



சரக்குகளை மூன்று வாரங்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும். கெரி சரக்குகளை திருப்பி அனுப்பினார். அபேல் மற்றும் ஷீல் சரக்குகளை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்களுக்கு மூன்று வாரகால அவகாசம் முடியவில்லை. விற்பனை அல்லது திருப்புமுறை நாள் ஏட்டில் பதிவுகளை பதியவும்.

**Part C**

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. The following particulars relate to the Ayodhya Club for the year ended March 31, 1998 ;

Receipts and Payments A/c for the year ended March 31, 1998 :

<i>Receipts</i>	Rs.	<i>Payments</i>	Rs.
To Balance b/d	600	By Salaries	1,245
<i>Subscription :</i>			
Arrears 96-97	24	By Stationery	240
Arrears 97-98	1,266		
Arrears 98-99	48		
—————	1,338		
To Profit from canteen	900	By Rates & Taxes	360
To Miscellaneous	45	By Telephone	60

<i>Receipts</i>	Rs.	<i>Payments</i>	Rs.
To Sale of old papers	112	By Investments	750
To Dividends	485	By Advertisement	105
		By Postage	100
		By Sundries	350
		By Balance c/d	270
	3,480		3,480

You are required to prepare an Income and Expenditure Account and the Balance Sheet after making the following adjustments :

- (a) There are 450 members, each paying an annual subscription of Rs. 3.
- (b) Rs. 27 subscriptions were in arrears for 1996-97, on 1st April, 1997.
- (c) Stock of stationery on March 31, 1997, was Rs. 30 ; on March 31, 1998, Rs. 54.
- (d) Cost of Buildings as on April 1, 1997 - Rs. 6,000.  
Depreciate buildings at 5 % p.a.

31-3-1998-ஆம் ஆண்டிற்கான அயோத்தியா மனமகிழ் மன்றம் தொடர்புடைய குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளது.

31.03.1998 உடன் முடிவுறும் ஆண்டிற்கான பெறுதல் - செலுத்தல் கணக்கு.

பெறுதல்	ரூ.	செலுத்தல்	ரூ.
இருப்பு கீ/கொ	600	சம்பளம்	1,245
சந்தா :		எழுதுபொருள்	240
நிலுவை 96-97	24	வாடகைகள் மற்றும்	
நடப்பு 97-98		வரிகள்	360
ஆண்டு	1,266	தொலைபேசி கட்டணம்	60
முன் கூட்டி		முதலீடுகள்	750
பெற்றது 98-99	<u>48</u>	விளம்பரங்கள்	105
	1,338	தபால் செலவுகள்	100
உணவகதிலிருந்து இலாபம்	900	சில்லரை செலவுகள்	350
பற்பல வகையில்	45	இருப்பு கீ/இ	270
பழைய செய்தித்தாள் விற்குது	112		
லாப ஈவு	485		
	<u>3,480</u>		<u>3,480</u>

கீழ்க்காணும் சரிகட்டலுக்கு பிறகு. வரவு செலவு கணக்கையும், இருப்பு நிலை குறிப்பையும் தயார் செய்க :

(a) மன்றத்தில் 450 உறுப்பினர்கள் ரூ. 3/- வீதம் ஆண்டு சந்தாவாக செலுத்துகின்றனர்.

(b) 1-4-97 அன்ற 1996-1997-ம் ஆண்டிற்கான சந்தா ரூ. 27/- நிலுவையில் உள்ளது.

(c) எழுதுபொருள் இருப்பு : 31 -3-97 : ரூ. 30/-  
31 -3-98 : ரூ. 54/-

(d) 1-4-97 அன்ற கட்டிடத்தின் அடக்கவிலை ரூ. 6,000/- தேய்மானம் ஆண்டிற்கு 5 % கழிக்க.

25. Ramesh Brothers consigned 100 bikes, each costing Rs. 4,000 to Mahesh Brother at Cochin. Ramesh Brothers spent Rs. 5,000 towards freight and insurance. During transit five bikes were badly damaged and the insurance company accepted the claim of Rs. 18,000 only.

Mahesh Brothers took delivery of the remaining bikes and spent Rs. 1,900 towards direct expenses and Rs. 800 towards indirect expenses. They are entitled to 5 % commission on sales. Eight bikes were sold at Rs. 4,500 each.

Show the important ledger accounts in the books of both the parties.

ரமேஷ் சகோதரர்கள், கொச்சினில் உள்ள மகேஷ் சகோதரர்களுக்கு 100 பைக்குகளை ஒன்று ரூ. 4,000/- வீதம் அனுப்பீடு செய்தனர். ரமேஷ் சகோதரர்கள் கூலி மற்றும் ஈட்டுறுதியாக ரூ. 5,000/- செலவு செய்தனர். போக்குவரத்தின் போது 5 பைக்குகள் மோசமாக சேதமடைந்தது. ஈட்டுறுதி நிறுவனம் இழப்பு கோரலுக்க ரூ. 18,000/- மட்டுமே ஒப்புக்கொண்டது. மகேஷ் சகோதரர்கள் மீதி பைக்குகளை பெற்று, நேரடி செலவாக ரூ. 1,900/-கும், மறைமுக செலவாக ரூ. 800/-ம் செலவு செய்தனர். விற்பனை மீது 5 % கழிவு பெற உரிமையுண்டு. 8 பைக்குகளை ஒன்று ரூ. 4,500/- வீதம் விற்பனை செய்தனர். இருவரின் ஏடுகளிலும் முக்கிய பேரேட்டு கணக்குகளை காட்டுக.

26. Prabir and Mihir doing business separately as building contractor undertaken jointly to build a building for a newly started public company for a contract price of Rs. 10,00,000 payable as to Rs. 8,00,000 by instalment in cash and Rs. 2,00,000 fully paid shares of the new company. A Bank Account is opened in their joint name, Prabir paying Rs. 2,50,000 and Mihir Rs. 1,50,000. They are to share profit or loss in the proportion of 2 ; 1 respectively. Their transactions were as follows :

<i>Particulars</i>	<i>Rs.</i>
Paid Wages	3,00,000
Bought materials	7,00,000
Material supplied by Prabir from his stock	50,000
Materials supplied by Mihir from his stock	40,000
Architects fee paid by Prabir	20,000

The contract was completed and the price duly received. The joint venture was closed by Prabir taking up all the equity shares of the company at an agreed valuation of Rs. 1,60,000 and Mihir taking up the stock materials

at an agree valuation of Rs. 30,000. Prepare the joint venture account showing the profit or loss and the accounts of Prabir and Mihir showing the final distribution of cash.

கட்டிட ஒப்பந்ததாரர் தொழில் செய்து வந்த பிரபீர் மற்றும் மிஹிர் ஒரு புதிதாக தொடங்கப்பெற்ற பொது நிறுவனத்திற்காக ரூ. 10,00,000 மதிப்பில் ஒரு கட்டிடம் கட்ட இருவரும் இணையாக ஈடுபட்டனர். அதில் ரூ. 8,00,000 /- ரொக்கமாக தவணைமுறையிலும், மீதம் ரூ. 2,00,000/-த்தை புதிய நிறுவனத்தில் முழுவதும் செலுத்தப்பட்ட சமநிலை பங்காக செலுத்தவேண்டும் இருவருடைய பெயரிலும் ஒரு கூட்டு வங்கி கணக்கு துவக்கப்பட்டது. பிரபீர் ரூ. 2,50,000/-மும், மிஹிர் ரூ. 1,50,000/- மும் செலுத்தினர். அவர்கள் முறையே 2 : 1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவர்களின் நடிவடிக்கைகளாவன :

	ரூ.
கூலி செலுத்தியது	3,00,000
பொருட்கள் கொள்முதல்	7,00,000

பிரபீர் தனது இருப்பிலிருந்து அளித்த	
பொருட்கள்	50,000
மிஹிர் தனது இருப்பிலிருந்து அளித்த	
பொருட்கள்	40,000
பிரபீர் கட்டிட வல்லுநருக்கு செலுத்தியது	20,000

ஒப்பந்தம் முடிக்கப்பட்டு, அதற்கான விலையும் சரியாகப் பெறப்பட்டது.

இணைவினை முடிக்கப்பட்டு, ஒப்புக்கொண்ட மதிப்புப்படி நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் பிரபீர் ரூ. 1,60,000/-க்கும், மிஹிர் இருப்புப் பொருட்களை ரூ. 30,000/-க்கு எடுத்துக்கொண்டனர்.

இலாப நடட்டங்களை காட்டும் இணைவினை கணக்கு மற்றும் இறுதியாக ரொக்கம் பட்டுவாடா செய்ததைக் காட்டும் பிரபீர் மற்றும் மிஹிரின் கணக்குகளையும் தயார்செய்க.

27. On 1-1-2002 6 % Debentures of Rs. 100 each in Y Limited. were held as investments by X Limited at a cost of Rs. 18,200. Interest is payable on 31st December.



On 1-4-2002 Rs. 4,000 of such debentures were purchased by X Limited. @ Rs. 98 and on 1-9-2002 Rs. 6,000 Debentures were sold at Rs. 96 ex-interest. on 1-12-2002 Rs. 8,000 Debentures were sold @ Rs. 99 cum-interest. On 31-12-2002 X Limited. sold Rs. 10,000 Debentures @ Rs. 95 ex-interest.

Prepare Investment Account for 6 % Debentures of Y Limited in the Books of X Limited Ignore Income Tax.

1-1-2002-அன்று X லிட் நிறுவனம், Y -லிட் நிறுவனத்தில ஒவ்வொன்றும் ரூ. 100/- மதிப்பிலான 6 % 200 கடன் பத்திரங்களை முதலீடாக ரூ. 18,200/-க்கு வைத்திருந்தது. 31 டிசம்பரில் வட்டி செலுத்த வேண்டும்.

1-4-2002 அன்று X லிட் நிறுவனம் ரூ. 98/- வீதம் மதிப்பிலான கடன்பத்திரங்களை ரூ. 4,000/-க்கு கொள்முதல் செய்தது. மேலும் 1-9-2002 அன்று ரூ. 6,000/- மதிப்பு கடன் பத்திரங்களை ரூ. 96/- வீதம் விடு வட்டியுடன் விற்கிறது. 1-12-2002 அன்று ரூ. 8,000 மதிப்பு கடன் பத்திரங்களை ரூ. 99/- வீதம் கூட்டு வட்டியுடன் விற்கிறது 31-12-2002 அன்று X-லிட் நிறுவனம் ரூ. 10,000

மதிப்பு கடன்பத்திரங்களை ரூ. 95/- வீதம் விடுவட்டியுடன்  
விற்றது.

X-லிட் நிறுவனத்தின் ஏட்டில் Y -லிட் நிறுவனத்தின்  
கடன்பத்திரங்களுக்கான முதலீட்டுக் கணக்கை தயார்  
செய்க. வருமான வரியை விட்டுவிடவும்.

28. Mr. Baghat occupies a room in a hotel a Haridwar at  
9 a.m. on 5th May, 2001 on European Plan @ Rs. 270  
for a stay of every 24 hours or a part thereof. Calculate  
the amount payable by Mr. Baghat in each on the  
following circumstances assuming that service charge  
@ 10 % is also payable :

- (a) If he checks out at 6 p.m. on 5th May, 2001.
- (b) If he checks out at 7 a.m. on 6th May, 2001.
- (c) If he checks out at 3 p.m. on 6th May, 2001.
- (d) If he checks out at 9 a.m. on 7th May, 2001.

பகத் என்பவர் ஹரித்வாரில் உள்ள உணவு விடுதி ஒன்றில்  
5-5-2001 அன்ற காலை 9.00 மணிக்கு அறை ஒன்றை

ஐரோப்பிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் அதன் பகுதிக்கும் ரூ. 270/- வீதம் வாடகைக்கு எடுத்தார். கீழே கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளில் பகத் எவ்வளவு பணம் / வாடகை செலுத்த வேண்டும் எனக் கணக்கிடவும். 10 % சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கருத வேண்டும்.

- (அ) 5-5-2001-அன்றே மாலை 6.00 மணிக்கு காலி செய்தால்.
- (ஆ) 6-5-2001-அன்று காலை 7.00 மணிக்கு காலி செய்தால்.
- (இ) 6-5-2001-அன்று மாலை 3.00 மணிக்கு காலி செய்தால்.
- (ஈ) 7-5-2001-அன்று காலை 9.00 மணிக்கு காலி செய்தால்.

\*\*\*

**B.Com. (CORPORATE SECRETARYSHIP) DEGREE  
EXAMINATION APRIL 2011**

**Second Semester**

**GENERAL LAW**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

**Answer all questions.**

1. What is original jurisdiction ?

மூல வரம்பெல்லை என்றால் என்ன ?

2. What is doctrine of interpretation ?

பொருள் அறிதல் கோட்பாடு என்றால் என்ன ?

3. What is 'transfer' ?

'மாற்று' என்றால் என்ன ?

4. What is persuasive source ?

தூண்டும் மூலங்கள் என்றால் என்ன ?

5. What do you mean by '*Lex mercatoria*' ?

'லெக்ஸ் மெர்கடோரியா' என்பதன் அர்த்தம் யாது ?

6. What is personal law ?

தனி நபர் சட்டம் என்றால் என்ன ?

7. What is sub-lease ?

உள் குத்தகை என்றால் என்ன ?

8. What is redemption ?

மீட்பு என்றால் என்ன ?

9. What is mortgage money ?

அடமான பணம் என்றால் என்ன ?

10. What is premium ?

முனைமம் என்றால் என்ன ?

11. The period of limitation for suits relating to contracts is \_\_\_\_\_.

ஒப்பந்த வழக்கு தொடர்பான கால வரையறு \_\_\_\_\_.

12. Quasi Contract is a \_\_\_\_\_ law.

குறையளவு ஒப்பந்தம் \_\_\_\_\_ சட்டம்.

13. *Obiter dictum* means \_\_\_\_\_.

‘ஓபிட்டர் டிக்டம்’ என்பதன் பொருள் \_\_\_\_\_.

14. Directive Principles of State Policy lay down \_\_\_\_\_ principles.

மாநில கோட்பாட்டுக் கொள்கை\_\_\_\_\_ கோட்பாட்டை அறிவுறுத்துகிறது.

15. The Transfer of Property Act lays down law relating to transfer of \_\_\_\_\_ property

\_\_\_\_\_ மாற்று தொடர்பான சட்ட விதிகளை தொடர்ந்து சொத்து மாற்றுச்சட்டம் வரையறுத்துள்ளது.

### Section B

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. State the rule of reasonable construction.

நியாய ஏற்பாட்டு விதியை குறிப்பிடுக.

17. How does Directive Principles of State Policy differ from Fundamental Rights ?

மாநில கோட்பாட்டுக் கொள்கை அடிப்படை உரிமைகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது ?

18. Enumerate the Fundamental Rights in the Constitution of India.

இந்திய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை விளக்குக.

19. What are the objects of Limitation Act ?

வரையறு சட்டத்தின் நோக்கங்கள் யாவை ?

20. Explain the computation period under Limitation Act.

வரையறு சட்டத்தில் கூறப்பட்டுள்ள கணக்கிடும் காலம் பற்றி விளக்குக.



21. Write a note on dissolution of societies.

சங்க கலைப்பு பற்றி குறிப்பு எழுதுக.

22. What are the powers of the President of India ?

இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள் யாவை ?

23. What are the essentials of gift ?

கொடை நிகழ்வின் இன்றியமையாத் தன்மைகள் யாவை ?

### Section C

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. Explain the constitutional provisions relating to Equality before law.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சட்டத்தின் முன் சமம் என்ற கோட்பாட்டை விளக்குக.

25. Enumerate the characteristics of gift.

கொடையின் குணாதிசயங்கள் பற்றி விளக்குக.

26. State and explain the bar of limitation.

வரையறு சட்டத்தில் உள்ள தடைகள் பற்றி குறிப்பிட்டு விளக்குக.

27. Explain the procedure for formation and registration of societies.

சங்கங்களை ஏற்படுத்துவது மற்றும் பதிவு செய்தல் பற்றிய நடைமுறை விவரிக்க.

28. Explain the essentials of valid transfer.

செல்தகு மாற்றின் இன்றியமையாத் தன்மைகள் பற்றி விளக்குக.

————— \*\*\* —————







\*\*\*

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2011**

**Third Semester**

**Corporate Secretaryship**

**ADVANCED FINANCIAL ACCOUNTING—I**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.

Fill in the blanks with correct answer :

1. \_\_\_\_\_ can be found by preparing a statement of affairs at the beginning of the year.

BS k xÁUPzvÀ | i Ái UøP AÔUøP u¯ õ» ¨£uß  
%o»® \_\_\_\_\_øP Ps k xi UP»õ®.

2. \_\_\_\_\_ means a branch which does not maintain its own set of books.

எந்த ஒரு கிளை தனக்கென ஏடுகளை பராமரிக்க

ÃÀø»@¯ õ A¢u QøÍ ø¯ \_\_\_\_\_ GBQ@0õ®.

3. Expenses which incurred for particular department are called \_\_\_\_\_.

சரக்கை கொள்முதல் செய்ததற்காக தவணை உடன்படிக்கைப்படி கொள்முதல் செய்பவரால் \_\_\_\_\_ G3Q@00®.

4. \_\_\_\_\_ Price is the total amount payable by the buyer, in agreed instalments for the goods Purchased.

சரக்கை கொள்முதல் செய்ததற்காக தவணை உடன்படிக்கைப்படி கொள்முதல் செய்பவரால் \_\_\_\_\_ G3Q@00®.

5. The seller of the goods on hire purchase basis is \_\_\_\_\_.

தவணை கொள்முதல் அடிப்படையில் சரக்கை விற்பவரை \_\_\_\_\_ G3Q@00®,

State True or False :

6. Under single entry system, trail balance cannot be prepared for any period.

ஒற்றை நுழைவு முறை கீழ்க் குறிப்பிட்ட அடிப்படையில் பின்புலம் தயார் செய்ய முடியாது.



7. To identify areas of weakness for cost control the department accounts are prepared.

AhUP Pmk ``£õmi ß SðÓPøÍ Ps hÔ` xðÓÁõ»  
Pn USPÒ u` õ» UP``£k QÓx,

8. Cash price is the retail price at asset which can be purchased immediately for cash.

ரொக்க நிலை என்பது சொத்தை உடனடியாக கொள்முதல் செய்ய செலுத்தப்படும் சில்லரை விலையாகும்.

9. Under Hire Purchase system, the property in goods passes to the purchaser immediately on signing the contract.

வாடகை கொள்முதல் முறையின் கொள்முதல் செய்பவரால் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவுடன் சரக்கின் உரிமை  
©õøÓ® ö£#` ``£k QÓx.

10. Excess of minimum rent over actual royalty paid to the landlord is known as fixed rent.

Es ø©` õP SzuøPø` Âh AvP©õP ö£¾zu``£k ®  
SðÓ£u £m£ ÁõhøP { »UQçõ°US ö£¾zxÁøu  
—————GBQ@õõ®.

Choose the correct answer from the alternatives given below :

11. Withdrawals by the proprietor would :

- (a) Reduce both assets and owner equity.
- (b) Reduce assets and increase liabilities.
- (c) Reduce Owner equity and increase liabilities.
- (d) Reduce the assets only.

உரிமையாளரால் எடுப்பு செய்யும் போது.

- (A)  $E > \text{Assets} - \text{Liabilities} = \text{Owner's Equity}$ .
- (B)  $\text{Assets} - \text{Liabilities} = \text{Owner's Equity}$  ;  $A > P > US$ .
- (C)  $E > \text{Assets} - \text{Liabilities} = \text{Owner's Equity}$  ;  $A > P > US$ .
- (D)  $\text{Assets} - \text{Liabilities} = \text{Owner's Equity}$ .

12. Purchase of machinery for cash :

- (a) Increase total assets.
- (b) Keeps total assets unchanged.
- (c) Decreases total assets.
- (d) Increase total liabilities.

ரொக்கத்திற்கு இயந்திரம் கொள்முதல் செய்தால் :

- (A)  $\text{ö}^{\text{©}}\text{ö}^{\text{zu}} \text{ö}^{\text{£}}\text{ö}^{\text{zx}} \text{AvP} > \text{US}^{\text{®}}$ .
- (B)  $\text{ö}^{\text{©}}\text{ö}^{\text{zu}} \text{ö}^{\text{£}}\text{ö}^{\text{zv}} \text{À}^{\text{©}}\text{ö}^{\text{Ø}}\text{Ø}^{\text{®}} \text{C} \text{À} \text{Ø} \gg$ .
- (C)  $\text{ö}^{\text{©}}\text{ö}^{\text{zu}} \text{ö}^{\text{£}}\text{ö}^{\text{zx}} \text{S} \text{Ø} \text{Ø}^{\text{2}} \text{®}$ .
- (D)  $\text{ö}^{\text{©}}\text{ö}^{\text{zu}} \text{ö}^{\text{£}}\text{ö}^{\text{Ö}} \text{''} | \text{AvP} > \text{US}^{\text{®}}$ .

13. Who is secured creditor ?

- (a) Bills payable.
- (b) Bank Overdraft.
- (c) Trade Creditors.
- (d) Loan on assets.

ஈØn - ஷ^©£u PhÜ£@uø° Gß£Á° - ø° ?

- (A)  $\text{ö}^{\text{£}}\text{ö}^{\text{¾}}\text{zx} \text{Á} \text{u} \text{Ø} \text{S} > \text{''} \text{©} \text{ö}^{\text{Ø}} \text{Ö} \text{a}^{\text{^}} \text{mk}$ .
- (B) வங்கி மேல்வரைப்பற்று.

(C) வியாபார கடனீந்தோர்கள்.

(D) ö£özx «uõP PhB.

14. ——— is the amount payable by the buyer Periodically.

(a) Instalment.

(b) Down payment.

(c) Interest.

(d) Expenses.

கொள்முதல் செய்பவரால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு

• øö£¾zu`Ek® öuõøP ——— GÜ`Ek®.

(A) uÁøñ .

(B) • uBø© öuõøP.

(C) Ámi .

(D) ö£» ÄPÖ.

15. The guaranteed minimum amount payable by the lessee irrespective of the actual output is ———.

- (a) Short workings.
- (b) Fixed Rent.
- (c) Royalty.
- (d) Maximum Rent.

குத்தகைதாரர் உண்மையான வெளியீட்டை கருத்தில் கொள்ளாமல் செலுத்தப்படும் உத்திரவாத குறைந்த பட்ச ப்ஸுPUS ——— GBQ@00®.

- (A) S00öAk''|.
- (B) { 0» Á0h0P.
- (C) Szu0P.
- (D) EmE Á0h0P.

### Section B

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. Mr. Kumar keep his book by single entry. He started business on 1<sup>st</sup> January 2009 with capital of Rs. 1,00,000. Position as on 31-12-2009 was as under.

	Rs.		Rs.
Cash in hand	2,500	Sundry Creditors	22,000
Bank Balance	4,500	Bills payable	3,000
Furniture	10,500	Other liabilities	2,500
Machinery	60,000		
S. Debtors	40,000		
Stock	50,000		
Other Assets	5,000		

Find out Profit or Loss made by Mr. Kumar during 2009.

$\nu_{\text{,}} \cdot S^{\circ\delta^{\circ}} u\acute{U}x \text{ HkP}\acute{\text{O}}\acute{\text{I}} \text{ J}\text{Ø}\text{Ø}\text{Ó} \text{ Ev}\acute{\text{A}} \cdot \text{Ø}\text{Ó}^{\circ} \grave{\text{A}}$   
 $\text{Ø}\acute{\text{A}}z\nu_{\text{,}} \text{ }\text{ϕ}u\text{ø}^{\circ}. \text{A}\acute{\text{A}}^{\circ} \acute{\text{a}}\acute{\text{U}}\acute{\text{A}}\text{ } 1, 2009 \text{ A}\text{B}\text{Ö} 1,00,000$   
 $\cdot u^{\frac{3}{4}}h\text{B} \text{ öu}\text{ø}\grave{\text{E}}\grave{\text{A}} \text{ öu}\text{ø}h[ \text{Q}\acute{\text{U}}\text{ø}^{\circ}. 31\&12\&2009 \text{ A}\text{B}\text{Ö}$   
 $\text{öu}\text{ø}\grave{\text{E}}\grave{\text{A}}\{ \text{Ø}\text{»} \text{R}\grave{\text{I}} \text{ E}\text{Ø}\acute{\text{I}} \acute{\text{A}}\text{ø}\text{Ö}.$

கைவச ரொக்கம்	2,500	£Ø£» PhÜ¢@uõ°	22,000
Á[ Q C , '	4,500	ö£¾zxuØS> -	
AØÓP»ß	10,500	©øØÖ^mk	3,000
இயந்திரம்	60,000	©ØØ ö£øÖ''   PØ	2,500
£Ø£» PhÜõÍ PØ	40,000		
சரக்கிருப்பு	50,000		
©ØØ ö£øzxPØ	5,000		

| h'' | B s k 2009&Å v , . S©õ> B C»õ£®  
 AA» x |mhzøuPs k xi .

17. Vivek Company opened a branch at Erode. From the following particulars Prepare Erode Branch A/c.

Goods Sent to branch Rs. 14, 750

Cash sent to Branch : Rs.

For Rent 2,000

For Salary 3,000

For other expenses 1,250

	6,250
Cash Received from Branch	28,000
Closing stock	2,500
Petty Cash in hand	50

விவேக் நிறுவனம் ஈரோட்டில் ஒரு கிளையை துவங்கியது. பின்வரும் விபரங்களிலிருந்து ஈரோடு கிளை கணக்கை உயர்ந்த UPA®.

கிளைக்கு சரக்கு அனுப்பியது ரூ, 14,750

கிளைக்கு ரொக்கம் அனுப்பியது

	1 .
ÁõhØPUPõP	2,000
F v̄ zvØPõP	3,000
©ØÓ öE» ÅØPõP	1,250
	6,250
கிளையிலிருந்து ரொக்கம் பெற்றது	28,000
இறுதி சரக்கிருப்பு	2,500
கை வச சில்லரை ரொக்கம்	50



18. A fire occurred in the premises of X Limited on 10.10.91. All stocks were destroyed except to the extent at Rs. 6,200. From the following particulars, find out the loss of stock suffered by the company.

	Rs.
Stock on 1-1-90	40,000
Purchase during 1990	1,45,000
Sale during 1990	2,00,000
Stock on 31-12-90	25,000
Purchase during 1991 upto the date of fire	Rs. 1,52,200
Sales during 1991 upto date of fire	Rs. 1,89,000.

'X' { Ö©zvß ÁÍ õPzvÀ 10&10&1991 ABÖ w Â£zx  
ஏற்பட்டது. ரூ. 6,200 மதிப்புள்ள சரக்கு தவிர மற்ற  
அனைத்து சரக்குகளும் அழிந்துவிட்டது. பின்வரும்  
விபரங்களில் இருந்து பாதிக்கப்பட்ட சரக்கிருப்பில்  
H0£mh | mhzøu Pn UQK P.

சரக்கிருப்பு 1-1-1990	40,000
h`  B s k 1990, öPõÖ• uÅ	1,45,000
h`  B s k 1990&B ÅØ£ØÚ	2,00,000
சரக்கிருப்பு (31-12-90)	25,000

நடப்பு ஆண்டு 1991-ல் தீ ஏற்பட்ட தேதி வரை கொள்முதல்  
1 . 1,52,200,

நடப்பு ஆண்டு 1991-ல் தீ ஏற்பட்ட தேதிவரை விற்பனை  
1 . 1,89,000.

19. Ramu took a lease of mine for a period of 20 years. Royalty payable is Rs. 2 per tonne. Maximum Rent is Rs. 8,200. Power to recoup short workings during the first 5 years of lease. The annual outputs were as follows :

1990	-	2,000 tonnes.
1991	-	3,600 tonnes
1992	-	9,200 tonnes
1993	-	15,200 tonnes
1994	-	25,400 tonnes.

Give journal entry in the books of Ramu.

இராமு ஒரு சுரங்கத்தை 20 வருட காலத்திற்கு குத்தகைக்கு  
 Gk zuõ° J , hBÝ US SzuøP` õP 1 . 2 ö£¾zu  
 @Ás k®. SøÓçu £m£ ÁõhøP 1 . 8,200. • uÀ  
 ஐந்தாண்டிற்கு குறையெடுப்பை சரி செய்யும் அதிகாரம்  
 Es k. ஁BÁ , ÁÚ Bs kPÍ B öÁÍ ±k BS®.

1990 – 2,000 hBPÒ.

1991 – 3,600 hBPÒ.

1992 – 9,200 hBPÒ.

1993 – 15,200 hBPÒ.

1994 – 25,400 hBPÒ.

இராமுவின் ஏட்டில் குறிப்பேட்டு பதிவுகள் தருக.

20. On 1-1-2006, Mr. Sakthi Purchased machinery on hire Purchase System. The payment is to be made Rs. 4,000 down (on signing of the contract) and Rs. 4,000 annually for three years. The Cash Price of the machinery is Rs. 14,900 and the rate of interest is 5 %.

Calculate the interest in each year's instalment.

v . EUV GBĒÁ° 1&1&2006 ABÖ ÁhøP öPöÖ• uÄ  
 முறையில் ஒரு இயந்திரத்தை கொள்முதல் செய்தார்.  
 1 . 4,000 • uøöuøP- öPÄ® (J · £çuzvÄ  
 øPö- ö · £ª k®@£öx) ©øÖ® 1 . 4,000 JÆöÁö,  
 Bs k CÖv° ¾® %ßÖ Á, hzvøS ö£¾zu  
 வேண்டும். இந்த இயந்திரத்தின் ரொக்க விலை ரூ. 14,900  
 ©øÖ® Ámi ÁQu® 5% BS®.

JÆöÁö, uÁøñ ° ÀEÖÍ Ámi ø- Pn UQkP.

21. What is single entry system ? Discuss the limitations  
 Single entry system.

Jøøø £vÄ • øø GBöðÄ GBÜ ? Jøøø £vÄ  
 • øø° B Søø£ökPøÍ ÄÄöv.

22. A fire occurred in the premises of Mr. Ravi on 15th  
 August 1995. A large part of the stock was destroyed  
 and Rs. 7,500 was realised for the salvage. For the  
 period from 1st January 1995 to 15th August 1995, the  
 following information is available.

(a) Purchase amounted to Rs. 42,500.

- (b) Sales amounted to Rs. 45,000.
- (c) Stock at cost (1-1-1995) Rs. 20,000.
- (d) Goods Costing Rs. 2,500 were taken for personal use.
- (e) Previous rate of gross Profit is 33½ % on sales.
- (f) Insurance Policy Rs. 25,000 (average clause).

Prepare Statement of claim to be made on the insurance Company.

திரு. ரவியின் வளாகத்தி஌ 15 BPI m 1995 ABO w விபத்து ஏற்பட்டது. பெரும்பாலான சரக்கு அழிந்தது மற்றும் ரூ. 7,500 மதிப்புள்ள சரக்கு காப்பாற்றப்பட்டது. ஁BAÁ, ÁÚ 1&1&1995 • uÀ 15&8&1995 Áரைக்கான uPAÀPÒ BS®.

- (A) öPöÒ• uÀ 1 . 42,500.
- (B) ÅØ£ØÚ 1 . 45,000.
- (C) அடக்கத்தில் சரக்கிருப்பு (1-1-1995) ரூ. 20,000.
- (D) 1 . 2,500 AhUP ©vப்புள்ள சரக்கு தனிப்பட்ட £ - Ý UPòP Gk zuX.

(E)  $\frac{1}{3} \times 100 = 33 \frac{1}{3} \%$

(F) காப்பீட்டு திட்டம் ரூ. 25,000 (சராசரி வகுப்பு).

Pö`¥mk { Ö©zvØS A னிக்க வேண்டிய கோரல்  
AÖUøP u` ö° ö£#P.

23. Write short note on :

- (i) Minimum Rent
- (ii) Short workings.

]Ö SÖ` | GÊ xP :

- (i) SøÓ£u£m£ ÁõhøP.
- (ii) SøÖö` k ``|.

### Section C

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. Prakash keeps his books by the 'Single entry method'.  
His position on 31-12-1987 and 31-12-1998 was as  
follows :—

Particulars	1987 Rs.	1988 Rs.
Cash in hand	200	300
Cash at Bank	3,000	2,000
Stock in trade	20,000	19,000
Sundry debtors	8,500	14,000
Furniture	1,800	1,500
Machinery	15,000	27,000
Sundry Creditors	22,000	29,000

During the year Prakash introduced Rs. 5,000 as further capital and withdraw Rs. 750 per month.

Findout Profit or loss as on 31-12-1988.

ஒற்றை பதிவு முறையில் பிரகாஸ் ஏடுகளை வைத்திருந்தார்.

1987 ஆம் ஆண்டு 31-12-87 இல் 5,000 ரூபாய் மேலும் தரவு செய்தார்.

1988 ஆம் ஆண்டு 31-12-88 இல் 750 ரூபாய் வசூல் செய்தார்.

விபரம்	1987 1 .	1988 1 .
கைவச ரொக்கம்	200	300
வங்கியில் ரொக்கம்	3,000	2,000
வியாபாரத்தில் உள்ள சரக்கு	20,000	19,000
£0£» PhÚõĪ PÒ	8,500	14,000
AøÓP» ß	1,800	1,500
இயந்திரம்	15,000	27,000
£0£» PhÜ¢@uõ°PÒ	22,000	29,000

நடப்பு ஆண்டில் பிரகாஸ் அறி• P'' £k zV^- T k uÅ  
• uÅ 1 . 5,000 ©ØÖ® ©õu® 1 . 750 Gk'' |  
@©ØöPõs hõ° 31&12&88UPõÚ C» õ£ |mh zøu  
Pn UQkP.



25. The following information relates to Madurai branch.

	Rs.	Rs.
Stock on 1-1-1994		11,200
Branch debtors on 1-1-94		6,300
Goods sent to Branch		51,000
Cash sent to Branch for :		

	Rs.	
Rent	1,500	
Salaries	3,000	
Petty Cash	500	
	————	5,000

Sales at branch

Cash	25,000	
Credit	39,000	64,000
	————	

Cash received from Debtors		41,200
Stock on 31-12-1994		13,600

Prepare Branch account for the year 1994.

பின்வரும் விபரங்கள் மதுரை கிளை தொடர்பானது.

	1 .	1 .
சரக்கிருப்பு 1-1-94		11,200
1&1&94 A B Ö Q ö ĩ Ph Ü ö ĩ P Ò		6,300
கிளைக்கு சரக்கு அனுப்பியது		51,000
கிளைக்கு சரக்கு அனுப்பியது :		

ÁõhøP	1,500	
F v <sup>-</sup> ®	3,000	
சில்லரை ரொக்கம்	500	5,000

Q ö ĩ ° À Ä Ø £ ø Ü :

ரொக்க	25,000	
Ph B	39,000	64,000

கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	41,200
31-12-94 அன்ற சரக்கிருப்பு	13,600

1994&® B s i Ø P ö Ü Q ö ĩ P n U ø P u<sup>-</sup> ö > U P Ä®.

26. The following purchases were made by a business house having three departments.

Department A – 1,000 units

Department B – 2,000 units At a total cost of

Department C – 2,400 units Rs. 1,00,000

Stocks on 1<sup>st</sup> January were :

Department A – 120 units

Department B – 80 units

Department C – 152 Units

Sales were :

Department A – 1,020 units at Rs. 20 each

Department B – 1,920 units at Rs. 22.50 each.

Department C – 2,496 Units at Rs. 25 each.

The rate of gross profit is same in each case. Prepare Departmental trading account.

%BÖ xðÓPðÍ öPðs h J, Áo P ÁÍ öPzv»  
 ö£#-'' £mh öPðÖ • uÀ xBA, ©ðÖ.

xðÓ A	- 1,000	A» SPÖ	} ö©ðzu AhUP® 1 . 1,00,000.
xðÓ B	- 2,000	A» SPÖ	
xðÓ C	- 2,400	A» SPÖ	

ஜனவரி 1 அன்று சரக்கிருப்பு :

xðÓ A	- 120	A» SPÖ
xðÓ B	- 80	A» SPÖ
xðÓ C	- 152	A» SPÖ

Ãø£øÚ :

xðÓ A	- 1,020	A» SPÖ @ 1 . 20 [JÆöÁðBÖ®]
xðÓ B	- 1,920	A» SPÖ @ 1 . 22.50 [JÆöÁðBÖ®]
xðÓ C	- 2,496	A» SPÖ 1 . 25 [JÆöÁðBÖ®]

ö©ðzu C»ð£ ÃQu® JÆöÁð, xðÓUS® ©ðöðux.  
 துறைவாரி வியாபார கணக்கை தயாரிக்கவும்.

27. What is insolvent ? What are the difference between Balance Sheet and statement of affairs ?

ö|öi " | GBÓöÀ GBÚ ? C, " | {ø» SÔ" xØS®  
|i Ái UøPAÔUøPUS® Cøh@- EØÍ @ÁÖÉöKPO  
- öx ?

28. Mr. P. Purchased a bus for Rs. 1,60,000 from Mr. S. on 1-1-2003 payment to be made Rs. 40,000 down and Rs. 46,000 at the end of first year, Rs. 44,000 at the end of the second year and Rs. 42,000 at the end of third year. Interest was charged at 5 % Mr. K. depreciates the bus at 10 % per annum on written down value method.

Mr. K. after having paid down payment and first instalment at the end of the first year, could not pay second instalment. The seller took Possession of the bus, and after spending Rs. 4,000 on repairs of the asset, Sold it away for Rs. 91,500. Give journal entries and ledger accounts in the books of both the parties.

v, . P. GBEÁ° 1&2003 ABÖ 1 . 40,000 • uBø©  
 öuøP öE¾zv 1 . 1,60,000&US J, @E, ¢øu  
 öPøÖ • uÀ öE#uø°. • uÀ Bs k CÖv° À  
 ரூ. 46,000-ம் இரண்டாம் ஆண்டு இறுதியில் ரூ. 44,000-மும்  
 %BÖø® Bs k CÖv° À 1 . 42,000&® öE¾zu  
 @Ás k®. Ámi 5% @E°UP @Ás k®. v, . P.  
 Bs i ØUS 10 % @uø©öP® Søø¢x öEÀ°v'' |  
 • øø° ÀPn UQk Qøø°.

v, . P. • uBø© öuøP²® • uÀ Bs k CÖv° À  
 முதல் தவணையும் செலுத்திய பின்னர் அவரால் இரண்டாம்  
 uÁøñ öE¾zu C- » ÃÀø». ÃøEøP-øí °  
 @E, ¢øu v, ®E Gkzx AuøS  
 1 . 4,000 £E xEø°'' | öE» Ä öE#x ¢BÜ°  
 1 . 91,500&US ÃøEøP öE#uø°.

குறிப்பேட்டு பதிவு மற்றும் பேரேட்டு பதிவுகளை இருவர்  
 HKPÎ ¾® u, P.

————— \*\*\* —————

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2011**

**Third Semester**

**Corporate Secretaryship**

**BUSINESS STATISTICS AND MATHEMATICS**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.

1. What is Statistics ?

புள்ளியியல் என்றால் என்ன ?

2. Give an example for secondary data ?

இரண்டாம் தர புள்ளி விவரத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு எழுதுக.

3. Define Mode.

முகடு — வரையறு.

4. What is Variance ?

மாறுபாடு என்றால் என்ன ?

5. State any two benefits of Correlation.

ஒட்டுறவின் ஏதேனும் இரண்டு நன்மைகளை குறிப்பிடுக.

6. What is skewness ?

கோட்டக் கெழு என்பதன் பொருள் யாது ?

7. What are index numbers ?

குறியீட்டெண்கள் என்றால் என்ன ?

8. From the following variables, find Mean.

3, 7, 12, 15, 25, 37, 48, 52, 69.



கீழ்வரும் புள்ளி விவரங்களுக்கு சராசரியை காண்க :

3, 7, 12, 15, 25, 37, 48, 52, 69.

9. Define “Annuity”.

ஆண்டுத் தொகை — வரையறு.

10. State the formulae to find out combined mean.

மொத்த சராசரியை கணக்கிட உதவும் சூத்திரத்தை எழுதுக.

11. What is the formula to find out Mean Deviation ?

சராசர விலக்கத்தை கணக்கிட உதவும் சூத்திரத்தை எழுதுக.

12. Define Probability ?

நிகழ்தகவு — வரையறு ?

13. Define Depreciation ?

தேய்மானம் — வரையறு ?

14. State the formulae to find out Laspire's method of index.

லேஷ்ப்யரின் குறியீட்டெண்ணெ கணக்கிட உதவும் சூத்திரத்தை எழுதுக.

15. What is Moving Average ?

நகரும் சராசரி என்றால் என்ன ?

### Section B

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. Find out Harmonic Mean :-

Family : 1 2 3 4 5 6 7 8 9 10

Incomes : 85 70 10 75 500 8 42 250 40 36

இசை சராசரியை காண்க :-

குடும்பம் : 1 2 3 4 5 6 7 8 9 10

வருமானம் : 85 70 10 75 500 8 42 250 40 36

17. Calculate Mean Deviation from mean :-

Height (cm) : 158 159 160 161 162 163 164 165 166

No.of Persons : 15 20 32 35 33 22 20 10 8

கூட்டு சராசரியின் வழியாக சராசரி விலக்கம் கண்டறிக :-

உயரம் (செ.மீ.) : 158 159 160 161 162 163 164 165 166

நபர்களின்

எண்ணிக்கை : 15 20 32 35 33 22 20 10 8

18. What is meant by Time Series ? What are its uses ?

காலம் சார் தொடர் வரிசை என்றால் என்ன ? அதன் பயன்கள் யாவை ?

19. Calculate Standard Deviation :

Class : 0 – 10 10 – 20 20 – 30 30 – 40 40 – 50 50 – 60 60 – 70

Frequency : 8 12 17 14 9 7 4

திட்டவிலக்கத்தை காண்க :-

வகுப்பு : 0 – 10 10 – 20 20 – 30 30 – 40 40 – 50 50 – 60 60 – 70

அலைவெண் : 8 12 17 14 9 7 4

20. Calculate coefficient of correlation :-

X : 12 9 8 10 11 13 7

Y : 14 8 6 9 11 12 13

ஒட்டுறவுக் கெழுவை கணக்கிடுக :-

X : 12 9 8 10 11 13 7

Y : 14 8 6 9 11 12 13

21. Calculate Mean Deviation from the following data :-

Marks : 10 15 20 30 40 50

Frequency : 8 12 15 10 3 2

பின்வரும் விவரங்களிலிருந்து சராசரி விலக்கத்தை காண்க :-

மதிப்பெண்கள் : 10 15 20 30 40 50

அலைவெண் : 8 12 15 10 3 2

22. For a distribution the mean is 10, standard deviation is 4,  $r_1$  is + 1 and  $\beta_2$  is 4. Obtain the first four moments about the origin.

ஒரு தொடருக்கான சராசரி 10, தர விலக்கம் 4,  $r_1 = + 1$   
 $\beta_2 = 4$ , Oவிற்கு முதல் நான்கு மொமென்னை காண்க

23. Construct the cost of living index numbers from the following data :-

Group	: Food	Fuel	Clothing	House Rent	Miscellaneous
Weight	: 47	7	8	13	14
Group Index					
Number	: 247	293	289	100	236

பின்வரும் விவரங்களிலிருந்து வாழ்க்கை தர குறியீட்டெண்ணை காண்க:-

பகுதி : உணவு எரிபொருள் உடை வீட்டு இதர செலவுகள்  
வாடகை

எடை : 47 7 8 13 14

பகுதி குறியீட்

டெண் : 247 293 289 100 236

### Section C

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. From the following details find quartile deviation and its coefficient :-

Marks : 0 – 10 10 – 20 20 – 30 30 – 40 40 – 50 50 – 60

Frequency : 3 9 15 30 18 5

கீழ்வரும் புள்ளி விவரங்களை கொண்டு, காலமானம் மற்றும் அதன் கெழுவைக் காண்க :-

மதிப்பெண் : 0 – 10    10 – 20    20 – 30    30 – 40    40 – 50    50 – 60

அலைவெண் : 3            9            15            30            18            5

25. Calculate Mean and Mode of the following data :-

$x$  :    15    20    25    30    35    40    45    50

$f$  :    4    12    30    60    80    90    95    97

பின்வரும் விவரங்களிலிருந்து சராசரி மற்றும் முகடை காண்க :-

$x$  :    15    20    25    30    35    40    45    50

$f$  :    4    12    30    60    80    90    95    97



26. Compute the Bowley's measure of skewness for following data :

Commission	No. of Salesman
100–120	4
120–140	10
140–160	16
160–180	29
180–200	52
200–220	80
220–240	42
240–260	23
260–280	17
280–300	7

கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை கொண்டு பௌலியின் முறை கோட்ட அளவை கணக்கிடுக :-

கழிவு	விற்பனையாளர் எண்ணிக்கை
100 – 120	4
120 – 140	10
140 – 160	16
160 – 180	29
180 – 200	52
200 – 220	80
220 – 240	42
240 – 260	23
260 – 280	17
280 – 300	7

27. Calculate the coefficient of rank correlation of 10 students of in two subjects :

Statistics : 3 5 8 4 7 10 2 1 6 9

Economics : 6 4 9 8 1 2 3 10 5 7

வரிசை ஒட்டுறவுக் கெழுவை காண்க :-

புள்ளியியல் : 3 5 8 4 7 10 2 1 6 9

பொருளியல் : 6 4 9 8 1 2 3 10 5 7

28. Fit a straight line for the following data by least square:

$x$  : 1 3 5 7 9 11 13 15

$y$  : 3 11 20 28 35 45 53 60

கீழ்வரும் விவரங்களுக்கு குறைந்த வர்க்க முறையின் கீழ் நேர்கோடு ஒன்றை பொருத்துக :-

$x$  : 1 3 5 7 9 11 13 15

$y$  : 3 11 20 28 35 45 53 60

\*\*\*

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2011****Third Semester****Corporate Secretaryship****COMPANY LAW AND SECRETARIAL PRACTICE-I**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.

Fill in the blanks with correct answer :

1. One who works for the formation of a company is known as \_\_\_\_\_.

நிறும தோற்றுவிப்பதற்கான வேலைகளை செய்பவர்  
\_\_\_\_\_ எனப்படுவார்.

2. Certificate to commencement of business must be obtained only by \_\_\_\_\_ companies.

தொழில் தொடக்கச் சான்றிதழ் \_\_\_\_\_ நிறுமங்களால்  
பெறப்பட வேண்டியது அவசியம்.

3. A private company can have maximum \_\_\_\_\_ members.

ஒரு தனி நிறுவனம் அதிகபட்சமாக \_\_\_\_\_ உறுப்பினர்களை கொண்டிருக்கும்.

4. A company comes into existence only by the issue of \_\_\_\_\_.

\_\_\_\_\_ பெற்ற பின்னரே ஒரு நிறுவனம் செயல்பாட்டிற்கு வரும்.

5. Memorandum of a company limited by guarantee having a share capital must be in accordance with Table\_\_\_\_\_.

உத்தரவாதத்தின்படி வரையறுக்கப்பட்ட பங்கு முதலைக் கொண்ட நிறுவனத்தின் அமைப்பு முறையேடு அட்டவணை \_\_\_\_\_ ன் படி இருக்க வேண்டும்.

6. Memorandum of association is the \_\_\_\_\_ of the company.

அமைப்பு முறையேடு என்பது நிறுமத்தின் \_\_\_\_\_ ஆகும்.

7. Articles of association can be altered by passing a \_\_\_\_\_ resolution.

சங்க நடைமுறையேட்டை \_\_\_\_\_ தீர்மான நிறைவேற்றத்தின் மூலம் திருத்தி அமைக்கலாம்.

8. In a limited company the liability of a member is limited to \_\_\_\_\_ value of the shares.

ஒரு வரையறு நிறுமத்தில் உறுப்பினரினுடைய பொறுப்பு பங்கின் \_\_\_\_\_ மதிப்பின்படி வரையறை செய்யப்பட்டுள்ளது.

9. A director can be director in other companies which should not be more than \_\_\_\_\_.

ஒரு நிறுமத்தின் இயக்குனர் மற்றும் நிறுமத்திலும் இயக்குநராக முடியும், இதன் அதிகபட்ச எண்ணிக்கை \_\_\_\_\_.

10. A qualified company secretary is mandatory in a public limited company with capital of \_\_\_\_\_.

\_\_\_\_\_முதலுடன் கொண்ட ஒரு பொது நிறுமத்தில் தகுதியான நிறும செயலாளர் என்பது கட்டாயமாகும்.

State whether the following statements are True **or** False :

11. A Company Law Board is a quasi judicial body.

நிறும சட்ட வாரியம் ஒரு குறையளவு சட்டமுறை அமைப்பு ஆகும்.

12. Certificate of incorporation is a conclusive evidence for the legal personality of the company.

கூட்டுருவாக்கச் சான்றிதழ் என்பது ஒரு முழுமையான சான்றாக நிறும சட்ட உறுப்புவிிற்கு உள்ளது.

13. The first secretary is appointed by the promoters at the pre incorporation stage.

நிறும உருவாக்க நிலையில் முதல் செயலாளரை தோற்றுவிப்பாளர் நியமனம் செய்கிறார்.

14. Articles of association can be amended by the board of directors.

இயக்குநர் அவையால் சங்க நடைமுறையேட்டினை திருத்தம் செய்ய முடியும்.

15. All the shareholders are member in a company.

அனைத்து பங்குநர்களும் நிறுமத்தின் உறுப்பினர்களே.



## Section B

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. What are the important features of a company ?  
Explain.

ஒரு நிறுமத்தின் முக்கிய சிறப்பியல்புகள் யாவை ?  
விளக்குக.

17. Distinguish between Private company and Public company.

தனிநிறுமம் மற்றும் பொது நிறுமம் ஆகியவற்றிற்கிடையே  
உள்ள வேற்றுமைகள் யாவை ?

18. What is meant by corporate veil ? State circumstance under which corporate veil can be pierced.

நிறுமத்திரை என்றால் என்ன ? எந்தெந்த சூழ்நிலைகளில்  
நிறுமத்திரை விலக்கிக்கொள்ளப்படலாம்.

19. What is memorandum of association ? What are its contents ?

அமைப்பு முறையேடு என்றால் என்ன ? அதன் கூறுகள் யாவை ?

20. What are the consequences of misstatement in prospectus ?

தகவலறிக்கையில் தவறான தகவல்களை கொண்டிருப்பதன் விளைவுகள் யாவை ?

21. What are preference shares ? State its kinds.

முன்னுரிமைப் பங்குகள் யாவை ? அதன் வகைகளை குறிப்பிடுக.

22. Explain the statutory position of a company secretary.

ஒரு நிறும செயலாளரின் சட்டப்படியான நிலைகளை விவரி.

23. What are the secretarial duties relating to incorporation of a Public Limited Company ?

ஒரு பொது நிறும உருவாக்கம் தொடர்பான நிறும செயலாளரின் கடமைகள் யாவை ?

**Section C**

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. Enumerate the powers that are exercised by the Company Law Board.

நிறும சட்ட வாரியத்தின் அதிகார செயல்பாடுகளை விவரி.

25. What are the secretarial duties regarding allotment of shares ? Explain.

பங்கு ஒதுக்கீடு தொடர்பான செயலாளரின் கடமைகள் யாவை ? விளக்குக.

26. Enumerate the qualifications and disqualifications of a company secretary.

ஒரு நிறும செயலாளரின் தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளை விவரி.

27. Describe the statutory duties of company secretary under the Companies Act ?

நிறும சட்டத்தின் கீழ் நிறும செயலாளரின் சட்டமுறை கடமைகளை விவரி.

28. While the directors are the brain of a company, the secretary is its eyes, ears and hands—Explain.

“நிறும இயக்குநர்கள் நிறுமத்தின் மூளையாக செயல்படும் போது, செயலாளர்கள் அதன் கண்களாகவும், காதுகளாகவும், கைகளாகவும் செயல்படுகிறார்”—விளக்குக.

————— \*\*\* —————

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2011**

**Fourth Semester**

**Corporate Secretaryship**

**ADVANCED FINANCIAL ACCOUNTING—II**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.

*State True or False :*

1. Current Accounts are maintained in case of Fluctuating capital system.

மாறுபடும் மூலதன அமைப்பின்போது நடப்பு கணக்கு நிர்வாகிக்கப்படுகிறது.

2. In case the newly admitted partner pays cash for his share of goodwill, it will be credited to the old partners in their sacrificing ratio.

புதிதாக சேர்க்கப்பட்ட கூட்டாளி தன் பங்கிற்க்கான நற்பெயருக்கு பணம் செலுத்தும்போது, அப்பணம் பழைய கூட்டாளிகளின் தியாக விகிதத்தில் வரவு வைக்கப்படுகிறது.

3. A dormant partner has to give public notice of his retirement.

கூட்டாளி தனது ஓய்வை பொது அறிவிக்கையாக கொடுக்கப்பட வேண்டும்.

4. Dissolution of a firm automatically results in dissolution of a partnership.

கூட்டாண்மை கலைப்பின் முடிவை கூட்டாளிகளின் கலைப்பாகவும் கொள்ளலாம்.

5. Partner's wife loan is treated at par with other Liabilities of the Partnership firm.

கூட்டாண்மையில் கூட்டாளியின் மனைவியிடமிருந்து பெற்ற கடனானது இதர பொறுப்புகளைப் போலவே சமமாக கருதப்படும்.

*Fill in the blanks :*

6. A Banking partnership firm can have not more than \_\_\_\_\_.

வங்கி சார்ந்த கூட்டாண்மை \_\_\_\_\_ நபர்களுக்கு மேல்  
கொண்டிருக்க கூடாது.

7. An ordinary partnership firm can have \_\_\_\_\_.

ஒரு சாதாரண கூட்டாண்மை \_\_\_\_\_ நபர்களுக்கு மேல்  
கொண்டிருக்க கூடாது.

8. In the event of death of a partner, the accumulated profits and losses are shared by the partners \_\_\_\_\_ ratio.

ஒரு கூட்டாளியின் இறப்பிற்கு பின் குவிந்துள்ள இலாபம்  
மற்றும் நட்டத்தை கூட்டாளிகள் \_\_\_\_\_ விகிதத்தில்  
பங்கிட்டுக்கொள்கின்றனர்.

9. In the event of dissolution of a partnership firm, the provision for doubtful debts is transferred to \_\_\_\_\_.

கூட்டாண்மை கலைக்கப்படும் சூழ்நிலையில் ஐயக்கடன் ஒதுக்கானது \_\_\_\_\_ மாற்றப்படுகிறது.

10. In the event of dissolution of firm, the partners assets are first used for payment of the \_\_\_\_\_.

கூட்டாண்மை கலைப்பின்போது கூட்டாளிகளின் சொத்துக்களை முதலில் \_\_\_\_\_ பயன்படுத்தப்படுகிறது.

*Short questions :*

11. What is Goodwill ?

நற்பெயர் என்றால் என்ன ?

12. How is to compute gaining Ratio ?

ஆதாய விகிதத்தை எவ்வாறு கணக்கிடுவாய் ?



13. What is 'Revaluation Account' ?

மறுமதிப்பீட்டு கணக்கு என்றால் என்ன ?

14. What is retirement of a Partner ?

ஓர் கூட்டாளியின் ஓய்வு என்பது யாது ?

15. Write a note on dissolution of a firm.

கூட்டாண்மை கலைப்பு பற்றி குறிப்பு வரைக.

### Section B

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. Aju, Biju and Giju started business on 1st January 2009 with capitals of Rs. 2,00,000, 1,50,000 and 1,00,000 respectively. The profits for the year 2009 amounted to Rs.3,20,000 and the partners drawings had been Aju Rs. 75,000, Biju Rs. 25,000 and Giju Rs. 15,000. The profit sharing ratio of Aju, Biju and Giju was 4 : 3 :2. Calculate interest on capital at 5%.

அஜலு, பிலுலு, ஡ற்று஡் ஡ுலுலு 1.1.2009 அன்று ஡ுறையே ரூ.2,00,000, ரூ. 1,50,000 ஡ற்று஡் ரூ. 1,00,000 ஡ுலதனத்துடன் வியாபாரத்தை தொடங்கினர். தொழில் தொடங்கிய ஆண்டின் இலாப஡ானது ரூ. 3,20,000 ஡ற்று஡் கூட்டாளிகளின் எடுப்பு அஜலு ரூ. 75,000, பிலுலு ரூ. 25,000 ஡ற்று஡் ஡ுலுலு ரூ. 15,000 ஆகும். அஜலு,பிலுலு ஡ற்று஡் ஡ுலுலுவின் இலாப பகிர்வு விகிதம் 4:3:2 ஡ுதல் ஡ீது வட்டியை 5% த்தில் கணக்கிடுக.

17. Vanitha and Savitha are partners sharing profit and losses in the ratio of 5 : 3. They decided to admit Sangeetha. Vanitha surrenders  $\frac{3}{8}$ th shares of her profit and Savitha  $\frac{2}{8}$ th share of her profit in favour of Sangeetha. Calculate the new profit sharing ratio of all partners.

வனிதா ஡ற்று஡் சவிதா கூட்டாளிகள் இலாப ஡ட்டத்தை 5:3 என்ற விகிதத்தில் பங்கிட்டுக் கொள்கின்றனர். இவர்கள் சங்கீதாவை கூட்டாண்஡ையில் சேர்த்துக்கொள்ள ஡ுடிவெடுத்தனர். வனிதா தனது இலாப பகிர்வில்  $\frac{3}{8}$  பகுதியையும், சவிதா தனது இலாப பகிர்வில்  $\frac{2}{8}$

பகுதியையும் சங்கீதாவிற்றக்காக கொடுத்தனர். புதிய இலாப பகிர்வு விகிதத்தை அனைத்து கூட்டாளிகளுக்கும் கணக்கிடுக.

18. Ragul, Priya and Lakshmi are partners sharing profits in the ratio of 5 : 4 : 3. Lakshmi retires and surrenders  $\frac{1}{12}$ th to Ragul and the remaining in favour of Priya. Calculate the gaining ratio.

ராகுல், பிரியா மற்றும் லக்ஷ்மி கூட்டாளிகள், இலாபத்தை 5 : 4 : 3 என்ற விகிதத்தில் பங்கிட்டுக் கொள்கின்றனர். லக்ஷ்மி ஓய்வு பெற்று தனது பங்கில்  $\frac{1}{12}$  யை ராகுலுக்கும் மீதமுள்ள பங்கை பிரியாவிற்க்கும் கொடுத்துள்ளார். ஆதாய விகிதத்தை கணக்கிடுக.

19. What are the adjustments to be made when a partner is retired or died ?

ஓர் கூட்டாளியின் இறப்பு அல்லது ஓய்வின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய சரிக்கட்டல்கள் யாது ?

20. A, B and C are in partnership sharing profits and losses in the proportion of 4 : 3 : 2. Their Balance Sheet on December 31, 2009 stood as follows :

<i>Liabilities</i>	Rs.	<i>Assets</i>	Rs.
Capital Accounts :		Land and Buildings	5,500
A	4,000	Stock in trade	2,000
B	2,000	Debtors	1,000
C	500	Cash in hand	1,500
Creditors	3,500		
	-----		-----
	10,000		10,000
	-----		-----

They agree to dissolve partnership as from 31st December 2009. A agrees to take over the stock at a valuation of Rs. 1,500 and the debtors at a valuation of Rs. 700. The land and building are sold at auction for Rs. 2,700. Close the books of the firm.

கூட்டாண்மையில் A, B மற்றும் C கூட்டாளிகள் இலாப நட்டத்தை 4 : 3 : 2 என்ற விகிதத்தில் பங்கிட்டுக் கொள்கின்றனர். இவர்களின் இருப்பு நிலை குறிப்பானது டிசம்பர் 31, 2009 க்கு பின்வருமாறு.

பொறுப்புகள் :	ரூ.	சொத்துக்கள் :	ரூ.
மூலதன கணக்குகள் :		நிலம் மற்றும் கட்டிடம்	5,500
A	4,000	வர்த்தகத்தில் உள்ள சரக்கு	2,000
B	2,000	கடனாளர்கள்	1,000
C	500	6,500 ரொக்க இருப்பு	1,500
கடனீந்தோர்	3,500		
	-----		-----
	10,000		10,000
	-----		-----

இவர்கள் 31.12.2009 முதல் கூட்டாண்மையை கலைக்க ஒப்புக்கொண்டனர். A கூட்டாண்மையின் சரக்கிருப்பை ரூ.1,500 என்ற மதிப்பிலும் , கடனாளர்களை ரூ. 700 என்ற மதிப்பிலும் எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டார் நிலம் மற்றும் கட்டிடம் ரூ. 2,700 க்கு ஏலத்தில் விடப்பட்டது. கூட்டாண்மை ஏடுகளை நிறைவு செய்க.

21. What do you mean by partnership Deed ? What are its contents ?

கூட்டாண்மை ஆவணம் பற்றி நீ அறிவது யாது ? அதன் உள்ளடக்கம் யாவை ?

22. Prasad, Prakash and Praveen are partners sharing profits and losses in the ratio of 2 : 1 : 1. Praveen retires and it is decided to raise his share of goodwill alone without raising a goodwill account. The goodwill of the firm is valued at Rs. 12,000. The new ratio of continuing partner is 2 : 1.

Pass necessary Journal entry.

கூட்டாளிகலான பிரசாத், பிரகாஷ் மற்றும் பிரவீன் இலாப நடட்டத்தை 2:1:1 என்ற விகிதத்தில் பங்கிட்டுக்கொள்கின்றனர். பிரவீன் ஓய்ப்பெற்று நற்பெயர் கணக்கை உயர்த்தாமல் இவர் பங்குக்கான நற்பெயரை மட்டும் உயர்த்திக்கொள்ள முடிவு செய்தார். கூட்டாண்மையின் நற்பெயர் ரூ. 12,000 என மதிப்பிடப்பட்டது. தொடரும் கூட்டாளிகளின் புதிய விகிதம் 2 : 1 ஆகும். தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

23. What are the methods of dissolution?

கூட்டாண்மை கலைப்பின் பல்வேறு முறைகள் யாவை ?

**Section C**

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. Ajay and Vijay entered into partnership on 1st January 2009 and contributed capitals of Rs. 1,50,000 and Rs. 1,00,000 respectively. They share profits or losses in the ratio of 1 : 1. Vijay is to be allowed a salary of Rs. 25,000 per year. Interest on capital is to be allowed at 6 % per annum. During the year Ajay withdrew Rs. 20,000 and Vijay Rs. 25,000 interest on the same being Rs. 350 and Rs. 500 respectively. Profit during the year before the above mentioned transactions was Rs. 70,000. Prepare Profit and Loss Appropriation Account to show the distribution of profits among the partners and also prepare capital accounts of partners when their capitals are fluctuating.

அஜய் மற்றும் விஜய் 1.1.2009 அன்று கூட்டாண்மையை தொடங்கி மூலதனமாக முறையே ரூ. 1,50,000 மற்றும் ரூ. 1,00,000 த்தை வழங்கினர். இவர்கள் இலாப நட்டத்தை 1:1 என்ற விகிதத்தில் பங்கிட்டுக்கொள்கின்றனர். ஆண்டுக்கு சம்பளமாக ரூ. 25,000 விஜய்க்கு அனுமதிக்கப்பட்டது முதல் மீதான வட்டி ஆண்டுக்கு 6 % அனுமதிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் அஜயின் எடுப்பு ரூ. 20,000 மற்றும் விஜய் ரூ. 25,000 இதற்கான வட்டி முறையே ரூ. 350 மற்றும் ரூ. 500 ஆகும். மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு முன்பாக நடப்பு ஆண்டின் இலாபம் ரூ. 70,000. இலாப நட்ட சரிக்கட்டல் கணக்கை தயார் செய்து அதில் கூட்டாளிகளுக்கான இலாப வழங்கல்களை காண்பித்து, கூட்டாளிகளின் முதல் மாறுபடும் பட்சத்தில் கூட்டாளிகளின் மூலதன கணக்குகளை தயார் செய்க.

25. Explain the various methods of treating goodwill at the time of retirement or death of a partner ?

ஒரு கூட்டாளி இறக்கும் போதோ அல்லது ஓய்வுபெறும் போதோ நற்பெயர் கையாளப்படும் பல்வேறு முறைகளை விவரி.



26. Balu and Vembu are partners sharing profits and losses in the ratio of 3 : 2. Their balance sheet as at 31st March 2009 was as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
Sundry Creditors	4,50,000	Cash at Bank	3,75,000
Bills payable	1,50,000	Sundry Debtors	1,35,000
Capital Accounts :		Stock in trade	3,00,000
Balu	4,50,000	Furniture	90,000
Vembu	1,50,000	Buildings	3,00,000
	-----		-----
	12,00,000		12,00,000
	-----		-----

They decided to admit Murugan into partnership on the following terms :

- (a) Furniture is to be depreciated by 10%.
- (b) Stock is to be valued at Rs. 2,70,000.
- (c) Buildings are to be appreciated by Rs. 75,000.
- (d) Provision for doubtful debts is to be created on sundry debtors at 10%.

(e) Goodwill of Rs. 4,50,000 is to be raised.

(f) Murugan shall bring Rs. 1,50,000 for 1/4 th share of profits.

You are required to pass journal entries and show Revaluation Account, Capital Accounts of Partners and Balance Sheet of the New firm after the admission of Murugan.

பாலு மற்றும் வேம்பு கூட்டாளிகள் இலாப நட்டத்தை 3:2 என்ற விகிதத்தில் பங்கிட்டுக்கொள்கின்றனர். இவர்களது இருப்பு நிலை குறிப்பு 31.3.2009 ம் நாளையது பின்வருமாறு:

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	4,50,000	வங்கி ரொக்கம்	3,75,000
செலுத்தற்குரிய மா.கீட்டு	1,50,000	பற்பல கடனாளர்	1,35,000
மூலதன கணக்குகள் :		வர்த்தக சரக்கிருப்பு	3,00,000
பாலு	4,50,000	அறைகலன்	90,000
வேம்பு	1,50,000	கட்டிடம்	3,00,000
	<hr/>		<hr/>
	12,00,000		12,00,000
	<hr/>		<hr/>

பின்வரும் விதிகளுக்குப்பட்டு முருகனை கூட்டாண்மையில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்தனர் :

- (a) அறைகலன் மீது 10% தேய்மானம் அளிப்பது.
- (b) சரக்கிருப்பை ரூ. 2,70,000 என மதிப்பிடுவது.
- (c) கட்டிடத்தின் மதிப்பில் ரூ. 75,000 த்தை உயர்த்துவது.
- (d) பற்பல கடனாளர் மீது 10% ஐயக்கடன் ஒதுக்கை உருவாக்குவது.
- (e) நற்பெயர் ரூ. 4,50,000 உருவாக்குவது.
- (f) முருகனின் 1/4 பங்கு இலாப பகிர்வுக்கு ரூ. 1,50,000 மூலதனம் கொண்டுவருவது.

குறிப்பேட்டு பதிவுகள் தந்து, மறுமதிப்பீட்டு கணக்கு, கூட்டாளிகளின் மூலதன கணக்கு மற்றும் புதிய கூட்டாளியின் சேர்க்கைக்குப் பிந்தைய இருப்பு நிலை குறிப்பை தயார் செய்யும்படி நீ கேட்டுக்கொள்ளப்படுகிறாய்.

27. Explain the Accounting treatment in case of insolvency of a partner.

ஒரு கூட்டாளி நொடிப்பு நிலையை அடையும் சூழ்நிலையில் கையாளப்படும் கணக்கீட்டு முறைகளை விவரி.

28. X, Y and Z are partners sharing profit and losses as 3 : 2 : 1. They decided to dissolve their partnership and the balance sheet as at that date was as follows :

<i>Liabilities :</i>	Rs.	<i>Assets :</i>	Rs.
Capitals :		Buildings	26,000
X	30,000	Furniture	8,000
Y	20,000	Debtors	40,000
'X' s Loan	15,000	Stock	17,000
Creditors	35,000	Cash	4,000
		'Z' s capital	5,000
	<hr style="width: 100%;"/> 1,00,000 <hr style="width: 100%;"/>		<hr style="width: 100%;"/> 1,00,000 <hr style="width: 100%;"/>

The assets other than cash realised Rs. 80,000 and expenses of winding up amount to Rs. 10,000 . X and Y are solvent but Z is unable to bring anything close the books of the firm. Follow the rule in Garner vs. Murray case.

X, Y மற்றும் Z இலாப நட்டத்தை 3:2:1 என்ற விகிதத்தில் பங்கிட்டுக்கொள்ளும் கூட்டாளிகள். இவர்கள் தங்களது கூட்டாண்மையை கலைக்க முடிவு செய்தனர், அன்றைய தினத்தின் இருப்பு நிலை குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள் :	ரூ.	சொத்துக்கள் :	ரூ.
மூலதனம் :		கட்டிடம்	26,000
X	30,000	அறைகலன்	8,000
Y	20,000	கடனாளர்	40,000
'X' ன் கடன்	15,000	சரக்கிருப்பு	17,000
கடனீந்தோர்	35,000	ரொக்கம்	4,000
		'Z' ன் முதல்	5,000
	1,00,000		1,00,000

ரொக்கம் அல்லாத இதர சொத்துக்கள் பணமாக்கப்பட்டது ரூ. 80,000 மற்றும் கலைப்புக்கான செலவு ரூ. 10,000 ஆகும். X மற்றும் Y கொடுக்கும் சூழ்நிலையிலும் 'Z' எதுவும் கொடுக்க முடியாத சூழ்நிலையிலும் உள்ளார். கார்னர் எதிர் முரே விதியை பயன்படுத்தி கூட்டாண்மையின் ஏடுகளை நிறைவு செய்க.

\*\*\*

**B.Com. (CORPORATE SECRETARYSHIP) DEGREE  
EXAMINATION, APRIL 2011****Fourth Semester****COMPUTER APPLICATIONS IN CORPORATE  
OFFICES**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 60 Marks

**Part A**

(10 × 1 = 10)

Answer **all** questions.

1. High Speed, and Largest storage space computer system among the following is
  - (a) Micro computer.
  - (b) Mini computer.
  - (c) Mainframe computer.
  - (d) Super computer.

2. The internal DOS command is
- (a) FORMAT.
  - (b) DISKCOPY.
  - (c) COPY.
  - (d) UNDELETE.
3. The shortcut key for Copy Command is
- (a) CTRL + C.
  - (b) CTRL + V.
  - (c) CTRL + X.
  - (d) CTRL + S.
4. Custom animation is related to
- (a) MS Word.
  - (b) MS Power Point.
  - (c) Excel.
  - (d) MS Access.

5. The shortcut key for selecting entire Row in Excel.
- (a) CTRL + ENTER.
  - (b) CTRL + SPACE BAR.
  - (c) CTRL + ALT.
  - (d) SHIFT + SPACE BAR.
6. The Autosum icon  $\Sigma$  appear in the
- (a) Standard Tool Bar.
  - (b) Format Tool Bar.
  - (c) Clipboard.
  - (d) Chart Tool Bar.
7. The MS-Access is a
- (a) RDBMS.
  - (b) DBMS.
  - (c) Worksheet.
  - (d) Web Designer.



8. The default field size of number data type is
- (a) 8 byte.
  - (b) 4 byte.
  - (c) 16 byte.
  - (d) 1 byte.
9. A Network that exists within a single building or even a group of adjacent building called.
- (a) LAN.
  - (b) MAN.
  - (c) WAN.
  - (d) SAN.
10. The SDLC stands for
- (a) System Design life cycle.
  - (b) System Development life cycle.
  - (c) System Design Limited Corporation.
  - (d) System Development limited corporation.

**Part B**

(5 × 4 = 20)

Answer any **five** questions.

11. Distinguish between Data and information.
12. Explain the Application software.
13. How is to create a document in word 2000 ?
14. Define 'Spread Sheet'.
15. Explain the usage of Formula Bar in Excel.
16. How is to create a Table in MS ACCESS ?
17. Explain the features of E mail.
18. Explain the applications of E-Commerce.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

19. Explain any Five Internal Commands with example.
20. Explain the applications of MS Word in offices.
21. Explain the procedure for creating chart in MS Excel with example.
22. Explain various data types in MS ACCESS.
23. What are the features of Networking ?
24. Explain the stages of SDLC.

————— \*\*\* —————

**B.com. (CORPORATE SECRETARYSHIP)  
DEGREE EXAMINATION, APRIL 2011**

**Fourth Semester**

**COMPANY LAW AND SECRETARIAL  
PRACTICE—II**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.

1. A person cannot hold office as a director simultaneously in more than
  - (a) 5 companies
  - (b) 10 companies
  - (c) 20 companies
  - (d) 50 companies

ஒரு நபர், இயக்குநராக ——— நிறுவனங்களுக்கு மேல்  
ஒரே முறையில் பணியாற்ற முடியாது.

(அ) 5 நிறுமங்கள்.

(ஆ) 10 நிறுமங்கள்.

(இ) 20 நிறுமங்கள்.

(ஈ) 50 நிறுமங்கள்.

2. The remuneration of a Managing Director cannot exceed.

(a) 1 percent of the net profit

(b) 5 percent of the net profit

(c) 10 percent of the net profit

(d) Rs.50,000

மேலாண்மை இயக்குனரின் ஊதியம் ——— மேல்  
போகக்கூடாது

- (அ) 1 சதவீதம் நிகர லாபத்தில்  
(ஆ) 5 சதவீதம் நிகர லாபத்தில்  
(இ) 10 சதவீதம் நிகர லாபத்தில்  
(ஈ) ரூ. 50,000.

3. The central government has power to call

- (a) An annual general meeting  
(b) A statutory meeting  
(c) An extraordinary meeting  
(d) None of these

மத்திய அரசுக்கு ————— நடத்த அதிகாரம் இருக்கிறது.

- (அ) ஆண்டு பொதுக் கூட்டம்.  
(ஆ) சட்டமுறைக் கூட்டம்.  
(இ) சிறப்புப் பொதுக்கூட்டம்.  
(ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை.

4. Voluntary winding up means winding up by

- (a) Members
- (b) Creditors
- (c) Government
- (d) Debtors

தன் விருப்ப கலைப்பு என்பது கலைப்பு இவர்கள் மூலம்  
நடைபெறும்

- (அ) உறுப்பினர்கள்
- (ஆ) கடனீந்தோர்.
- (இ) அரசாங்கம்.
- (ஈ) கடனாளிகள்.

5. An annual General Meeting can be called by giving  
a notice of

- (a) 14 days
- (b) 21days

(c) 7 days

(d) 3 days

ஒரு ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு முன் கூட்ட அறிவிப்பு  
கொடுக்கப்படவேண்டும்.

(அ) 14 நாட்கள்.

(ஆ) 21 நாட்கள்.

(இ) 7 நாட்கள்.

(ஈ) 3 நாட்கள்.

6. Dividend paid in between two meeting is called

(a) Statutory dividend

(b) Final dividend

(c) Dividend interest

(d) Interim dividend



இரண்டு கூட்டங்களுக்கு இடையில் வழங்கப்படும் பங்காதாயம்

(அ) சட்டமுறை பங்காதாயம்.

(ஆ) இறுதி பங்காதாயம்.

(இ) பங்காதாய வட்டி.

(ஈ) இடைக்கால பங்காதாயம்.

7. Only \_\_\_\_\_ can be appointed as liquidators

(a) Individuals

(b) shareholders

(c) directors

(d) Auditors

\_\_\_\_\_ மட்டுமே கலைப்பாளர்களாக நியமணம் செய்ய முடியும்

(அ) தனி நபர்களை

(ஆ) பங்குதாரர்களை

(இ) இயக்குனர்களை

(ஈ) தணிக்கையாளர்களை

8. The minutes book of a Company must be kept at \_\_\_\_\_,

ஒரு நிறுமத்தின் நிகழ்வுக் குறிப்பு புத்தகம் \_\_\_\_\_  
அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

9. Amalgamation and reconstruction is dealt U/S  
of the Companies ACT 1956.

இணைப்பு மற்றும் மறுசீரமைப்பு என்பது நிறுமச்சட்டம்  
1956-ம் பிரிவு எண் \_\_\_\_\_ ல் விவாதிக்கப்படுகிறது.

10. \_\_\_\_\_ is necessary to conduct the proceedings at a meeting.

\_\_\_\_\_ என்பவர் கூட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு தேவைப்படுகிறார்.

11. Every public company must have at least \_\_\_\_\_ directors.

ஒவ்வொரு பொது நிறுமமும் குறைந்த பட்சம் \_\_\_\_\_ இயக்குநர்களை கொண்டிருக்கவேண்டும்.

State “True” or “False”

சரியா (or) தவறா கூறுக.

12. Directors must be appointed by a Company in General Meeting.

ஒரு நிறுமம் இயக்குநரை ஆண்டு பொதுக் கூட்டத்தில் தான் நியமனம் செய்யப்படவேண்டும்.

13. Directors are agents of the company.

இயக்குநர்கள் ஒரு நிறுமத்தில் முகவர்களாக கருதப்படுகிறார்கள்.

14. A Managing Director can be appointed for a period of five years at a time.

ஓர் மேலாண்மை இயக்குநர் ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒரு முறை நியமிக்கப்படுகிறார்.

15. Two or more companies combine into one company is called Amalgamation.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுமங்கள் ஒன்றாக சேர்த்து ஒரு நிறுமமாக மாறுவதற்கு இணைப்பு அழைக்கப்படுகிறது.

## Section B

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. What are the liabilities of a director ?

இயக்குநரின் பொறுப்புகள் யாவை ?

17. What are the restrictions imposed on the payment of managerial remuneration ?

மேலாண்மையினரின் ஊதியம் செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் யாவை ?

18. What are the duties of secretary in Extraordinary General Meeting ?

சிறப்புப் பொதுக்கூட்டத்தில் செயலரின் கடமைகள் யாவை ?

19. State the powers of court regarding to prevent the oppression and mismanagement.

அடக்கு முறையையும், தவறான மேலாண்மையையும் தடுப்பது தொடர்பாக நீதிமன்றத்தின் அதிகாரங்களை கூறுக.

20. What are the procedure for winding up ?

கலைப்பிற்கான நடைமுறைகள் யாவை ?

21. What are the secretarial duties regarding amalgamation of companies ?

நிறுமங்களின் இணைப்பு தொடர்பாக செயலரின் கடமைகள் யாவை ?

22. Write short notes on :

1. Quorum,

2. Proxy

சிறு குறிப்பு வரைக.

1. குறைவெண்.

2. மாற்றாள்

23. When is the office of a director deemed to be vacated ?

எப்பொழுது இயக்குநர் பதவி காலியாவதாக கருதப்படுகிறது.

### Section C

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. Explain the rights and duties of Director.

இயக்குநரின் உரிமைகள் மற்றும் கடமைகளை விளக்குக.

25. Discuss the provisions relating to appointment of managing director.

மேலாண்மை இயக்குநர் நியமனம் தொடர்பாக உள்ள சரத்துக்களை விவாதி.

26. What is Statutory Meeting ? What business is conducted at this meeting ?

சட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன ? இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் விவரங்கள் யாவை ?

27 Explain the provisions relating to creditors voluntary winding up.

கடன் வழங்கியோரின் தன் விருப்பக் கலைப்பு தொடர்பான சரத்துக்களை விளக்குக.

28. Explain the powers of inspectors in the investigation.

புலனாய்வில் ஆய்வாளர்களின் அதிகாரங்களை விளக்குக.

————— \*\*\* —————



**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2011**

**Fifth Semester**

**Corporate Secretaryship**

**CORPORATE ACCOUNTING—I**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** the questions.

Fill in the blanks :

1. Forfeiture of shares is made by \_\_\_\_\_.

\_\_\_\_\_ஆல் பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்படுகிறது.

2. Convertible debentures could be converted into \_\_\_\_\_.

மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் \_\_\_\_\_ ஆக மாற்றப்படலாம்.

3. \_\_\_\_\_ is a statement of assets and liabilities on a given date.

\_\_\_\_\_ என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் உள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் பட்டியல் ஆகும்.

4. The excess of purchase consideration over the net asset in called \_\_\_\_\_.

கொள்முதல் மறு பயன், நிகர சொத்துக்களை விட அதிகமாக இருப்பின் அது \_\_\_\_\_ எனப்படும்.

5. Liabilities not taken over by the new firm of the time of amalgamation will be transferred to \_\_\_\_\_.

ஒன்றிணைப்பின் போது, புதிய நிறுமத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத பொறுப்புகள் \_\_\_\_\_ கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும்.

State whether the following statement one true **or** false.

6. Calls in arrears in a income.

அழைப்புக்களின் நிலுவை, ஒரு வருமானமாகும்.

7. Profit on redemption of debentures is taken to Profit and Loss account.

கடன் பத்திரங்களின் மீட்பின் இலாபத்தை, இலாப நட்டக் கணக்கிற்கு அடுத்துச் செல்ல வேண்டும்.

8. Certified annual accounts are submitted to the Chartered Accountant.

சான்றளிக்கப்பட்ட ஆண்டு இறுதிக் கணக்குகள் பட்டய கணக்காளிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.

9. Any balance in the general reserve of the amalgamating firms is transferred to revaluation account.

ஒன்றிணைக்கப்படும் நிறுவனங்களின் பொதுக்காப்பிலுள்ள தொகை, மனுமதிப்பீட்டு கணக்கிற்கு மாற்றப்படும்.

10. The consent of the public is necessary for company reconstruction.

நிறுவன சீரமைப்பு செய்ய பொதுமக்களின் ஒப்புதல் தேவை.

Choose the correct answer :

11. Profit on cancellation of own debentures is transferred to \_\_\_\_\_ account.

(a) Profit and Loss account.

(b) Balance sheet.

(c) Dividend equalisation account.

(d) Capital reserve.

சொந்த கடன் பத்திரங்களை ரத்து செய்வதில் கிடைக்கும் இலாபம் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.

(அ) இலாப நட்டம் கணக்கு.

(ஆ) இருப்பு நிலைக் குறிப்பு.

(இ) பங்காதாய சமன்பாட்டு கணக்கு.

(ஈ) மூலதனக் காப்பு.

12. Redeemable preference shares can be redeemed out of

(a) Sale of investments.

(b) Divisible profits.

(c) Proceeds of fresh issue and shares.

(d) Both (b) and (c).

கீழ்க்காணும் எவற்றிலிருந்து மீள்தகு முன்னுரிமை பங்குகளை மீட்க முடியும்.

(அ) முதலீடுகளின் விற்பதன் மூலம்.

(ஆ) பங்காதாயம் வழங்கக் கூடிய இலாபத்திலிருந்து.

(இ) புதியதாக வெளியிட்ட பங்குத் தொகையிலிருந்து.

(ஈ) (ஆ) மற்றும் (இ).

13. (Intrinsic value method + Yield method) / 2 is

- (a) Market value.
- (b) Fair value.
- (c) Net asset method.
- (d) None of these.

(அகமதிப்பு முறை + விளைவுமுறை) / 2 என்பது

- (அ) சந்தை மதிப்பு.
- (ஆ) நியாய விலை.
- (இ) நிகர சொத்துமுறை.
- (ஈ) இவை எதுவுமில்லை.

14. Good will is a \_\_\_\_\_.

- (a) Current asset.
- (b) Tangible asset.
- (c) Intangible asset.
- (d) Current liability.

நன்மதிப்பு என்பது

(அ) நடப்புச் சொத்து.

(ஆ) கண்ணுக்குப் புலனாகும் சொத்து.

(இ) கண்ணுக்குப் புலனாகாச் சொத்து.

(ஈ) நடப்பு பொறுப்பு.

15. When there are two or more liquidations and one formation it is known as ———.

(a) Amalgamation.

(b) Absorption.

(c) Internal reconstruction.

(d) External reconstruction.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலைக்கப்பட்டு ஒரு நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டால் அது ——— ஆகும்.

(அ) இணைப்பு.

(ஆ) ஈர்ப்பு.

(இ) உள்சீரமைப்பு.

(ஈ) வெளிச்சீரமைப்பு.

## Section B

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. X Ltd issued 50,000 shares of Rs. 10 each at par payable as follows Rs. 3 on application Rs. 4 on allotment and Rs. 3 on first and final call. The company received application for 40,000 shares and all of them were accepted. All sum were received except the call money on 500 shares. Give journal entries.

X லிமிடெட் நிறுவனம் 50,000 பங்குகள் ஒவ்வொன்றும் ரூ. 10 வீதம் வெளியிட்டது. கீழ்க்கண்டவாறு பங்குத்தொகை செலுத்தப்பட வேண்டும். பங்கு விண்ணப்பத்தின் போது ரூ. 3 ஒதுக்கீட்டின் போது ரூ. 4 முதலாவது மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ. 3. நிறுவனம் 40,000 பங்குகளுக்கான விண்ணப்பங்களை பெற்று அவற்றை ஏற்றுக் கொண்டது. 500 பங்குகளுக்கான அழைப்புப் பணத்தை தவிர பெற வேண்டிய எல்லா பணமும் பெறப்பட்டது குறிப்போட்டுப் பதிவு தருக.



17. The following in the Balance Sheet of a limited company as on 31.12.07.

	Rs.		Rs.
Share capital			
1000, 6% redeemable		Fixed assets	3,10,000
Pref. Shares of		Cash at bank	1,40,000
Rs. 100 each			
fully paid	1,00,000		
20,000 equity share			
of Rs. 10 each	2,00,000		
Profit and loss account	1,20,000		
Sundry creditors	30,000		
	4,50,000		4,50,000
	_____		_____

The company resolved to redeem the preference shares of a premium of 2% out of profits. Pass the necessary journal entries.

ஒரு லிமிடெட் நிறுமத்தின் 31.12.07 தேதியிட்ட இருப்பு நிலைக்குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

	ரூ.	ரூ.
பங்கு முதல்		
1000, 6% மீப்பு	நிலைச்சொத்துக்கள்	3,10,000
முன்னுரிமை	வங்கியில் ரொக்கம்	1,40,000
பங்குகள் தலா ரூ. 100		
செலுத்தப்பட்டது	1,00,000	
20,000 சாதாரண பங்குகள்		
தலா ரூ. 10 வீதம்	2,00,000	
இலாப நட்ட க/கு	1,20,000	
பல்வேறு கடன்தாரர்கள்	30,000	
	—————	—————
	4,50,000	4,50,000
	—————	—————

நிறுமமானது, முன்னுரிமைப் பங்குகளை தனது இலாபத்திலிருந்து உசத வீதம் முனைமத்துடன் மீட்டு செய்கிறது. தேவையான குறிப்பேட்டு பதிவுகளைத் தருக.

18. The debenture redemption fund of Nokia Industries Ltd stood of Rs.16,000 represented by Rs. 20,000 (Nominal value of investment). The debentures stood in the books of Rs. 50,000 and the company sold Rs. 12,000 (nominal value of investment) at Rs. 84 for the purpose of redeeming Rs. 10,000 debentures of a premium of 1 % you are required to show the ledger accounts (ignore interest and brokerage)

நோக்யா இண்டஸ்டிரிஸ் லிமிடெட்டின் கடன் பத்திரங்களின் மீட்பு காப்பு ரூ. 16,000 இருப்பு ரூ. 20,000 (முதலீட்டின் முகமதிப்பு) முதலீடாக உள்ளன. கடன் பத்திரங்கள் புத்தகத்தில் ரூ. 50,000 ஆக உள்ளது அந்த நிறுவனம் ரூ. 12,000 க்கான (முதலீட்டின் முகமதிப்பு) கடன்பத்திரங்களை ரூ. 84 வீதம் விற்று, ரூ. 10,000 க்கான கடன்பத்திரங்களை 1% முனைமத்தில் மீட்பு செய்தது. மேலே சொன்ன நடவடிக்கைகளுக்கு தேவையான பேரேட்டுக் கணக்கை தயாரிக்கவும் (வட்டி மற்றும் தரகை தவிர்க்கவும்)

19. A Ltd was incorporated on 1.7.2007 by taking over a running concern from 1.1.2007. The sales for the period from 1.1.2007 to 1.7.2007 was Rs. 5,40,000 and from 1.7.2007 to 31.12.2007 Rs. 6,00,000. The gross profit for the year 2007 was Rs. 2,40,000. The expenses debited to profit and loss account included.

- (a) Director fees Rs. 1,500.
- (b) Bad debts Rs. 3600.
- (c) Advertisement Rs. 12,000 (Rs. 1,000 per month).
- (d) Salaries and general expenses Rs. 64,000.
- (e) Preliminary expenses written off Rs. 5,000.
- (f) Donation to political party Rs. 5,000 (by the Company)

Ascertain profit prior to incorporation.

A லிமிடட் நிறுமம் 1.7.2007 அன்று பதிவு செய்யப்பட்டு வேறு ஒரு தொழில் நிறுவனத்தை 1.1.2007 ல் இருந்து ஏற்றுக் கொண்டது. 1.1.2007 முதல் 1.7.2007 வரை உள்ள விற்பனை ரூ. 5,40,000, 1.7.2007 முதல் 31.12.2007 வரை உள்ள விற்பனை ரூ. 6,00,000. 2007 ஆம் ஆண்டின் மொத்த இலாபம் ரூ. 2,40,000.

இலாப நட்ட கணக்கில் பற்று வைக்கப்பட்ட செலவுகள் பின்வருமாறு.

- (a) இயக்குநர் கட்டணம் ரூ. 1,500.
- (b) வராக்கடன் ரூ. 3600.
- (c) விளம்பரம் ரூ. 12,000 (மாதம் ரூ. 1000)
- (d) சம்பளம் மற்றும் பொதுச் செலவு ரூ. 64,000.
- (e) துவக்கச் செலவு நீக்கப்பட்டது ரூ. 5,000.
- (f) அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்தது ரூ. 5,000  
நிறும கூட்டுருவாக்கத்திற்கு முன் ஈட்டிய இலாபத்தைக் கணக்கிடுக.

20. From the following balances, prepare Balance sheet of a company in the prescribed format.

	Rs.		Rs.
Goodwill	1,50,000	Investments	2,00,000
Share capital	5,00,000	Reserves	1,10,000
Share premium	1,50,000	Preliminary	
Unsecured loan	6,50,000	expenses	10,000
Debentures	2,50,000	Profit and Loss	
Stock	80,000	account (Cr)	25,000
Bank	30,000	Other fixed assets	4,70,000
		Debtors	60,000
		Sundry creditors	35,000

கீழ்க்கண்ட இருப்புகளைக் கொண்டு ஒரு நிறுமத்தின் இருப்பு நிலை குறிப்பினை உரிய வடிவத்தில் தயாரிக்கவும்.

	ரூ.		ரூ.
நன்மதிப்பு	1,50,000	முதலீடுகள்	2,00,000
பங்கு முதல்	5,00,000	காப்பு	1,10,000
பங்கு முனைமம்	1,50,000	தொடக்க செலவு	10,000
பிணையமற்ற கடன்	6,50,000	இலாப நட்ட க/கு	
கடன்பத்திரம்	2,50,000	(வரவு)	25,000
சரக்கிருப்பு	80,000	பிறநிலைச்	
		சொத்துகள்	4,70,000
		கடனாளர்கள்	60,000
		வங்கி	30,000
		கடனீந்தோர்கள்	35,000

21. From the information given below, calculate the value of equity share.

2000, 9% preference shares of Rs. 100 each 50,000 equity shares of Rs. 10 each Rs. 8 per share paid up.

Expected profit before tax Rs. 2,18,000 transfer to general reserve – 20% of net profit.

Rate of tax 50% of net profit.

Normal rate of return – 15%.

கீழ்க்காணும் விவரங்களின் அடிப்படையில் ஒரு சாதாரண பங்கின் மதிப்பைக் காண்க.

2000, 9 % முன்னுரிமை பங்குகள் ரூ. 100 வீதம் 50,000 சாதாரண பங்குகள் பங்கு ஒன்றுக்கு ரூ. 10 வீதம் ரூ. 8 செலுத்தப்பட்டது.

வரி செலுத்தும் முன் எதிர்நோக்கும் இலாபம் ரூ. 2,18,000 பொதுக் காப்பிற்கு மாற்றம் — நிகர இலாபத்தில் 20 %.

வரி விகிதம் நிகர இலாபத்தில் 50 %.

சாதாரண வருமான விகிதம்—15 %.



22. Balance Sheets as an 31.3.2008 are given below.

Liabilities	H.Ltd	S.Ltd	Assets	H.Ltd	S.Ltd
	Rs.	Rs.		Rs.	Rs.
Shares of			Sundry assets	5,60,000	2,60,000
Rs. 10 each	5,00,000	2,00,000	60% shares in		
Reserve	80,000	10,000	S.Ltd	1,20,000	—
Profit & Loss	30,000	15000			
Creditors	70,000	35000			
	<u>6,80,000</u>	<u>2,60,000</u>		<u>6,80,000</u>	<u>2,60,000</u>

Prepare the Consolidated Balance Sheet.

31.3.2008. தேதியிட்ட இருப்பு நிலைக்குறிப்புகள் பின்வருமாறு.

பொறுப்புகள்	H	S.	சொத்துகள்	H	S
	நிறுமம்	நிறுமம்		நிறுமம்	நிறுமம்
	ரூ.	ரூ.		ரூ.	ளரூ.
பங்குகள்			பற்பல சொத்துகள்	5,60,000	2,60,000
ரூ. 10 வீதம்	5,00,000	2,00,000	நிறுமத்தின் 60%		
காப்பு	80,000	10,000	பங்குகள்	1,20,000	—
இலாப நட்ட க/கு	30,000	15000			
கடனீந்தோர்	70,000	35000			
	-----	-----		-----	-----
	6,80,000	2,60,000		6,80,000	2,60,000
	-----	-----		-----	-----

ஒருங் கிணைக்கப்பட்ட இருப்பு நிலைக் குறிப்பினை தயாரிக்கவும்.

23. The following scheme of reconstruction has been approved by Y Ltd.

The Shareholders to receive in lieu of their present holding of 50,000 shares of Rs. 10 each, the following.

- (i) Fully paid ordinary shares equal to  $\frac{2}{5}$  of their holdings.
- (ii) 5 % preference shares to the extent of  $\frac{1}{5}$  of the above ordinary shares.
- (iii) Rs. 60,000 6% Debentures.
- (iv) The goodwill which stood at Rs. 3,00,000 was written down to Rs.1,50,000.
- (v) Plant and buildings were written down by Rs. 20,000 and Rs. 30,000 respectively.

Pass necessary journal entries.

Y லிமிடெட் நிறுமத்தில் கீழ்க்கண்ட படி மறு சீரமைப்புத் திட்டம் ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஒவ்வொன்றும் ரூ. 10 மதிப்புடைய 50,000 பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்கள், பங்குகளுக்குப் பதிலாக கீழ்க்கண்டவற்றைப் பெறுகிறார்கள்.

- (i) தாங்கள் வைத்திருப்பதில் 5 ல் உபங்குக்கு முழுவதும் செலுத்தப்பட்ட சாதாரண பங்குகள்.
- (ii) மேற்கண்ட புதிய சாதாரண பங்குகளில் 5 ல் 1 பங்கு அளவுக்க 5% முன்னுரிமைப் பங்குகள்.
- (iii) ரூ. 60,000 க்கு 6% கடன் பத்திரங்கள்.
- (iv) ரூ. 3,00,000 ஆக உள்ள நன்மதிப்பு ரூ. 1,50,000 க்க குறைக்கப்படுகிறது.
- (v) இயந்திரம், கட்டிடம் ஆகியவை முறையே ரூ. 20,000 ரூ. 30,000 ஆக குறைக்கப்படுகின்றன முதற் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

**Section C****(3 × 15 = 45)**Answer any **three** questions.

24. A company issued 5000 shares at 10% discount payable as follows.

	Rs.
On application	20
On allotment	20
On first cell	30
On final cell	20

But the company forfeited all the shares for non payment of the final cell money and reissued at Rs. 6 per share. Give journal entries.

ஒரு நிறுமம் 5000 பங்குகளை 10% தள்ளுபடியில் வெளியிட்டு அதற்கான மதிப்பை கீழ்வருமாறு கோரியது.

ரூ.

விண்ணப்பத்தில் பேரில் 20

ஒதுக்கீட்டின் பேரில் 20

முதல் அழைப்பின் பேரில் 30

இறுதி அழைப்பின் பேரில் 20

ஆனால் நிறுமம், இறுதி அழைப்புப் பணத்தை செலுத்தாத தின் காரணமாக அமைத்து பங்குகளையும் பறிமுதல் செய்து பின் ரூ. 60 க்கு மறுபடியும் விடுவிக்கப்பட்டன முதல் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

25. Swiss Ltd issued 40,000 equity shares of Rs. 10 each at par. The entire issue was underwritten as follows.

A – 2400 shares (firm underwriting 3200 shares)

B – 10000 shares (firm underwriting 400 shares)

C – 6000 shares (firm underwriting 1200 shares)

The total applications including firm underwriting were for Rs. 28400. The marked applications were as under.

A – 7200 shares.

B – 9000 shares.

C – 3200 shares.

The underwriting contract provides that credit for unmarked applications be given to the underwriters in proportions to the shares underwritten. Determine the liability of each underwriter and the amount of commission payable to them assuming it is the maximum allowed by law.

சுவிஸ் லிமிடெட் 40000 நேர்மைப் பங்குகளை ரூ. 10 வீதம் வெளியிட்டது இந்த வெளியீடு முழுமையாக கீழ்க்கண்டவாறு ஒப்புறுதி செய்யப்பட்டது.

A – 2400 பங்குகள் (உறுதி ஒப்புறுதி 3200 பங்குகள்)

B – 10000 பங்குகள் (உறுதி ஒப்புறுதி 4000 பங்குகள்)

C – 6000 பங்குகள் (உறுதி ஒப்புறுதி 1200 பங்குகள்)

உறுதி ஏப்புறுதி சேர்த்த மொத்த விண்ணப்பங்கள் ரூ.28,400க்கு பெறப்பட்டன. குறிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன.

A – 7200 பங்குகள்

B – 9000 பங்குகள்

C – 3200 பங்குகள்

ஒப்புறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, குறிக்கப்படாத விண்ணப்பங்களுக்கு வரவு ஒப்புறுதியாளர்களுக்கு வரவு ஒப்புறுதி செய்யப்பட்ட பங்குகளின் விகிதத்தில் கொடுக்கப்படுகிறது. ஒப்புறுதியாளர்களின் பொறுப்பையும் சட்டப்படி அதிகமான கொடுக்கக் கூடிய தரகுத் தொகையையும் தீர்மானிக்கவும்.

26. S Ltd issued Rs. 1,50,000, 10% debentures in which interest is payable half yearly on 31st March and 30th September. The company has powers to purchase its debenture in the open market for cancellation there of.



The following purchased were made during the year ended 31st December 2007 and the cancellation were made on the following 31st march 2008.

March 1st Rs. 25000 nominal purchased for Rs. 24,725 (ex-interest).

September 1st Rs. 20000 nominal purchased for Rs. 20, 125 (cum-interest).

Draw up the

- (a) Debenture account.
- (b) Own debentures investment account and
- (c) Debenture interest account (ignore taxation)

Make calculation to the nearest rupee.

S லிமிடெட் நிறுமம் ரூ. 1,50,000 மதிப்புள்ள 10% கடன் பத்திரங்களை வெளியீடு செய்கிறது இதன் வட்டியானது 31 மார்ச் மற்றும் 30 செப்டம்பரில் கொடுக்கப்பட வேண்டும்.

இந்த நிறுமமானது இந்த கடன் பத்திரங்களை திறந்த சந்தையில் வாங்கி நீக்கம் செய்ய உரிமம் பெற்றுள்ளது. 31.12.2007 முடிந்த வருடத்தில் கீழ்க்கண்ட கொள்முதல்கள் செய்யப்பட்டு நீக்கங்கள் அடுத்து வரும் 31.3.2008 மார்ச்சில் செய்ப்பட்டன.

மார்ச் 1ம் தேதி ரூ. 25,000 பெயரளவு மதிப்பு ரூ. 24,725 க்கு வட்டி நீங்கலாக கொள்முதல் செய்யப்பட்டது செப்டம்பர் 1 ம் தேதி ரூ. 20,000 பெயரளவு மதிப்பு ரூ. 20,125 க்கு வட்டியிடன் கொள்முதல் செய்யப்பட்டது வரைக.

(அ) கடன் பத்திர கணக்கு.

(ஆ) சொந்த கடன் பத்திரங்கள் முதலிட்டு கணக்கு.

(இ) கடன் பத்திரங்கள் வட்டி கணக்கு வரிகளை தவிர்த்து, கணக்கீடுகளை ரூபாய்க்கு செய்யவும்.

27. Ascertain the value of goodwill of Zen Ltd carrying on business from the following.

Balance Sheet as on 30.6.2008

	Rs.		Rs.
25000 shares of Rs. 100		Goodwill at cost	2,50,000
fully paid	25,00,000	Land at cost	11,00,000
Bank OD	4,80,000	Plant and Machinery	
Creditors	8,05,000	Less depreciation	10,00,000
Provision for taxation	4,25,000	Stock in trade	15,00,000
Profit & Loss		Book debts less	
appropriation account	6,00,000	provision for bad debts	9,60,000
	-----		-----
	48,10,000		48,10,000
	-----		-----

The company started operation in 2003 with a paid up capital as fore stated of Rs. 25,00,000 profit earned before providing for taxation have been as follows.

2004 – Rs. 6,00,000,                      2005 – Rs. 7,50,000

2006 – Rs. 8,50,000,                      2007 – Rs. 9,50,000

2008 – Rs. 8,50,000.

Income tax @ 50 % has been payable on there profits. Dividends have been distributed from the profits of the first three years @ 10 % and from those of the next two years @ 15 % of the paid-up capital.

கீழ்க்கண்டவற்றிலிருந்து கென் லிமிடெட் நிறுமத்தின் நற்பெயரின் மதிப்பைக் கண்டுபிடி. 30.6.2008 ன் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு.

	ரூ.		ரூ.
25000 பங்குகள்		நற்பெயர்	
ரூ.100 வீதம்		(அடக்கவிலை)	2,50,000
முழுவதும்		நிலம் (அடக்கவிலை)	11,00,000
செலுத்தப்பட்டது	25,00,000	தேய்மானத்திற்கு பிறகு	
வங்கிமேல் வரைபற்று	4,80,000	இயந்திரமதிப்பு	10,00,000
கடனீதோர்	8,05,000	சரக்கிருப்பு	15,00,000
வரிக்கான ஒதுக்கு	4,25,000	கடனாளிகள்	
லாப நட்ட		கழி வராக்கடன் ஒதுக்கு	9,60,000
பகர்வு க/கு	6,00,000		
	-----		-----
	48,10,000		48,10,000
	-----		-----

இந்த நிறுவனம் 2003 ல் ரூ. 25,00,000 மூலதனத்துடன் தொடங்கப்பட்டது. வரிக்கு முந்தைய இலாபம்

2004 – ரூ. 6,00,000,                      2005 – ரூ. 7,50,000

2006 – ரூ. 8,50,000,                      2007 – ரூ. 9,50,000

2008 – ரூ. 8,50,000.

வருமான வரி 50% இந்த இலாபத்திலிருந்து கொடுக்க வேண்டும். முதல் மூன்று வருட இலாபத்திலிருந்து 10% பங்கதாயம் அடுத்த 2 வருடங்களுக்கு செலுத்திய முதலில் 15% பங்கதாயம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

28. X Ltd gives the balance sheet as on 31.12.2007.

	Rs.		Rs.
Capital			
12000 shares of		Buildings	90,000
Rs. 10 each	1,20,000	Machinery	50,000
Creditors	30,000	Stock	17,000
Bank overdraft	28,000	Debtors	20,000
		Profit & Loss	
		amount	1,000
	_____		_____
	1,78,000		1,78,000
	_____		_____

Y Ltd took over these assets for Rs. 1,50,000 payable Rs. 60,000 in cash and the balance 12,000 shares of Rs. 10 each paid up Rs. 7.50 each close the books of X Ltd and pass journal entries and prepare Balance Sheet.

X நிறுமத்தின் 31.12.2007 தேதியிட்ட இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

	ரூ.		ரூ.
பங்கு முதல்			
12000 பங்குகள்		கட்டிடம்	90,000
ஒன்று ரூ.10 வீதம்	1,20,000	இயந்திரம்	50,000
கடனீந்தோர்	30,000	சரக்கு	17,000
வங்கிமேல் வரைபற்று	28,000	கடனாளிகள்	20,000
		லாப நட்ட	
		கணக்கு	1,000
	_____		_____
	1,78,000		1,78,000
	_____		_____

Y நிறுமம் இந்த சொத்துக்களை ரூ. 1,50,000 விலையில் வாங்கி, விலையை ரூ. 60,000 ரொக்கமாகவும் மீதியை 12,000 பங்குகள் ஒன்று ரூ. 10, செலுத்திய அளவு ரூ. 7.50 ஆகவும் கொடுத்தது X நிறுமத்தை மூடி, நிறுமத்தை ஏடுகளில் செய்யப்படும் பதிவுகளையும், மற்றும் இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்க.

\*\*\*



AFN- 1426

BCS532

**B.Com. (CORPORATE SECRETARSHIP) DEGREE  
EXAMINATION, APRIL 2011**

**Fifth Semester**

**COST ACCOUNTING**

(Non CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.

1. Standard Costing is one of the techniques of ——.

திட்ட அடக்க விலையியல் என்பது பல முறைகளில்  
ஒன்றான ——.

2. Works Cost is a Total of ——.

தொழில் அடக்கவிலை என்பது மொத்தத்தில் ——.

3. Stones ledger is maintained in the \_\_\_\_\_.

பண்டங்கள் பேரேடு என்பது \_\_\_\_\_  
பராமரிக்கப்படுகிறது.

4. LIFO method is used when the prices are \_\_\_\_\_.

கடைசியில் வந்த பொருள் முதலில் வெளியேறும்  
முறையை உபயோகப்படுத்தும் போது, விலை என்பது  
\_\_\_\_\_.

5. Two types of idle time are \_\_\_\_\_.

இரண்டு வகையான வீணாகும் நேரம் என்பது \_\_\_\_\_.

6. ABC analysis means \_\_\_\_\_.

ABC பகுப்பாய்வு என்பது \_\_\_\_\_.

7. Basis of apportionment of stores service expenses is  
\_\_\_\_\_.

பண்டங்கள் பணித்துறை செலவுகளை \_\_\_\_\_  
முறையில் பகிர்வு செய்யப்படுகிறது.

8. \_\_\_\_\_ expenses are excluded from cost.

\_\_\_\_\_ செலவுகள் அடக்கவிலையில் வெளியடக்கம் ஆகிறது.

9. Carriage Inward is treated as \_\_\_\_\_.

உள் ஏற்றுக் கூலி \_\_\_\_\_ எனக் கருதப்படுகிறது.

10. Wage sheet is prepared by \_\_\_\_\_ department.

கூலித்தாள் தயாரிப்போர் \_\_\_\_\_ துறையாகும்.

11. Transport Companies follow \_\_\_\_\_ Costing.

போக்குவரத்து நிறுமங்கள் \_\_\_\_\_ அடக்கமுறையை பின்பற்றுகின்றன.

12. Salary given to works manager is \_\_\_\_\_.

தொழிற்கூட மேலாளர்க்கு தரப்படும் சம்பளம் என்பது  
\_\_\_\_\_

13. Overheads are also known as \_\_\_\_\_ expenses.

மேலினச் செலவுகள் \_\_\_\_\_ செலவுகள் எனவும்  
அழைக்கப்படுகின்றன.

14. In case of normal loss the cost per unit of usual  
production will increase (True/ False)

இயல்பு நடட்டம் நிகழும் போது, உற்பத்தியில் ஒரு  
அலகிற்கான அடக்கவிலை உயரும் (சரி / தவறு)

15. Time keeping is not necessary in the case of piece  
worker (True/ False).

வேலை வீத முறை நபருக்கு நேரத்தை கையாள  
வேண்டியது அவசியமில்லை (சரி / தவறு).

## Section B

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. State the objectives of Cost Accounting

அடக்கவிலைக் கணக்கியலின் நோக்கங்களை கூறுக.

17. What are the difference between Bin Card and Stores Ledger ?

சரக்கிருப்பு அட்டைக்கும், பண்டங்கள் பேரேட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை ?

18. What is Labour turnover ? How is it calculated ?

தொழிலாளியோட்டம் என்றால் என்ன ? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

19. Find EOQ

Annual consumption 3,000 units.

Cost of material per unit—Rs. 10

Cost of placing one order—Rs. 30

Annual carrying cost of one unit—Re. 1

சிக்கன ஆணை அளவைக் கண்டுபிடி.

ஆண்டு பயன்பாடு 3,000 அலகுகள்

ஓர் அலகின் அடக்கவிலை ரூ. 10

ஓர் அனுப்பாணை இடுவதற்கும், பெறுவதற்கும் ஆகும் செலவு ரூ. 30

ஓர் அலகு சேகரித்து வைப்பதற்கான வருட செலவு ரூ.1.

20. From the following calculate Cost per km of the vehicle :

Value of the vehicle Rs. 15,000

Road licence fee per year Rs. 500

Insurance charges per year Rs. 100

Garate rent per year Rs. 600

Cost of petrol per litre Re. 0.80

Kilometer per litre 8.

Proportionate charges for tyre and maintenance per Km Re. 0.20

Estimated life 1, 50,000 Kms.

Estimated annual Kms 6,000.

Ignore interest on capital.

கீழே கொடுக்கப்பட்டவற்றிலிருந்து வாகனத்தை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கான அடக்கவிலையை கணக்கிடுக.

வாகனத்தின் மதிப்பு ரூ. 15,000

சாலை உரிமக் கட்டணம் ஒரு ஆண்டிற்கு ரூ.500, காப்பீடு கட்டணம் ஒரு ஆண்டிற்கு ரூ.100

வாகனக் கொட்டகை வாடகை ஒரு ஆண்டிற்கு ரூ.600,

ஒட்டுநர் கூலி மாதத்திற்கு ரூ. 200,

பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.0.80.

ஒரு லிட்டருக்கு ஓடும் தூரம் 8 கிலோ மீட்டர்,

டயர் மற்றும் பராமரிப்புக்கான விகித கட்டணம் கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூ. 0.20

மதிப்பிடப்பட்ட ஆயுட்காலம் 1,50,000 கிலோ மீட்டர்

ஆண்டிற்கு மதிப்பிடப்பட்ட கிலோ மீட்டர் 6,000

முதல் மீது வட்டியை புறக்கணிக்கவும்.

21. How will you reconcile the following :

(a) Under valuation of opening stock in Cost Accounts.

(b) Over valuation of opening of stock in Cost Accounts.



கீழ்க்கண்டவற்றை எவ்வாறு நீ சரிக்கட்டுவாய்

(அ) அடக்க விலை கணக்கேட்டில் சரக்கிருப்பு குறைவாக மதிப்பிடப்பட்டது.

(ஆ) அடக்க விலை கணக்கேட்டில் சரக்கிருப்பு கூடுதலாக மதிப்பிடப்பட்டது.

22. Explain the absorption of overhead.

மேற்செலவுகள் ஈர்க்கப்படுதல் பற்றி விவரி.

23. What are the features of process costing ?

படிமுறை அடக்கவிலையின் இயல்புகள் யாவை ?

**Section C**

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. From the following information prepare a Cost Sheet.

	Rs.
Stock 1-1-2010	
Raw material	30,500
Finished goods	20,400
Stock on 31. 01. 2010	
Raw materials	48,500
Finished goods	10,000
Work- in- progress (1-1-2010)	8,000
Work-in progress (31-1-2010)	9,000
Sales	95,000
Direct wages	20,400
Office expenses	5,400

Selling expenses	3,800
Distribution expenses	2,500
Factory expenses	10,500
Purchase of raw materials	25,000

பின்வரும் தகவல்களிலிருந்து ஒரு அடக்கவிலைப் பட்டியல் தயார் செய்க.

ரூ.

சரக்கிருப்பு 1-1-2010

கச்சாப் பொருட்கள் 30,500

முடிந்த பொருட்கள் 20,400

சரக்கிருப்பு 31. 01. 2010

கச்சாப் பொருட்கள் 48,500

முடிந்த பொருட்கள் 10,000

நிறைபெறா பணி (1-1-2010) 8,000

நிறைபெறா பணி (31-1-2010) 9,000

	ரூ.
விற்பனை	95,000
நேரடி உழைப்புக் கூலி	20,400
அலுவலகச் செலவு	5,400
விற்பனைச் செலவு	3,800
விநியோகச் செலவு	2,500
தொழிற்சாலைச் செலவுகள்	10,500
கச்சாப் பொருள் கொள்முதல்	25,000

25. From the following particulars prepare Contract Account.

	Rs.
Materials charged out to site ...	31,540
Labour ...	75,300
Foreman's Salaries ...	11,700

A Machine Costing Rs. 25,000 has been on site for 73 days. Its working life is estimated at five years and its final Scrap value at Rs. 1,000 ; a supervisor who is paid Rs. 18,000 p.a had spend approximately six months on this contract. All other expenses and administration amount to Rs. 17,000. Materials in store at site at the end of the year cost Rs. 2,500. The contract price is Rs. 3,00,000. At the end of the year  $\frac{2}{3}$ <sup>rd</sup> of the contract was completed for which amount, the architect's certificate had been issued and Rs. 1,60,000 has so far been received on account.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களிலிருந்து ஒப்பந்த கணக்கை தயாரிக்கவும். கட்டுமான இடத்திற்கு அனுப்பப்பட்டவை

	ரூ.
மூலப் பொருட்கள்	... 31,540
கூலி	... 75,300
மேஸ்திரி சம்பளம்	... 11,700

ரூ. 25,000 மதிப்புடைய இயந்திரம் 73 நாட்கள் கட்டுமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அதன் மதிப்பிடப்பட்ட உழைக்கும் காலம் 5 வருடம் மற்றும் அதன் இறுதி முறிவு துணுக்கு ரூ. 1,000. மேற்பார்வையாளருக்கு ஆண்டுக்கு ரூ.18,000 வழங்கப்படுகிறது. இதில் அவர் இந்த ஒப்பந்தத்திற்காக தோராயமாக ஆறு மாதம் செலவிட்டுள்ளார். இதர செலவுகள் மற்றும் நிர்வாகத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகை ரூ. 17,000. ஆண்டு இறுதியில் கட்டுமான இடத்தில் உள்ள பண்டகத்தில் உள்ள மூலப்பொருளின் மதிப்பு ரூ 2,500. ஒப்பந்த தொகை ரூ. 3,00,000. ஆண்டின் இறுதியில் ஒப்பந்தத்தின்  $\frac{2}{3}$  பங்கு வேலை நிறைவடைந்ததற்கு கட்டுமான கலை நிபுணரின் சான்றிதழ் வழங்கப்பட்டு அதில் ரூ. 1,60,000 இது வரை பெறப்பட்டுள்ளது.

26. Nisha Travels is running a fleet at six buses between two towns 75 kms apart. Seating capacity of each bus is 40 passengers. The following particulars are available for the month of June :

	Rs.
Wages of drivers and conductors	7,200
Salaries of office staff	3,000
Taxation and Insurance	4,800
Interest	6,000
Diesel and oil	20,640
Repairs and maintenance	2,400
Depreciation	7,800
	_____
Total	51,840
	_____

Actual passengers carried were 80 percent of seating capacity. All the buses ran on all the days of the month. Each bus made one round trip per day. Find out the cost per passenger k.m.

நிஷா டிராவல்ஸ் 75 கி.மீ. தூரம் உள்ள இரு நகரங்களுக்கு ஆறு பேருந்துகளை இயக்கி வருகிறது. ஒரு பேருந்தில் 40 இருக்கைகள் உள்ளன. பின்வரும் விவரங்கள் ஜூன் மாதத்திற்கு உரியவை.

	ரூ.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கூலி	7,200
அலுவலக பணியாளர் சம்பளம்	3,000
காப்பீடு மற்றும் வரி	4,800
வட்டி	6,000
டீசல் மற்றும் எண்ணெய்	20,640
பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு	2,400
தேய்மானம்	7,800
	_____
மொத்தம்	51,840
	_____

80% இருக்கை அளவுக்கு மட்டுமே பிரயாணிகள் பிரயாணம் செய்தனர். அனைத்து பேருந்துகளும் மாதத்தின் எல்லா



நாட்களும் இயங்கின. ஒரு நாளுக்கு ஒரு பேருந்து முழு பயணம் செய்தது.

ஒரு பிரயாண கி.மீக்கான அடக்கவிலையை காண்க.

27. From the following particulars, prepare Stores Ledger Account under FIFO and LIFO method.

02.01.2010	Purchased	200 units at Rs. 200
04.01.2010	Issued	150 units
06.01.2010	Purchased	200 units at Rs. 220
10.01.2010	Issued	100 units
17.01.2010	Purchased	200 units at Rs.210
24.01.2010	Issued	220 units
25.01.2010	Purchased	150 units at Rs.230
26.01.2010	Issued	190 Units.
28.01.2010	Issued	30 units

பின்வரும் விபரங்களிலிருந்து மு.வ. மு.வெ, இ.வ.மு. வெ முறையில் பண்டங்கள் பேரேட்டுக் கணக்கை தயாரிக்கவும்.

02.01.2010	கொள்முதல்	200	அலகுகள் ரூ.200 வீதம்
04.01.2010	வழங்கீடு	150	அலகுகள்
06.01.2010	கொள்முதல்	200	அலகுகள் ரூ.220 வீதம்
10.01.2010	வழங்கீடு	100	அலகுகள்
17.01.2010	கொள்முதல்	200	அலகுகள் ரூ.210 வீதம்
24.01.2010	வழங்கீடு	220	அலகுகள்
25.01.2010	வழங்கீடு	150	அலகுகள் ரூ. 230 வீதம்
26.01.2010	வழங்கீடு	190	அலகுகள்
28.01.2010	வழங்கீடு	30	அலகுகள்

28. Prepare reconciliation statement from the following :

	Rs.
Net Profit as per cost accounts	1,00,000
Income Tax	30,000
Share transfer fees credited	2,000
Provision for doubtful debts	10,000
Overhead as per cost accounts	17,000
Overheads as per financial accounts	14,000
Directors fees	4,000
Depreciation charged in financial accounts	3,500
Closing stock in cost accounts	9,375
Closing stock in financial accounts	10,375
Good will written off	4,500
Stores adjustment (credit in financial accounts)	500
Interest on investments	2,000

Depreciation recovered in costing 3,750

கீழ்க்காணும் தகவல் அடிப்படையில் சரிகட்டும் அறிக்கையை தயார் செய்க.

ரூ.

அடக்கவிலை கணக்குப் படி நிகர லாபம் 1,00,000

வருமான வரி 30,000

பங்கு மாற்ற கட்டணம் வரவு 2,000

சந்தேகத்திற்குரிய கடனாளிகளுக்கு ஒதுக்கீடு 10,000

அடக்கக் கணக்குப்படி மேற்செலவு 17,000

நிதிக் கணக்குப்படி மேற்செலவு 14,000

இயக்குநர்களின் கட்டணம் 4,000

நிதிக் கணக்கில் தேய்மானம் 3,500

அடக்கக் கணக்கில் இறுதிச் சரக்கிருப்பு 9,375

ரூ.

நிதிக் கணக்கில் இறுதி சரக்கிருப்பு	10,375
வியாபார நற்பெயர் எழுதப்பட்டது	4,500
சரக்கு சீரமைப்பு (நிதிக் கணக்கில் வரவு)	500
முதலீட்டின் மேல் வட்டி	2,000
அடக்கவிலைக் கணக்கின் படி தேய்மானம்	3,750

\*\*\*

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2011**

**Fifth Semester**

**Corporate Secretaryship**

**COMMERCIAL LAW**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.

Choose the best answer.

1. Section \_\_\_\_\_ of the Act defines a contract as “ an agreement enforceable by law ”.
  - (a) 2 (f)
  - (b) 2 (g)
  - (c) 2 (h)

இந்திய ஒப்பந்தச் சட்டம் பிரிவு ————— ன்படி ஒப்பந்தம்  
என்பது சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படும்  
உடன்பாடாகும்

(அ) 2 (f)

(ஆ) 2 (g)

(இ) 2 (h)

2. ————— means something return. When a party  
to an agreement promised to do something , he will get  
something in return.

(a) Lawful object

(b) Consideration

(c) Legal formalities.

————— என்பது உடன்பாட்டின் ஒவ்வொரு நபரும்  
தான் செய்யும் பயனுக்கு பதிலாகப் பெறும் பயனாகும்

(அ) சட்டப் பூர்வமான நோக்கம்.

(ஆ) கைம்மாறு.

(இ) சட்டச் சடங்குகள்.

3. \_\_\_\_\_ is a contract inferred from the conduct of the parties.

(a) Illegal contract

(b) Express contract

(c) Tacit contract

\_\_\_\_\_ இரு வேறுபட்ட நபர்களின் நடவடிக்கை அல்லது செயல்பாட்டிலிருந்து உணர்ந்து கொள்ள முடியும்

(அ) சட்ட விரோத ஒப்பந்தத்தை.

(ஆ) நேரடி ஒப்பந்தத்தை.

(இ) சமிக் கை ஒப்பந்தத்தை.



4. According to section ——— of the Indian Contract Act, a contract of guarantee is “ a contract to perform the promise, or discharge the liability of a third person in case of his default”.

(a) Section–124

(b) Section–125

(c) Section–126

ஒரு மூன்றாம் நபர் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற அல்லது பொறுப்பைத் தீர்க்கத் தவறும் பொழுது அதை நிறைவேற்றி அல்லது தீர்க்க ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் உத்தரவாத ஒப்பந்தம் ஆகும். இந்திய ஒப்பந்தச்சட்டம்

(அ) பிரிவு –124

(ஆ) பிரிவு –125

(இ) பிரிவு –126

5. ————— is one which is available only against that property in respect of which the skill and labour have been exercised (Section-170)

- (a) General lien
- (b) Particular lien
- (c) Right to be indemnified.

எச்சொத்தின் மீது திறமையும் வேலையும் பயன்படுத்தப் பட்டதோ அச்சொத்தின் மீது பற்றுரிமை ஏற்படுத்தினால் அதற்கு ————— என்று பெயர் (பிரிவு -170)

- (அ) பொதுப்பற்றுரிமை.
- (ஆ) குறிப்பிட்ட பற்றுரிமை.
- (இ) இழப்பீடு பெறும் உரிமை.

Say True or False

6. A mere mental acceptance is no acceptance.

மனதளவில் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது ஏற்பு ஆகாது.

7. *Ignorantia juris non excusat.*

சட்டம் தெரியாது என்பதை மன்னிக்க முடியாது.

8. Carriage by rail in India is regulated by the Indian Railways Act ,1890.

இந்தியாவில் இரயில் சரக்கேற்றி இந்திய இரயில்வே சட்டம் 1890க்கு உட்பட்டது.

9. Any alteration to the terms of contract will not discharge the contract

ஓப்பந்த நிபந்தனைகள் திருத்தப்பட்டால் ஓப்பந்தம் முடிவுக்கு வராது.

10. The acts of minor agent will bind the principal.

இளவர் பதிலாளியின் செயல்களுக்கு முதல்வரே பொறுப்பாவார்.

Fill in the blanks :

11. If a car owner gives a lift to a passer by he will be known as ——— carrier.

காரில் செல்பவர் தன்னைக் கடந்து செல்பவருக்கு காரில் இடமளித்தால் அவரை ——— சரக்கேற்றி என அழைப்பர்

12. The person delivering the goods is called the 'bailor' and the person to whom they are delivered is called the 'bailee'. The transaction is called \_\_\_\_\_.

பொருட்களை ஒப்படைப்பவன் ஒப்படைப்போன் என்றும் பொருட்கள் யாரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ அவன் ஒப்பாளி என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்களிடையே ஏற்படும் நடவடிக்கை \_\_\_\_\_ என்று அழைக்கப்படும்.

13. An agreement which is against public policy or immoral in nature is known as \_\_\_\_\_.

சமூகக் கொள்கைகளுக்கு முரண்பட்ட அல்லது ஒழுக்கக் கேடான உடன்பாடுகள் \_\_\_\_\_ எனப்படும்.

14. Consideration must be \_\_\_\_\_ and lawful .

கைம்மமாறு \_\_\_\_\_ சட்ட பூர்வமானதாகவும் இருக்க வேண்டும்

15. A man who lost his mental powers permanently or who lost his mental powers periodically is known as \_\_\_\_\_.

நிரந்தரமாக அறிவை இழந்தவர்கள் அல்லது பிறவி முதல் மந்தமாக இருப்பவர்கள் \_\_\_\_\_ எனப்படுவர்

**Section B**

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. Explain Undue Influence.

தகாதவழியில் செல்வாக்கு செலுத்துதல் பற்றி விளக்குக.

17. Explain the essentials of valid offer.

செல்லத்தக்க முனைவின் முக்கியப் பகுதிகள் பற்றி விளக்குக.

18. How can an agency be terminated ?

எவ்வாறு முதண்மையை முடிவுக்குக் கொண்டு வரலாம் ?

19. Explain the contractual capacity of minors .

இளவருடன் செய்யப்படும் ஒப்பந்தத்தின் நிலையைப் பற்றி விளக்குக.

20. How is a contract may be discharged ?

ஒரு ஒப்பந்தத்தை எவ்வாறு தீர்க்கலாம்.

21. Distinguish between contract of Indemnity and contract of guarantee.

ஈட்டுறுதி ஒப்பந்தத்திற்கும் உத்தரவாத ஒப்பந்தத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை ?

22. Explain the rights of Pawnee.

அடகு பிடித்தவரின் உரிமைகள் பற்றி விளக்குக.

23. Write short notes on : Coercion, pledge by non-owners, sub-agent.

சிறுகுறிப்பு வரைக வலுக்கட்டாயம், உரிமையற்றவர் வைக்கும் அடகு, உதவிப்பதிவாள்.

### Section C

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. What are the essentials of a valid contract ?

செல்லத்தக்க ஒப்பந்தத்தின் முக்கியக் கூறுகள் யாவை ?

25. What is consideration ? Explain the rules governing consideration.

கைம்மாறு என்றால் என்ன ? கைம்மாறுக்கான விதிகள் பற்றி விளக்குக.



26. Explain the various types of mistake.

தவறுகளின் வகைகளைப் பற்றி விளக்குக.

27. What are the duties and rights of Surety ?

பிணையாளரின் கடமைகளும் மற்றும் உரிமைகளும் யாவை ?

28. Explain Creation of Agency ?

முகவாண்மையை உருவாக்குதல் பற்றி விளக்குக.

————— \*\*\* —————

**B.Com. (CORPORATE SECRETARYSHIP)  
DEGREE EXAMINATION, APRIL 2011**

**Fifth Semester**

**DIRECT TAXES**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.  
Each question carries 1 mark.

1. What is Previous Year ?

முந்தைய ஆண்டு என்பது என்ன ?

2. What is Tax Evasion ?

வரி ஏய்ப்பு என்பது யாது ?

3. What is Public Provident Fund ?

பொது சேமநல நிதி என்றால் என்ன ?

4. How Standard deduction allowed on house property ?

வீட்டு வருமானத்தில் நிலையான கழிவு எவ்வாறு வழங்கப்படுகிறது ?

5. What is Cost Inflation index ?

விலை வீக்க குறியீடு என்பது என்ன ?

6. What are perquisites ?

பணி ஊக்க சலுகைகள் என்பது என்ன ?

7. Define dividend as per Income Tax Act.

வருமான வரி சட்டத்தின் கீழ் பங்காதயத்தை வரையறு.

8. What is Clubbing of Income ?

வருமான சேர்த்தல் என்பது யாது ?

9. How commuted pension is exempt from tax ? And when ?

ஒட்டு சேர்ந்த ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?  
மற்றும் எப்போது ?

10. State the treatment of accrued interest on NSC.

என்எஸ்சி-யின் உருவாகும் வட்டி எவ்வாறு கருதப்படுகிறது ?

11. What is the deduction allowed U/s 80 DDB ?

80 DDB -பிரிவின் கீழ் வழங்கப்படும் கழிவு என்ன ?

12. How royalty income is taxable ?

உரிமைத் தொகை வருமானம் எவ்வாறு வரிக்குட்ப  
படுத்தப்படுகிறது ?

13. What is the base year for capital gain tax ? And how it  
calculated ?

மூலதன வரியின் அடிப்படை ஆண்டு எது ? அது எவ்வாறு  
கணக்கிடப்படுகிறது ?

14. What is called as MMR ?

எம்.எம்.ஆர். என்பது என்ன ?

15. What is grossing up ?

மொத்தம் சேர்த்தல் என்பது என்ன ?

**Section B**

(5 × 8 = 40)

Answer any **five** questions.  
Each question carries 8 marks.

16. Explain any Eight incomes exempt from tax.

வரிக்கு விலக்கப்பட்ட ஏதேனும் எட்டு வருமானங்களை விளக்குக.

17. What are the powers of the Assessing Officer ?

மதிப்பீட்டு அதிகாரியின் அதிகாரங்கள் யாவை ?

18. Explain the kinds of assessment.

வரி மதிப்பீட்டு வகைகளை விளக்குக.

19. Mr. R is entitled for a basic salary of Rs. 10,000 p.m. and DA of Rs. 1,000 per month, 40% of which forms part of salary . He is entitled to a HRA of Rs. 3,000 per month. He actually pays Rs. 3,500 p.m. as rent for a house in Chennai. Compute the taxable HRA. What difference it would make if he lives in his own house ?

திரு R அடிப்படை வருமானம் ரூ. 10,000-மும், பஞ்சப்படி ரூ. 1,000-மும் ஒவ்வொரு மாதமும் பெறுகிறார். அதில் 40 சதம் சம்பளத்தோடு சேரும் பஞ்சப்படி ஆகும். அவர் ரூ. 3,000 மாத வீட்டு வாடகைப்படி பெறுகிறார், மற்றும் ரூ. 3,500-ஐ வாடகையாக சென்னையில் கொடுக்கிறார். அவரின் வரிக்குட்படும் வாடகை என்ன ? மேலும் அவர் சொந்த வீட்டில் குடியிருந்தால் ஏதாவது மாற்றம் இருக்குமா ?

20. Ms. J sold her residential house on 14th August 2009 for Rs. 16,40,000 and paid Rs. 10,000 for brokerage. She had purchased this house in November, 1981 for Rs. 1,40,000 and spent Rs. 14,000 on registration and Rs. 38,500 on its improvement. Out of sale proceeds, she purchased another house for her own residence for Rs. 1,50,000 on 21st March 2010 and deposit in capital gain account scheme Rs. 2,00,000 and 31st March 2010. Calculate her Taxable capital gains or the Assessment Year 2010-11.

திருமதி J அவரின் குடியிருப்பு வீட்டை ஆகஸ்ட் 14, 2009 அன்று ரூ. 16,40,000-க்கு விற்றார். அதற்காக ஆன கழிவு ரூ. 10,000. அவ்வீட்டை 1981 நவம்பரில் ரூ. 1,40,000-க்கு வாங்கி ரூ. 14,000 பதிவிற்காகவும் ரூ. 38,500-ஐ வீட்டு மேற்காட்டுதலுக்காகவும் செலவு செய்தார். இவ்வீட்டை விற்ற தொகையில் ரூ. 1,50,000-த்தை மார்ச் 21, 2010 அன்று வேறு வீடு வாங்கவும் மேலும் ரூ. 2,00,000-த்தை மார்ச் 31, 2010 அன்று மூலதன வருவாய் சேமிப்பாகவும் முதலீடு செய்தார். அவரின் வரிசூட்டப்பட்ட மூலதன வருவாய் வரி ஆண்டு 2010-11-க்கு எவ்வளவு எனக் கணக்கிடவும்.

21. Compute income from other sources of Yogi who held the following investments during the Previous Year 2009-10.

- (i) Rs. 11,000 10% Central Government Securities.
- (ii) Rs. 32,000 10% Tax free commercial securities (non listed)
- (iii) Rs. 6,300 received as interest on Tax free public limited company securities (listed).
- (iv) Rs. 7,200 received interest on Karnataka Government securities.
- (v) Rs. 3,600 received as interest on Deepak Fertilizers (listed).
- (vi) Rs. 30,000 13.5% securities of a Paper Mill Co. Ltd (listed).
- (vii) Dividend from Corona Ltd. Rs. 4,000.



கீழ்க்கண்ட முதலீடுகளில் இருந்து யோகியின் இதர வருமானங்கள் 2009-10 முந்தைய ஆண்டுக்கு எவ்வளவு எனக்கணக்கிடவும் :

- (i) ரூ. 11,000, 10% மத்திய அரசு பத்திரங்கள்.
- (ii) ரூ. 32,000, 10% வரியில்லா (பதிவுரா) வணிகப் பத்திரங்கள்.
- (iii) ரூ. 6,300, பதிவுற்ற பொது நிறுவனத்திடம் வரியில்லா வட்டியாக பெற்றது.
- (iv) ரூ. 7,200 கர்நாடகா அரசு பத்திரங்களின் மீது வட்டியாக பெற்றது.
- (v) ரூ. 3,600-ஐ தீபக் பெர்டிலைசர் நிறுவனத்திடம் (பதிவுற்றது) வட்டியாக பெற்றது.
- (vi) ரூ. 30,000, 13,5% காகித ஆலயின் பத்திரங்களிடம் பெற்றது (பதிவுற்றது)
- (vii) கோர்னா நிறுவனம் அளித்த பங்காதாயம் ரூ. 4,000,

22. Give your own example and show how to claim deduction for giving donations.

நன்கொடை வழங்கியதற்கான உங்கள் உதாரணத்தை கூறி அது எவ்வாறு கழிவுக்குள்ளாகும் என விளக்குக.

23. Mr. X gives the following information : taxable salary Rs. 75,000, income from house property 10,000, loss in self occupied house 15,000, capital gains income : short term gain 33,000, short-term loss Rs. 3,000, Long term gain Rs. 7,000 and long term loss Rs. 10,000.

Compute his Total income.

திரு X கீழ்க்கண்ட தகவல் தருகிறார் : வரிசூட்டப்பட்ட சம்பளம் ரூ. 75,000, வீட்டுச் சொத்து வருவாய் ரூ. 10,000, சொந்த குடியிருப்பு வீட்டின் மீது நட்டம் ரூ. 15,000, மூலதன வருவாய் வருமானம் : குறுகிய கால வருவாய் : 33,000, குறுகிய கால மூலதன நட்டம் ரூ. 3,000. நீண்டகால மூலதன வருவாய் : 7,000, நீண்டகால மூலதன நட்டம் ரூ. 10,000, அவரின் மொத்த வருமானம் கணக்கிடுக.

### Section C

(3 × 15 = 45)

Answer any **three** questions.

Each question carries 15 marks.

24. What are the provisions regarding collection and recovery of Tax ?

வருமான வரி வசூலிப்பு மற்றும் மீட்பு பற்றிய சரத்துக்கள் யாவை ?

25. Mr. Charles is a college lecturer in Delhi. During the year 2009-2010, he gets a basic salary of Rs. 12,300 upto June 30, and Rs. 12,700 afterwards. Besides, he gets 15% of basic salary as house rent allowance, Rs. 1,630 per month as dearness allowance (71% of it forms part of salary for computation of retirement benefits) and Rs. 500 per month as conveyance allowance which is entirely used for personal purpose. He is member of a provident fund to which both the employer and employee contribute at 8% of basic salary. Apart from minimum contribution, he makes an additional

contribution of Rs. 600 per month to the provident fund. During the previous year 2009-2010 Rs. 43,170 is paid to him for checking answer sheet of different universities. Determine the taxable liability of him assuming his long term capital gain during the year is Rs. 3,00,000 and he has invested Rs. 80,000 for qualifying deduction U/S 54.

திரு சார்லஸ் டெல்லியில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். 2009-10 -ஆம் ஆண்டில் அவர் ஜூன் 30 வரையில் ரூ. 12,300-ஐயும் அதன் பிறகு ரூ. 12,700-ஐயும் அடிப்படைச் சம்பளமாகப் பெற்றார். மேலும் சம்பளத்தின் 15% வீட்டு வாடகைப் படியாகவும், ரூ. 1630-ஐ பஞ்சப்படியாகவும் (7% சம்பளத்தோடு பணி ஓய்வுக்கு கணக்கிடப்படும்) மாதாமாதம் பெறுகின்றார். மேலும் ரூ. 500 மாதம் போக்குவரத்துப் படியாக தனிப்பட்ட பயணங்களுக்கும் பெறுகிறார். அவரும் அவர் பணியமர்த்தி வரும் 8% சம்பளத்தில் சேமநல நிதிக்கு வழங்குகின்றனர். மேலும் அவர் ரூ. 600-ஐ சேமநல நிதிக்கு கூடுதலாக வழங்குகிறார். முந்தைய ஆண்டான 2009-10-ல் பல்வேறு

பல்கலைக்கழகங்களின் விடைத்தாள் திருத்தியதற்காக ரூ. 43,170-ஐ வருமானமாகப் பெற்றார். அவரின் மூலதன (நீண்டகாலம்) வருவாய் ரூ. 3,00,000 மாகவும் அதில் ரூ. 80,000 த்தை பிரிவு 54-ன் கீழ் முதலீடு செய்ததாகவும் கொண்டு அவரின் வரியை கணக்கிடவும்.

26. Mr. X owns three houses I, II, III. The particulars for the year ending 31st March 2010 are given below :

	House I (Rs.)	House II (Rs.)	House III (Rs.)
Annual fair rent	18,000	15,000	20,000
Municipal valuation	15,000	20,000	10,000
Let out (p.m.)	Self Occupied	1,500	1,000
Used for	Residential	Office	Residential
Repair expenses	1,000	–	4,000
Collection charges	2,000	500	–
Interest on loan	500 p.m.	400 p.m.	–
For son's function (interest on loan for function)	–	6,000	–
Repairs – Additional	–	–	1,000

Municipal tax is 10% of municipal valuation, Municipal tax of House I was paid by owner but municipal tax for House II was not paid upto 31.3.10. Municipal tax House III was paid by tenant. The third House was remained vacant for 4 months. Calculate Income from House property.

திரு X, I, I, III என்ற மூன்று வீடுகளைக் கொண்டுள்ளார். மார்ச் 31, 2010 அன்று முடிவடைந்த ஆண்டிற்கான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

	வீடு I (ரூ.)	வீடு II (ரூ.)	வீடு III (ரூ.)
நியாயமான ஆண்டு மதிப்பு	18,000	15,000	20,000
நகராட்சி மதிப்பு	15,000	20,000	10,000
வாடகை (மாதம்)	சொந்த குடியிருப்பு	1,500	1,000
பயன்பாடு	வீடு குடியிருப்பு	அலுவலகம்	வீடு குடியிருப்பு
பழுதுபார்ப்பு செலவு	1,000	–	4,000
வசூல் செலவு	2,000	500	–

	வீடு I (ரூ.)	வீடு II (ரூ.)	வீடு III (ரூ.)
கடன் மீது வட்டி	500 p.m.	400 p.m.	—
மகனுக்கு நிகழ்ச்சி செலவு (கடன் மீது வட்டி	—	6,000	—
கூடுதல் பாதுகாப்பு	—	—	1,000

நகராட்சி வரி, நகராட்சி மதிப்பில் 10% நகராட்சி வரி வீடு I க்கு முதலாளியாலும், வீடு III-ன் வரி வாடகைக்கு குடியிருப்போராலும் செலுத்தப்பட்டது, ஆனால் வீடு II-ன் வரி 31.3.10 வரை செலுத்தப்படவில்லை. வீட்டு வரி வருமானம் கணக்கிடுக.

27. Mr. J, a leading tax consultant, who maintains books of account on cash basis submits the following Receipts and Payments Account for the year ending March 31, 2010.

	Rs.		Rs.
To Balance b/d	12,400	By Purchase of typewriter	6,000
To Fees from clients :		By car expenses	18,000
of 2008-09	2,30,500	By Office expenses	40,000
of 2009-10	11,500	By Salary to staff :	
of 2010-11	13,000	of 2008-09	32,000
To Presents from clients	24,000	of 2009-10	11,000
To Interest free loan from a client for purchase of car	2,38,000	By Expenses in respect of let out property (municipal tax : Rs. 2,000, Repairs : Rs. 1,000, Insurance : Rs. 3,000)	6,000
To Winnings from lottery	46,000	By car purchased on 10.12.2009	2,40,000



	Rs.		Rs.
To Interest from UTI (Received on September 11, 2009)	12,000	By repairs of office	12,000
To Rent of a let out property	60,000	By interest on loan	10,000
To Share of income from a firm	15,000	By Income-tax payment	2,000
		By Life Insurance premium	8,000
		By Balance c/d	2,77,400
	6,62,400		6,62,400

Car is partly used for official purposes (50%) and partly for private purposes (50%). Determine the income from profession.

திரு J முன்னணி வரி ஆலோசனை வழங்குபவர், ஆவர் ரொக்க அடிப்படையில் கணக்கை கொண்டு கீழ்க்கண்ட வரவு மற்றும் செலவு கணக்கை மார்ச் 31, 2010 அன்று சமர்ப்பிக்கிறார்.

	ரூ.		ரூ.
இருப்பு கீ/கொ	12,400	தட்டச்சு வாங்கியது	6,000
வாடிக்கையாளர்		கார் செலவு	18,000
கட்டணம் :		அலுவலக செலவு	40,000
2008-09	2,30,500	அலுவலகச் செலவு	
2009-10	11,500	2008-09	32,000
2010-11	13,000		
வாடிக்கையாளர்		அலுவலர் செலவு	
அன்பளிப்பு	24,000	2009-10	11,000
வாடிக்கையாளர்		வாடகைக்கு விட்ட	
அளித்த		வீட்டின் மீது செலவு	
வட்டியில்லா கடன்	2,38,000	(நகராட்சி வரி ரூ. 2000,	
		பழுதுபார்ப்பு ரூ. 1000,	
		காப்பீடு ரூ. 3000)	6,000

	ரூ.		ரூ.
பரிசுச் சீட்டு வருமானம்	46,000	கார் வாங்கியது (10.12.09)	2,40,000
யுடிஐ - வட்டி (செப்டம்பர் 11, 2009)	12,000	அலுவலக பதுகாப்பு	12,000
வீட்டு வாடகை	60,000	கடன்மீது வட்டி	10,000
கூட்டாண்மையின் பங்கு வருமானம்	15,000	வருமான வரி	2,000
		தனிநபர் ஆயுள் காப்பீடு	8,000
		இருப்பு கீ/கொ	2,77,400
	6,62,400		6,62,400

கார் 50% பகுதியாக சொந்தத்திற்கும், 50% பகுதியாக அலுவலகத்திற்கும் உபயோகப்படுத்தினார்.

தொழில் வருமான கணக்கை தருக.

28. Mr. Ram furnishes the following particulars of his income for the Assessment Year 2010-2011.

	Rs.
(i) Income from salary (computed)	90,000
(ii) Income from House A	50,000
(iii) Loss from House B	30,000
(iv) Loss from House C	25,000
(v) Profit from business A	10,000
(vi) Profit from business B	25,000
(vii) Profit from share business (speculative)	39,000

Rs.

(viii)	Loss from silver business (speculative)	49,000
(ix)	Long-term capital gain on sale of shares	
	on which transaction tax has been paid	10,000
(x)	Short-term capital loss on sale of land	5,000
(xi)	Income from card games	7,000
(xii)	Winnings from lotteries (gross)	10,000
(xiii)	Income from horse races in Delhi (Gross)	5,000
(xiv)	Loss from horse races in Bangalore	7,000

Compute the Gross total income of Mr., Ram for the Assessment Year 2010-11.

திரு ராம் 2010-11 க்கான வரி விதிப்பாண்டிற்கு கீழ்க்கண்ட தகவல்களை அளிக்கிறார்.

	ரூ.
(i) சம்பளம் (கணக்கிடப்பட்டது)	90,000
(ii) வீடு A -ன் மீது வருமானம்	50,000
(iii) விடு B -ல் நட்டம்	30,000
(iv) வீடு C -ல் நட்டம்	25,000
(v) வாணிபம் A -ன் வருமானம்	10,000
(vi) வாணிபம் B -ன் வருமானம்	25,000
(vii) பங்கு வர்த்தக இலாபம் (ஊக வாணிபம்)	39,000
(viii) சில்வர் வர்த்தக நட்டம் (ஊக வாணிபம்)	49,000

(ix)	வர்த்தக நடவடிக்கை வரி செலுத்தப்பட்ட பங்கு வர்த்தம் மீதான நீண்டகால மூலதன நட்டம்	10,000
(x)	நில விற்பனையில் குறுகியகால நட்டம்	5,000
(xi)	அட்டை விளையாட்டு வருமானம்	7,000
(xii)	பரிசுச் சீட்டு வருமானம் (மொத்தம்)	10,000
(xiii)	டெல்லியில் குதிரை ஓட்ட வருமானம்  (மொத்தம்)	5,000
(xiv)	பெங்களூரில் குதிரை ஓட்ட நட்டம்	7,000

திரு ராமின் 2010-11 ஆம் ஆண்டுக்கான மொத்த வருமானம் என்ன என்பதை கணக்கிடவும்.

\*\*\*

AFN-1429

BCS535

**B.Com. (CORPORATE SECRETARYSHIP) DEGREE  
EXAMINATION, APRIL 2011**

**Fifth Semester**

**ECONOMICS LAWS**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.  
Each question carries 1 mark.

1. Quote the section of Industries Development Regulations Act under which compulsory license is given.

IDR சட்டப்படி கட்டாய உரிமம் எந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது ?

2. When was FEMA Act passed ?

FEMA சட்டம் எந்த ஆண்டு போடப்பட்டது ?



3. What type transaction is 'Buying property outside India' by a person resident in India.

இந்தியாவில் வசிக்கும் ஒரு நபர் இந்தியாவிற்கு வெளியே ஒரு சொத்தை வாங்குவது எந்த விதமான நடவடிக்கையைச் சேர்ந்தது ?

4. Who registers Small Scale Industrial units ?

சிறு தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்பவர் யார் ?

5. What is the jurisdiction of District Consumer Forum ?

மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் அதிகார வரம்பு என்ன ?

6. Who is appointed as the Chairman of National Commission on Consumer Protection.

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு வாரியத்தலைவராக யார் நியமிக்கப்படுகிறார் ?

7. When was the water (Prevention and Control of Pollution) Act enacted ?

நீர் மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?

8. What do you mean by 'Caveat Emptor' ?

'கேவியட் எம்ப்டார்' என்றால் என்ன ?

9. Can a patient of a Government hospitals be considered as Consumer ?

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி 'நுகர்வோர்' ஆவாரா ?

10. What is Tie up sales ?

ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட விற்பனை என்றால் என்ன ?

11. Define 'Environmental Pollution'.

சுற்றுச்சூழல் மாசுபடுதல்—வரையறு.

12. What is Cease and Desist order ?

'நிறுத்து மற்றும் தொடராதே' கட்டளை என்பது என்ன ?

13. Define 'Currency'.

பண நோட்டு—வரையறு.

14. Who is a Consumer ?

நுகர்வோர் என்பவர் யார் ?

15. Who is a Money Changer ?

பண மாற்றுபவர் என்பவர் யார் ?

## Section B

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. Discuss the powers and duties of “Authorised persons” under FEMA.

FEMA சட்டத்தின் கீழ் ‘அங்கீகரிக்கப்பட்ட’ நபர்களின் அதிகாரம் மற்றும் கடமைகளை விளக்குக.

17. Who are persons resident in India ?

‘இந்தியாவில் வசிப்பவர்’ எனப்படுபவர் யாவர் ?

18. Define “Deficiency in Service”. Give *six* examples.

‘சேவையில் குறைபாடு’—வரையறு. ஏதேனும் 6 எடுத்துக்காட்டுகள் கூறவும்.

19. State the powers of State Board under Air Pollution Control Act.

வளி மாசுக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் படி அமைந்த மாநில வாரியத்தின் அதிகாரங்களை எழுதுக.

20. Write notes on 'Environmental Audit'.

'சுற்றுச் சூழல் தணிக்கை' பற்றி குறிப்பு வரைக.

21. Discuss the functions of Development Council under IDR Act.

IDR சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள 'அபிவிருத்தி கழகத்தின்' செயல்பாடுகளை விவரிக்கவும்.

22. What are Restrictive Trade practices ? Give any *three* example.

கட்டுப்படுத்தும் வணிக நடவடிக்கைகள் என்றால் என்ன ? எவையேனும் மூன்றினை விளக்கவும்.

23. List out the orders passed u/s 18 G of IDR Act regulating supply, distribution and price of articles.

பொருட்களின் வழங்கல் மற்றும் விலைகளை ஒழுங்காற்றும் ஆணை (பிரிவு 18 G படி) IDR சட்டம் விவரிக்க.

### Section C

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. Discuss the powers of Central Government to takeover the Management of 'Industrial Undertakings' under IDR Act.

IDR சட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களைத் 'தன் வசமாக்குதல்' மத்திய அரசின் அதிகாரங்களை விளக்குக.

25. Discuss the reliefs available to Consumers under "Consumer Protection Act".

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோருக்கு கிடைக்கும் நிவாரணங்களை விளக்குக.

26. Explain the provisions of Sec. 3 of FEMA regulating the dealings in Foreign exchange.

FEMA சட்டம் பிரிவு 3 ல் எவ்வாறு அந்நிய செலாவணி நடவடிக்கைகளை ஒழுங்காற்றுப் படுத்துகின்றது ?

27. State any *five* powers of Central Government under Environmental Protection Act.

சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களில் ஐந்தினை விளக்குக.

28. What are the procedures for taking samples and their analysis under Water Pollution Control Act.

தீர் மாசுக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் 'தண்ணீர் மாதிரி' எவ்வாறு எடுத்து சோதனை செய்யப்படுகிறது ?

\*\*\*

**B.Com. (CORPORATE SECRETARYSHIP)  
DEGREE EXAMINATION, APRIL 2011**

**Sixth Semester**

**CORPORATE ACCOUNTING—II**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.

Fill in the blanks with correct answer :

1. List H shows ————— Account.

வரிசை 'H' ————— கணக்கை காண்பிக்கிறது.

2. A company should purchase more than ————— shares of another company to become a holding company.

ஒரு நிறுவனம் பிடிப்பு நிறுவனமாவதற்கு மற்றொரு நிறுவனத்தின் ————— சதவீதத்திற்கு மேலான பங்குகளை வாங்க வேண்டும்.



3. The term surrender value is exclusively applicable only for \_\_\_\_\_ insurance.

\_\_\_\_\_ காப்பீட்டில் மட்டுமே திரும்ப ஒப்படைவு மதிப்பு செயல்படுத்தப்படும்.

4. Schedule 13 relates to \_\_\_\_\_.

அட்டவணை 13க்கு தொடர்புடையது \_\_\_\_\_ ஆகும்.

5. Accounting for price level changes is also known as \_\_\_\_\_.

விலை நிலை மாற்றுக்குரிய கணக்கு \_\_\_\_\_.

State whether the following statements are true or false :

6. The preferential creditors are treated as fully secured creditors when they can be fully paid.

முன்னுரிமை கடனீந்தோர்கள் முற்றிலும் பாதுகாப்பான கடனீந்தோராக கருதப்பட்டு முழுத்தொகையும் அவர்களுக்கு செலுத்தப்படும்.

7. Valuation Balance Sheet is prepared to ascertain surplus or deficiency of life insurance.

மதிப்பீடு இருப்பு நிலைக்குறிப்பானது ஆயுள் காப்பீட்டின் மிகுதி மற்றும் பற்றாக்குறையை கணக்கிட தயாரிக்கப்படுகிறது.

8. Rebate on bills discounted is an income to the banking company.

வட்டம் செயல்பட்ட சீட்டின் மீதான தள்ளுபடி என்பது வங்கிநிறுவனத்திற்கு வருமானமாகும்.

9. Holding gain refers to the difference between sale price and replacement cost of goods.

பிடிப்பு இலாபம் என்பது விற்பனை விலைக்கும் சரக்கு மாற்று விலைக்கும் இடையே உள்ள வேறுபாடாகும்.

10. The primary objective of inflation accounting is to measure the extent of change in the profit as a result of inflation.

பணவீக்க கணக்கின் முதன்மை நோக்கம் பணவீக்கத்தினால் இலாபத்தில் ஏற்படும் மாற்றத்தை அளவிடுவதாகும்.

Choose the correct answer :

11. A contributory is a \_\_\_\_\_.

- (a) Unsecured creditors.
- (b) Preferential creditors.
- (c) Share holders.
- (d) Debenture holder.

ஒரு பங்களிப்பவர் என்பவர் \_\_\_\_\_.

- (அ) பிணையில்லா கடனீந்தோர்.
- (ஆ) முன்னுரிமை கடனீந்தோர்.
- (இ) பங்கு உரிமையாளர்.
- (ஈ) கடனீட்டுப் பத்திரதாரர்.

12. Profits earned by a subsidiary company upto the date of acquisition of shares by the holding company are called :

- (a) Revenue profit.
- (b) Capital profit.
- (c) Revaluation profit.
- (d) Realization profit.

ஒரு பிடிப்பு நிறுமம் அதன் துணை நிறுமத்தின் பங்குகளை வாங்கிய நாளுக்கு முன் வரை துணை நிறுமம் ஈட்டிய இலாபம் ————— இலாபம் என கருதப்படும்.

- (அ) வருவாயின.
- (ஆ) மூலதன.
- (இ) மறுமதிப்பீட்டு.
- (ஈ) விற்று வரவு.

13. Claims paid by life insurance companies is shown in :

- (a) Schedule I.
- (b) Schedule II.
- (c) Schedule III.
- (d) Schedule IV.

ஆயுள் காப்பீட்டு நிறுமத்தால் கோரிக்கைகள் மீது செலுத்தியவைகளை இதில் காட்ட வேண்டும்.

- (அ) அட்டவணை I.
- (ஆ) அட்டவணை II.
- (இ) அட்டவணை III.
- (ஈ) அட்டவணை IV.

14. In the historical accounting system cost represents \_\_\_\_\_.

- (a) Replacement cost.
- (b) Current cost.
- (c) Imputed cost.
- (d) Original cost.

வரலாற்றுக் கணக்கு முறையில் அடக்கம் எனப்படுவது \_\_\_\_\_.

- (அ) சரி செய்யப்பட்ட மாற்று அடக்கம்.
- (ஆ) நடப்பு அடக்கம்.
- (இ) இடப்பட்ட அடக்கம்.
- (ஈ) உண்மையான அடக்கம்.

15. Under double account system interest on debenture is shown in \_\_\_\_\_.

- (a) Revenue account.
- (b) Net revenue account.
- (c) Capital account.
- (d) General balance sheet.

இரட்டைப் பதிவு முறையில் கடனீட்டுப் பத்திரங்கள் மீதான வட்டி இதில் காண்பிக்கப்படுகிறது.

(அ) வருவாய் கணக்கு.

(ஆ) நிகர வருவாய் கணக்கு.

(இ) மூலதன கணக்கு.

(ஈ) பொது இருப்பு நிலைக் குறிப்பு.

**Section B**

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. The Balance Sheet of Big Ltd. as on 31-12-2005 was as follows :

<i>Liabilities</i>	Rs.	<i>Assets</i>	Rs.
Share Capital :		Fixed Assets :	
800 Pref. shares		Land and Building	25,000
of Rs. 100 each	80,000	Other fixed assets	2,00,000

	Rs.		Rs.
1200 equity shares		Debtors	1,00,000
of Rs. 100 each	1,20,000	Stock	5,25,000
Bank Loan	4,00,000	P and L account	58,000
8% Debentures	1,00,000		
Interest			
outstanding on			
Debenture	8,000		
Creditors	2,00,000		
	<u>9,08,000</u>		<u>9,08,000</u>

The company went into liquidation on that date. Prepare Liquidators statement of account after taking into account the following :

- (i) Liquidation expenses Rs. 3,000.
- (ii) Liquidators remuneration Rs. 10,000.
- (iii) Fixed assets were realized at book value and current assets at 80% of book values.

பிக் நிறுமத்தின் 31.12.2005 அன்றைய இருப்பு நிலைக் குறிப்பு பின் வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பங்கு முதல் :		நிலைச் சொத்துக்கள் :	
ஒவ்வொன்றும் ரூ. 100		நிலம் மற்றும் கட்டிடம்	25,000
வீதம் 800 முன்னுரிமை		மற்ற நிலைச் சொத்துக்கள்	2,00,000
பங்குகள்	80,000	கடனாளிகள்	1,00,000
ஒவ்வொன்றும் ரூ. 100		சரக்கிருப்பு	5,25,000
வீதம் 1200 சாதாரண		இலாப நட்ட க/கு	58,000
பங்குகள்	1,20,000		
வங்கி கடன்	4,00,000		



	ரூ.	ரூ.
8% கடனீட்டுப்		
பத்திரங்கள்	1,00,000	
கடனீட்டுப் பங்கு		
மீதான நிலுவை வட்டி	8,000	
கடனீந்தோர்	2,00,000	
	<u>9,08,000</u>	<u>9,08,000</u>

நிறுமம் குறிப்பிட்ட அந்த தேதியில் கலைப்பிற்குள்ளானது. பின் வருவனவற்றை கணக்கில் கொண்டு கலைப்பாளர் கணக்கு அறிக்கை தயாரிக்கவும்.

- (i) கலைப்புச் செலவு ரூ. 3,000.
- (ii) கலைப்பாளர் ஊதியம் ரூ. 10,000.
- (iii) ஏட்டு மதிப்பில் நிலைச் சொத்துகளும் 80% ஏட்டு மதிப்பில் நடப்புச் சொத்துகளும் தீர்வானது.

17. The Balance Sheets of C Ltd, and D Ltd, as at 31.12.1986 are as follows :

<i>Liabilities</i>	C Ltd	D Ltd	<i>Assets</i>	C Ltd	D Ltd
Share Capital			Sundry assets	1,32,500	1,38,200
(in shares of			Goodwill	–	20,000
Rs. 10 each)	2,00,000	1,00,000	Shares in		
General reserve	18,000	20,000	D Ltd. at cost	1,40,000	–
Profit and Loss a/c	24,500	23,000			
Creditors	30,000	15,200			
	<u>2,72,500</u>	<u>1,58,200</u>		<u>2,72,500</u>	<u>1,58,200</u>

In the case of D Ltd., profit for the year ended 31st December 1986 is Rs. 12,000 and transfer to reserve is Rs. 5,000. The holding of C Ltd. in D Ltd. is 90% acquired on 30th June 1986.

Prepare Consolidated Balance Sheet.

31.12.86 அன்றைய C நிறுவனம் மற்றும் D நிறுவனத்தின் இருப்பு நிலைக் குறிப்புகள் பின் வருமாறு :

பொறுப்புகள் C Ltd		D Ltd	சொத்துகள் C Ltd		D Ltd
பங்கு முதல்			பற்பல		
(பங்கு			சொத்துக்கள் 1,32,500 1,38,200		
ரூ. 10 வீதம்)2,00,000		1,00,000	வணிக நற்பெயர் _		20,000
பொது காப்பு 18,000		20,000	அடக்க விலையில்		
இலாப நட்ட			D நிறுவனத்தில்		
க/கு 24,500		23,000	உள்ள பங்குகள்1,40,000		_
கடன்நீதோர் 30,000		15,200			
<hr/>		<hr/>	<hr/>		<hr/>
272,500		1,58,200	2,72,500		1,58,200
<hr/>		<hr/>	<hr/>		<hr/>

31.12.1986 ஆண்டு இறுதியில் D நிறுவனத்தின் இலாபம் ரூ. 12,000 மாகவும் காப்பு ரூ. 5000 வும் இருக்கிறது. 30 ஜூன் 1986 அன்று 90% D நிறுவன பங்குகளை C நிறுவனம் வாங்கியது. தொகுப்பு இருப்பு நிலைக்குறிப்பு தயாரிக்க.

18. The revenue account of Life Insurance Company showed a balance of Rs. 4,75,000 at the end of 1983 before considering the following items :

	Rs.
Bonus in reduction of premiums	40,000
Outstanding premiums	1,00,000
Interest accrued on investments	20,000
Claims intimated but not admitted	35,000
Claims covered under reinsurance	3,000

Pass necessary Adjustment entries.

ஆயுள் காப்பீட்டு நிறுவன வருவாய் கணக்கு 1983ம் ஆண்டு இறுதியில் ரூ. 4,75,000 இருப்பை பின் வருவனவற்றை கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளும் முன் காட்டியது.

ரூ.

முனைமம் சரிகட்டப்பட்ட மேல் ஆதாயம்	40,000
நிலுவை முனைமம்	1,00,000
முதலீடுகள் மீது உருவான வட்டி	20,000
கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டு	
அனுமதிக்கப்படாதவை	35,000
மறுகாப்பீட்டின் கீழ்வரும் கோரிக்கைகள்	3,000

தேவயான சரிக்கட்டுப் பதிவுகளைத் தருக.

19. From the following particulars, prepare a Profit and Loss account of New Bank Ltd, for the year ended 31.3.2002.

Rs.

Interest on loans	2,60,000
Interest on fixed deposits	2,80,000
Rebate on bills discounted	50,000
Commission charged to customers	9,000

	Rs.
Establishment expenses	56,000
Discount on bills discounted (net)	2,00,000
Interest on current accounts	45,000
Printing and advertisements	3,000
Interest on cash credits	2,25,000
Rent and taxes	20,000
Interest on overdrafts	56,000
Directors and auditors fees	4,500
Interest on saving bank accounts	70,000
Postage and telegram	1,500
Sundry charges	1,800

கீழ் வரும் விபரங்களில் இருந்து 31.3.2002 அன்று முடிவுறும் ஆண்டிற்கான நியூ பேங்க் லிமிடெட்டின் இலாப நடடக் கணக்கை தயாரிக்க.

	ரூ.
கடன் மீதான வட்டி	2,60,000
நிலை வைப்பு மீதான வட்டி	2,80,000
வட்டம் செய்த மாற்றுச் சீட்டு மீதான	
தள்ளுபடி	50,000
வாடிக்கையாளருக்கு விதித்த தரகு	9,000
நிர்வாக செலவுகள்	56,000
வட்டம் செய்த மாற்றுச் சீட்டு மீதான	
வட்டம் (நிகர)	2,00,000
நடப்பு கணக்குகள் மீதான வட்டி	45,000
அச்ச மற்றும் விளம்பரச் செலவு	3,000
ரொக்க கடன் மீதான வட்டி	2,25,000
வாடகை மற்றும் வரி	20,000
மேல்வரைப் பற்று மீதான வட்டி	56,000

ரூ.

இயக்குனர்கள் மற்றும் தணிக்கையாளர்கள்

ஊதியம்	4,500
சேமிப்பு கணக்கு மீதான வட்டி	70,000
தபால் மற்றும் தந்திச் செலவு	1,500
பற்பல செலவுகள்	1,800

20. A real estate company started with a capital of Rs. 50,00,000 which was invested in urban land on 1-1-90. On that date the general price index was 100 and specific price index for land was 200. The company has no other transactions and it sold the land on 1-1-95 on which date the general price index was 180 and the specific price index was 420. The sale price of the land was 1,80,00,000.

You are require to Ascertain Profit under HCA, CPP and CCA method.



நிலபுல வியாபார நிறுமம் ஒன்று ரூ. 50,00,000 முதலை கொண்டு ஆரம்பம் செய்யப்பட்டது. 1.1.90 அன்று நகர்புர நிலத்தில் அதனை முதலீடு செய்தது. அப்போதைய பொது விலைக் குறியீடு 100 ஆகவும் குறித்த விலைக்குறியீடு 200 ஆகவும் இருந்தது. மற்ற நடவடிக்கைகள் எதுவும் இல்லாத நிலையில் 1.1.95 அன்றைய பொது விலைக்குறியீடு 180 ஆகவும், குறித்த விலைக்குறியீடு 420 ஆகவும் இருந்தபோது நிலம் விற்கப்பட்டது. நிலத்தினுடைய விற்பனை விலை ரூ. 1,80,00,000 ஆக இருந்தது.

HCA, CPP மற்றும் CCA முறைகளில் இலாபத்தினை கணக்கிடுக.

21. Compute Reasonable return from the following information given below :

	Rs.
Capital base	– 34 lakhs
Loan from electricity board	– 30 lakhs
Development reserve	– 10 lakhs
10% debenture	– 8 lakhs
Reserve fund investment (6%)	– 60 lakhs

Assume the bank rate to be 8%.

பின் வருவனவற்றிலிருந்து நியாயமான வருவாய் கணக்கிடுக.

ரூ.

அடிப்படை மூலதனம்	–	34 லட்சம்
மின்வாரியமிடமிருந்து பெற்ற கடன்	–	30 லட்சம்
மேம்பாட்டு ஒதுக்கீடு	–	10 லட்சம்
10% கடனீட்டுப் பத்திரங்கள்	–	8 லட்சம்
காப்பு நிதி முதலீடுகள் (6 சதவீதம்)	–	60 லட்சம்
வங்கி வட்டி வீதம் 8% எனக் கொள்க.		

22. What is statement of affairs ? How is it prepared ?

இருப்பு நிலை அறிக்கை என்றால் என்ன ? எப்படி இது தயாரிக்கப்படுகிறது ?

23. What is reserve for unexpired risk ? Why is it created ?

முடிவுறா இடர்பாட்டுக்கான காப்பு என்றால் என்ன ? இது தயாரிக்கப்படுவது ஏன் ?

**Section C****(3 × 15 = 45)**Answer any **three** questions.

24. Ray (P) Ltd. went into voluntary liquidation on April 2007 on which date its position was under :

	Rs.		Rs.
Share capital		Land and Building	80,000
5,000 shares of		Other fixed Assets	2,60,000
Rs. 100 each		Stock	1,05,000
80 paid per share	4,00,000	Debtors	1,00,000
Loans (secured by		Loans	40,000
mortgage of land,		Cash	5,000
building and machinery)	1,00,000	Profit and Loss a/c	1,10,000
Unsecured loan and			
liabilities (including			
preferential dues			
Rs. 1000)	2,00,000		
	<u>7,00,000</u>		<u>7,00,000</u>

Land, building and machinery were realized by secured creditors for Rs. 1,20,000. Other fixed assets fetched Rs. 40,000. Debtors Rs. 20,000, Stock Rs. 10,000, loans were wholly bad. The liquidator is entitled to a fixed rate of Rs. 1000 plus 2% of the amount paid to unsecured creditors. The liquidator's out of pocket expenses amounted to Rs, 1000.

Prepare Liquidators Final Statement of accounts.

ராய் தனி நிறுமம் ஏப்ரல் 2007 அன்று கலைக்கப்பட்டது. கலைக்கப்பட்ட போது இருந்த அதன் இருப்பு நிலை கீழ் வருமாறு :

	ரூ.		ரூ.
பங்கு முதல்		நிலம் மற்றும் கட்டிடம்	80,000
ரூ. 80 செலுத்தப்பட்ட		மற்ற நிலைச் சொத்து	2,60,000
100 ரூபாய் மதிப்புள்ள			
5000 பங்குகள்	4,00,000	சரக்கிருப்பு	1,05,000
கடன்கள் (நிலம்,		கடனாளிகள்	1,00,000
கட்டிடம், பொறி மீது		கடன்கள்	40,000
அடமானம்		ரொக்கம்	5,000
செய்யப்பட்டது	1,00,000	இலாப நட்ட க/கு	1,10,000

ரூ.

ரூ.

பிணையமில்லா கடன்கள்

மற்றும் பொறுப்புகள்

(ரூ. 1000 முன்னுரிமை

கடன்கள் உள்ளடக்கியது)2,00,000

7,00,000

7,00,000

பிணையக் கடனீந்தோரால் நிலம், கட்டிடம் மற்றும் பொறி ரூ. 1,20,000 க்கு விற்று பணம் பெறப்பட்டது. மற்ற நிலைச் சொத்துக்கள் மதிப்பு ரூ. 40,000, கடனாளிகள் ரூ. 20,000. சரக்கிருப்பு ரூ. 10,000. கடன்கள் முழுவதும் வராக்கடன் ஆனது. நிறும கலைப்பாளர் குறிப்பிட்ட தொகை ரூ. 1,000 மற்றும் 2% சதவீதம் பிணையமில்லா கடனீந்தோக்குக் கொடுக்கப்படும் தொகையில் பெற உரிமையானவர். கலைப்பிற்கான செலவு ரூ. 1000 ஆகும்.

நிறும கலைப்பாளர் இறுதி அறிக்கை தயாரிக்க.

25. From the following details, prepare the Revenue account, Profit and Loss account and balance sheet of Moon Shine Insurance Company Ltd carrying on marine insurance business, for the 15 months ended 31-3-2006.

	Rs.		Rs.
Agents balance (Dr)	1,46,400	Share Capital	15,00,000
Interest accrued		Balance of marine	
but not due	8,200	fund (1-4-05)	7,60,000
Furniture and fixtures		Unclaimed dividends	2,400
(cost Rs. 12,600)	8,400	P and L account (Cr)	2,40,000
Stock of stationary	2,500	Sundry creditors	12,600
Expenses of management	2,20,000	Due to reinsurance	60,000
Foreign taxes and		Premium less	
insurance	12,300	reinsurance	12,40,000
Outstanding premium	21,200	Interest and dividend	2,40,000
Donations paid	8,600	Transfer fee received	600

Rs.

Advance income tax

Payment : 62,000

Sundry debtors 9,200

Govt. of India securities 9,20,000

Debentures of public body 1,80,000

Shares in limited company 3,60,000

State Govt. securities 8,80,000

Claim less reinsurance 10,60,000

Commission paid 62,400

Cash and Bank Balance 94,400

Outstanding claims on 31-3-2006 were Rs. 1,40,000.

Depreciation on furniture to be provided at 20% per annum.

பின் வரும் விபரங்களைக் கொண்டு கடல்சார் காப்பீடு வியாபாரம் செய்யும் மூன்சைன் காப்பீட்டு நிறுமத்தின் 31-3-2006 முடியும் 15 மாத காலத்திற்கான வருவாய் கணக்கு இலாபநட்ட க/கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

	ரூ.		ரூ.
முகவர்கள் இருப்பு (பற்று)	1,46,400	பங்கு முதல்	15,00,000
கொடுபட வேண்டிய வட்டி			
கொடுக்க வேண்டியது	8,200	கடல் சார்ந்தியிருப்பு	
அரைகலன் மற்றும்		(1.1.05)	7,60,000
துணைப் பொருட்கள்	8,400	கோரப்படாத பங்காதாயம்	2,400
எழுதுபொருள் இருப்பு	2,500	இலாபநட்ட க/கு (வரவு)	2,40,000
மேலாண்மைச் செலவுகள்	2,20,000	பற்பல கடனீந்தோர்	12,600



	ரூ.		ரூ.
வெளிநாட்டு வரி மற்றும்		மறு காப்பீட்டு பாக்கி	60,000
காப்பீடு	12,300	மறு காப்பீட்டு கழித்த	
		முனைமம்	12,40,000
நிலுவையிலுள்ள முனைமம்	21,200	வட்டி மற்றும் பங்காதாயம்	2,40,000
நன்கொடை கொடுத்தது	8,600	மாற்றுக் கட்டணம் பெற்றது	600
முன் வருமான வரி	62,000		
பற்பல கடனாளிகள்	9,200		
இந்திய அரசு பிணையங்கள்	9,20,000		
பொது நிறும கடனீட்டுப்			
பத்திரங்கள்	1,80,000		

ரூ.

ரூ.

வரையறுக்கப்பட்ட நிறும

பங்குகள் 3,60,000

மாநில அரசு பிணையங்கள் 8,80,000

மறு காப்பீடு கழித்த

கோரிக்கை 10,60,000

கழிவு செலுத்தியது 62,400

ரொக்கம் மற்றும் வங்கியிருப்பு 94,400

31.3.2006 அன்று நிலுவையிலுள்ள கோரிக்கைகள் ரூ. 1.40,000 ஆகும் அறைகலன் மீது ஆண்டிற்கு 20% தேய்மானம் ஒதுக்க வேண்டும்.

26. From the following summarized Balance Sheet of H Ltd and S Ltd. as on 31st December 2004, Prepare a Consolidated Balance Sheet of two companies :

Liabilities	H Ltd.	S Ltd.	Assets	H Ltd.	S Ltd.
	Rs.	Rs.		Rs.	Rs
Share capital			Fixed assets	18,10,000	15,75,000
Shares of Rs. 10			Investments		
each fully paid	25,00,000	12,50,000	(1,00,000 )shares		
Reserves	7,50,000	5,00,000	in S Ltd)	11,00,000	-
Creditors	2,25,000	2,00,000	current assets	5,65,000	3,75,000
	<u>34,75,000</u>	<u>19,50,000</u>		<u>34,75,000</u>	<u>19,50,000</u>

H Ltd purchased the shares in S Ltd on 1st January 2004 when reserves in S Ltd stood at Rs. 3,00,000 and in H Ltd at Rs. 4,50,000.

31.12.2004-ன் படி H நிறுவனம் மற்றும் S நிறுவன இருப்பு நிலை குறிப்பிலிருந்து அவ்விரு நிறுவனங்களின் தொகுப்பு இருப்பு நிலை குறிப்பு தயாரிக்க.

பொறுப்புகள்	H Ltd.	S Ltd.	சொத்துகள்	H Ltd.	S Ltd.
	ரூ.	ரூ.		ரூ.	ரூ.
பங்கு முதல்			நிலைச்		
(முழுவதும்			சொத்துக்கள்	18,10,000	15,75,000
செலுத்தப்பட்ட ரூ. 10			முதலீடுகள்		
மதிப்புடையது)	25,00,000	12,50,000	(1 இலட்சம்		
காப்புகள்	7,50,000	5,00,000	பங்குகள் S Ltd		
கடனீந்தோர்	2,25,000	2,00,000	உடையது)	11,00,000	-
			நடப்பு		
			சொத்துகள்	5,65,000	3,75,000
	<u>34,75,000</u>	<u>19,50,000</u>		<u>34,75,000</u>	<u>19,50,000</u>

ஜனவரி 1, 2004 அன்று S Ltd. னுடைய பங்குகளை H Ltd. வாங்கியது. அப்போது S நிறுமம் பொதுக்காப்பு ரூ. 3,00,000 மாகவும் H நிறும பொதுக்காப்பு ரூ. 4,50,000 மாகவும் இருந்தது.

27. On 31.12.2007, the following balances stood in the books of Asian Bank Ltd. Prepare its Balance Sheet in the prescribed form.

Paid up share capital (shares of Rs. 100 (Rs. in '000)	
each fully paid	2,000
Bills discounted	1,800
Reserve fund	770
Cash credits	2,000
Overdrafts	800
Unclaimed dividends	10
Loans	4,600
Current deposits	3,800

(Rs. in '000)

Furniture	40
Profit and Loss account (Cr.)	220
Stamps and stationary	10
Cash in hand	500
Cash with Reserve Bank	1,300
Branch adjustments (Dr.)	170
Investments	950
Loan (Cr.)	1,200
Recurring deposits	1,000
Fixed deposits	2,000
Cash certificates	1,000
Contingency reserve	170

Adjustments :

1. Rebate on bills discounted Rs. 10,000.
2. Provide Rs. 80,000 for doubtful debts.

3. Bank acceptances on behalf of customers were Rs. 6, 50,000.

கீழ் வரும் விபரங்களில் இருந்து, 31.12.2007 அன்றைய ஆசியன் பேங்க் லிமிடெட்டின் இருப்பு நிலைக் குறிப்பை உரிய படிவத்தில் தயாரிக்க :

முழுவதும் செலுத்தப்பட மூலதனம் ஒவ்வொன்றும் (Rs. in '000)

ரூ. 100 முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகள்	2,000
வட்டம் செய்யப்பட்ட மாற்றுச் சீட்டுகள்	1,800
காப்பு நிதி	770
ரொக்க கடன்	2,000
மேல்வரைப்பற்று	800
கோரப்படாத பங்காதாயம்	10
கடன்கள்	4,600
நடப்பு வைப்புகள்	3,800
அறைகலன்	40
இலாபநட்ட க/கு	220

(Rs. in '000)

தபால்தலை மற்றும் எழுதுபொருள்கள்	10
கையிருப்பு ரொக்கம்	500
மத்திய வங்கியில் உள்ள ரொக்கம்	1,300
கிளைச் சரிகட்டல்கள் (பற்று)	170
முதலீடுகள்	950
கடன்கள் (வரவு)	1,200
தொடர் வைப்புகள்	1,000
நிலை வைப்புகள்	2,000
ரொக்க சான்றிதழ்கள்	1,000
எதிர்பாராத நிலை காப்பு	170

சரிகட்டல்கள் :

1. வட்டம் செய்யப்பட்ட சீட்டுகள் மீதான தள்ளுபடி -  
ரூ. 10,000.
2. ஐயக்கடனாக ரூ. 80,000 ஒதுக்குக.
3. வாடிக்கையாளருக்காக வங்கி ஏற்றவைகள் ரூ. 6,50,000



28. Explain the following :

- (a) Reinsurance.
- (b) Rebate on bills discounted.
- (c) List H -surplus/deficiency.

பின் வருவனவற்றை விளக்குக :

- (a) மறுகாப்பீடு
- (b) வட்டம் செய்த சீட்டின் மீதா தள்ளுபடி
- (c) வரிசை H மிகுதி/பற்றாக்குறை.

\*\*\*

**B.Com. (CORPORATE SECRETARYSHIP) DEGREE  
EXAMINATION, APRIL 2011**

**Sixth Semester**

**INDUSTRIAL LAW**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** the questions.

1. Who is called an adolescent ?

(a) Persons below 18 years.

(b) Persons below 15 years.

(c) Persons who not completed 17 years of age.

(d) A child.

முதிர்வடையாதவர் என்பவர் யார் ?

(அ) 18 வயதுக்குட்பட்டவர்.

(ஆ) 15 வயதுக்குட்பட்டோர்.

(இ) 17 வயது அடையாதவர்.

(ஈ) ஒரு குழந்தை.

2. Overtime wages are payable when a workman works for ——— hours in a week.

(a) 60.

(b) 24

(c) 50

(d) 48.

கூடுதல் நேர கூலி ஒரு வேலையாளருக்கு வாரத்தில்  
————— மணி நேரங்களுக்கு மேல் வழங்கப்பட  
வேண்டும்.

(அ) 60

(ஆ) 24

(இ) 50

(ஈ) 48

3. The purpose of Factories Act is to deal with ?

(a) Settlement of disputes.

(b) Conditions of work.

(c) Wage payments.

(d) Labour relations.

தொழிற்சாலை சட்டம் எந்த நோக்கத்திற்காக உள்ளது ?

(அ) தகராறுகளை தீர்ப்பதற்கு.

(ஆ) வேலை அமைப்பு சம்பந்தமாக.

(இ) கூலி செலுத்துதலுக்காக.

(ஈ) தொழிலாளர் உறவுக்காக.

4. The Compensation payable under the Workmen Compensation takes into account “relevant factor” considering :

(a) Age of employee.

(b) Type of process.

(c) Loss of earning.

(d) Factory employed.

வேலையாள் இழப்பீடு கணக்கீட்டில் சம்பந்தமான காரணி எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது ?

(அ) தொழிலாளர் வயது.

(ஆ) வேலையின் வகை.

(இ) வருமான இழப்பு.

(ஈ) தொழிற்சாலையின் வேலை.

5. Minor means a person who has not attained the age :

(a) 18 years.

(b) 25 years.

(c) 21 years.

(d) 15 years.

இளவர் என்பவர் எந்த வயதை அடையாதவர் ?

(அ) 18 வயது.

(ஆ) 25 வயது.

(இ) 21 வயது.

(ஈ) 15 வயது.

6. Privileged employees under Trade union are called \_\_\_\_\_ employees.

தொழிற்சங்கத்தின் சலுகை பெற்ற தொழிலாளர் \_\_\_\_\_  
தொழிலாளர்.

7. At the national level the Industrial Disputes can be referred to \_\_\_\_\_.

தேசிய அளவில் தொழித்தகராறு \_\_\_\_\_  
மேற்கொள்ளப்படுகிறது.

8. The minimum bonus payable shall be \_\_\_\_\_ % of wages.

குறைந்தபட்ச மேலூதியமானது \_\_\_\_\_ %  
கூலியில்.

9. Lock out is a weapon in the hands of \_\_\_\_\_.

கதவடைப்பு ஓர் ஆயுதம் \_\_\_\_\_ கையில்.

10. All labour legislations concern about the \_\_\_\_\_ employees.

அனைத்து தொழிலாளர் சட்டங்களும் தொழிலாளரின் \_\_\_\_\_ கருத்தில் கொண்டு உள்ளது.

11. The employer can deduct as \_\_\_\_\_ in case of misconduct/misbehaviour in the factory.

முதலாளி \_\_\_\_\_ ஆக தொழிலாளரின் தவறான நடத்தைக்காக கழிக்கலாம்.

12. The organization that works for the welfare of labour at the global level is \_\_\_\_\_.

உலக அளவில் தொழிலாளர் நலனுக்காக செயல்படும் நிறுவனம் \_\_\_\_\_.

13. Retrenchment is termination of employees otherwise by way of resignation or \_\_\_\_\_.

தவிர்க்கமுடியா வேலையிழப்பில் தொழிலாளர் ராஜினாமா அல்லது \_\_\_\_\_ மூலமாக நடைபெறுவதில்லை.



14. The employee who is diseased can get \_\_\_\_\_ benefit from ESI Corporation.

ESI கழகத்தின் மூலம் ஒரு நோயுற்ற தொழிலாளர் \_\_\_\_\_ நன்மையைப் பெறலாம்.

15. \_\_\_\_\_ of an undertaking can be done where continuous loss occurs or when business cannot be carried on.

ஒரு நிறுவன \_\_\_\_\_ தொடர்ந்து நட்டம் அல்லது தொழில் நடத்த முடியாமையின்போது ஏற்படலாம்.

### Section B

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. Explain the hazardous process in factories.

தொழிற்சாலையில் ஆபத்துகேதுவான முறைகள் பற்றி விளக்குக.

17. What are the kinds of disablement for which Workmen Compensation Act provide ?

தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் எந்தவிதமான இயலாமைக்கு உதவுகிறது ?

18. Explain the deductions made from wages.

கூலியில் இருந்து கழிக்கப்படும் வகைகளை விளக்குக.

19. What is gratuity ? When and how it is paid ?

பணிக்கொடை என்றால் என்ன ? அது எப்பொழுது மற்றும் எவ்வாறு வழங்கப்படுகிறது ?

20. Explain the special features of labour legislations in India.

இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களின் சிறப்பு அம்சங்களை விளக்குக.

21. What are the features of Bonus Act ?

மேலூதியச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை ?

22. Explain main features of Provident Fund Act.

தொழிலாளர் வைப்பு நிதி சட்டத்தின் சிறப்புகளை விளக்குக.

23. What are privileges of a registered trade union ?

பதிவுற்ற தொழிற்சங்கத்தின் சலுகைகள் யாவை ?

### Section C

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. Discuss the safety and health provisions of the Factories Act.

தொழிற்சாலைச் சட்டத்தின் பாதுகாப்பு மற்றும் உடற் நலன் பற்றிய சரத்துக்களை ஆராய்க.

25. Discuss the method of calculation of compensation.

இழப்பீடு கணக்கீடு முறையை பற்றி ஆராய்க.

26. What are the machineries available for settlement of disputes ?

தொழிந்தகராறு தீர்வுக்கான முகமைகள் யாவை ?

27. What are the objects of ESI Act ? Explain the benefits available to workmen.

ESI சட்டத்தின் நோக்கம் யாவை ? வேலையாளருக்கு கிடைக்கும் நன்மைகளை விளக்குக.

28. Describe the salient features of Minimum Wages Act.

குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் சிறப்பம்சங்களை விவரி.

\*\*\*

**B.Com. (CORPORATE SECRETARYSHIP) DEGREE  
EXAMINATION, APRIL 2011**

**Sixth Semester**

**INDIRECT TAXES**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.

State whether the following statements are True/False :

1. Indirect taxes are paid before the goods reach the tax payers True/False.

வரி செலுத்துபவர் பொருளைப் பெறுவதற்கு முன்பே மறைமுக வரியை செலுத்தி விடுகிறார். சரி/தவறு.

2. It is correct to classify goods on the basis of its final use.

கடைசியில் பயன்படுத்துவதன் அடிப்படையில் பொருள்களை வகைப்படுத்துவது சரியானது ஆகும். சரி/தவறு.

3. Customs Act does not extend to whole of India.

இந்தியா முழுமைக்கும் சுங்க வரி விரிவுபடுத்தவில்லை.  
சரி/தவறு.

4. Registration under CST Act is optional.

மத்திய விற்பனை வரிச்சட்டத்தின்படி பதிவு செய்தல்  
என்பது அவரவர் விருப்பம்.

5. Octroi is a duty on import of goods.

நகர் நுழைவுவரி என்பது பொருட்கள் இறக்குமதி மீதான  
வரியாகும்.

Fill in the blanks :

6. Service tax is administered by \_\_\_\_\_.

சேவை வரியை நிர்வாகம் செய்பவர் \_\_\_\_\_.

7. At the time of removal of goods from the factory, the  
value of goods is called \_\_\_\_\_.

தொழிற்சாலையிலிருந்து பொருட்களை வெளியேற்றும் பொழுது, பொருளின் மதிப்பை குறிப்பிடுவது எப்படி \_\_\_\_\_.

8. At present \_\_\_\_\_ %, of export duty is levied only on hides, skins and leather.

தோல் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு \_\_\_\_\_% ஏற்றுமதி தீர்வை தற்சமயம் விதிக்கப்படுகிறது.

9. Sale or purchase in the course of export is effected by \_\_\_\_\_.

ஏற்றுமதிக்காக பொருளை விற்க அல்லது கொள்முதல் செய்வதானால் \_\_\_\_\_ விளைவு ஏற்படுகிறது.

10. Form C is used by a registered dealer while \_\_\_\_\_.

பதிவு பெற்ற முகவர் \_\_\_\_\_ க்கா விண்ணப்பம் C ஐ பயன்படுத்துகிறார்.

Choose the correct answer :

11. Assessable value includes :

- (a) Cost of special packing.
- (b) Cost of durable packing.
- (c) Cost of primary packing.
- (d) None of these.

மதிப்பீடு செய்யும் பொழுது சேர்க்கப்படுவது :

- (அ) சிறப்பு கட்டும் அடக்கம்.
- (ஆ) நீண்டகால கட்டும் அடக்கம்.
- (இ) முதன்மை கட்டும் அடக்கம்.
- (ஈ) எதுவுமில்லை.



12. Service Tax came into effect from :

(a) February 28, 1994.

(b) April 1, 1994.

(c) July1, 1994.

(d) July1, 2004.

சேவை வரி நடைமுறைபடுத்தப்பட்ட தேதி :

(அ) பிப்ரவரி 28,1994.

(ஆ) ஏப்ரல் 1, 1994.

(இ) ஜூலை 1, 1994.

(ஈ) ஜூலை 1, 2004.

13. Tea cannot be exported unless a licence is granted by :

(a) Central Government.

(b) State Government.

(c) Tea Board.

(d) Coffee Board.

————— அனுமதியளிக்காவிட்டால் தேயிலை  
ஏற்றுமதி செய்ய முடியாது :

(அ) மைய அரசு.

(ஆ) மாநில அரசு.

(இ) தேயிலை வாரியம்.

(ஈ) காபி வாரியம்.

14. Penultimate sale came into force from :

(a) 1.4.1976.

(b) 1.4.1980.

(c) 1.4.1984.

(d) 1.4.1994.

பெனுட்டிமேட் விற்பனை நடைமுறைக்கு வந்த தேதி :

(அ) 1.4.1976.

(ஆ) 1.4.1980.

(இ) 1.4.1984.

(ஈ) 1.4.1994.

15. In case of loss of registration certificate, for a duplicate copy payment of fees to be made as :

(a) Rs. 5

(b) Rs. 25.

(c) Rs. 100.

(d) Rs. 500.

பதிவுச் சான்றிதழ் தொலைந்து காணாமல் போனால் நகல் காப்பி பெறுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் :

(அ) ரூ. 5

(ஆ) ரூ. 25.

(இ) ரூ. 100.

(ஈ) ரூ. 500

## Section B

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. What are the advantages and disadvantages of Indirect Taxes ?

மறைமுக வரியினால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் யாவை ?

17. Explain the basic rates of excise duty as provided in Central Excise Tariff.

மத்திய கலால் தீர்வையில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை கலால் தீர்வையினை விளக்குக.

18. Write a short note on 'Storage of excisable goods without payment of duty.'

தீர்வையைச் செலுத்தாமல் கலாலுக்குட்பட்ட பொருள்களை சேமித்து வைப்பது பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

19. How are assessable value and rate of duty determined under the Customs Act ?

சுங்கத்தீர்வ சட்டப்படி வரிவதிப்பதற்குரிய மதிப்பு மற்றும் தீர்வை வீதத்தை நிர்ணயிப்பது எப்படி ?

20. Explain the circumstances and reasons for providing exemptions from the customs duty.

சுங்கத்தீர்வையிலிருந்து வரிவிலக்கு அளிப்பதற்கான காரணங்களையும் சூழ்நிலைகளையும் விளக்குக.

21. Explain the essential ingredients of sale under the Central Sales Tax Act, 1956.

மத்திய விற்பனை வரிச்சட்டம் 1956-ன் படி விற்பனையிலுள்ள முக்கிய சரத்துக்களை விளக்குக.

22. Discuss the significance of Form C under the CST Act.

மத்திய விற்பனை வரிச்சட்டத்திலுள்ள விண்ணப்பம் C [Form C] முக்கியத்துவம் பற்றி விவாதிக்கவும்.

23. Explain the features of TNGST Act.

தமிழ்நாடு பொது விற்பனை வரிச்சட்டத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.

**Section C** (3 × 15 = 45)

Answer any **three** questions.

24. Explain the major reforms made in Indirect taxation in the recent years.

சமீப காலங்களில் மறைமுக வரிவதிப்பில் மேற் கொண்ட சீரமைப்புகளை விளக்குக.

25. Discuss the law laid down for valuation of excisable goods manufactured out of raw materials supplied by the Customer or on Job work basis.

வாடிக்கையாளர் வழங்கிய சச்சாப் பொருளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட தீர்வைக்குட்பட்ட பொருளின் மதிப்பீடு பற்றி விவாதிக்கவும்.

26. Explain the procedure of clearance of imported goods under the Customs Act.

சுங்கவரிச் சட்டத்தின் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வெளியேற்றுவதிலுள்ள முறைகளை விளக்குக.

27. When is a sale or purchase said to be in the course of Interstate trade under the CST Act ?

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின்படி மாநிலங்களுக்கிடையே கொள்முதல் அல்லது விற்பனை எப்பொழுது நடைபெறும்.

28. Explain the Registration procedures involved under the TNGST Act.

தமிழ்நாடு பொது விற்பனைச் சட்டத்தின்படி பதிவு செய்வதற்கான வழிமுறைகளை விளக்குக.

\*\*\*



**B.C.S. DEGREE EXAMINATION, APRIL 2011****Sixth Semester****Corporate Secretaryship****FINANCIAL SERVICES**

(Non-CBCS—2004 onwards)

Time : 3 Hours

Maximum : 100 Marks

**Section A**

(15 × 1 = 15)

Answer **all** questions.

Choose the correct answer.

1. Which of the following is not a financial asset ?
  - (a) Shares.
  - (b) Bonds.
  - (c) Commercial Paper.
  - (d) Gold investment.

கீழ்க்கண்டவற்றில் எது நிதிச் சொத்தைச் சார்ந்தது அல்ல ?

(அ) பங்குகள்.

(ஆ) பத்திரங்கள்.

(இ) வணிக நிதித்தாள்கள்.

(ஈ) தங்க முதலீடு.

2. The money market in India is controlled by :

- (a) RBI.
- (b) SEBI.
- (c) Banks.
- (d) Development Banks.

இந்தியாவில் பணச் சந்தையானது யாரால் கட்டுப்படுத்தப்படுகிறது ?

- (அ) ஆர்.பி.ஐ.
- (ஆ) செபி.
- (இ) வங்கிகள்.
- (ஈ) வளச்சி வங்கிகள்.

3. Who normally underwrites a public issue ?

- (a) Broker.
- (b) Stock exchange.
- (c) Financial Institutions.
- (d) Foreign Institutions.

யார் பொதுவாக பொதுவங்களிப்பில் ஒப்புறுதி அளிப்பார்?

(அ) இடைத்தரகர்.

(ஆ) பங்கு பரிவர்த்தனை மையம்.

(இ) நிதி நிறுவனங்கள்.

(ஈ) வெளிநாட்டு நிறுவனங்கள்.

4. Very high risk business projects are financed by :

(a) Venture Capital.

(b) Lease Finance.

(c) Hire-Purchase.

(d) Consumer Finance.

மிக அதிக இடர்பாடு உள்ள தொழில் திட்டங்கள் எவற்றால் நிதி அளிக்கப்படுகின்றன ?

(அ) வினை முதலீடு.

(ஆ) குத்தகை நிதி.

(இ) வாடகை - கொள்முதல்.

(ஈ) நுகர்வோர் நிதி.

5. The first mutual fund to be set-up in India is :

- (a) ICICI.
- (b) UTI.
- (c) Canbank MF.
- (d) Kothari MF.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பரஸ்பர நிதி.

- (அ) ஐசிஐசிஐ.
- (ஆ) யுடிஐ.
- (இ) கேன்பேங்க் பரஸ்பரநிதி.
- (ஈ) கோதாரி பரஸ்பரநிதி.

Give short answers :

6. What are financial markets ?

நிதிச் சந்தைகள் என்றால் என்ன ?

7. What is mutual fund ?

பரஸ்பர நிதி என்றால் என்ன ?

8. What is credit rating ?

கடன மதிப்பீடு என்பது யாது ?

9. What is Underwriting ?

ஒப்புறுதி என்றால் என்ன ?

10. What is financial innovation ?

நிதி புதுமையாக்கம் என்பது யாது ?

State True or False :

11. Banks are controlled by SEBI.

வங்கிகள் செபி-யால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

12. Foreign exchange market is part of financial market.

அன்னியச் செலாவணிச் சந்தை, நிதிச் சந்தையின் ஓர் அங்கமாகும்.

13. All Indian banks are Public sector banks.

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் பொதுத்துறை வங்கிகள்.

14. Securitisation refers to stocks listed in the stock exchange.

அடமானமயமாக்கம் என்பது பங்கு பரிவர்த்தனைக்காக பங்குகளை பதிவு செய்தலைக் குறிப்பிடுகிறது.

15. Credit raters are to be approved by SEBI.

கடன் மதிப்பீட்டாளர்கள் செபி - யால் அங்கீகரிக்கப்பட்டிருக்கப்பட வேண்டும்.

## Section B

(5 × 8 = 40)

Answer any **five** questions.

16. Explain the need for financial innovation.

நிதி புதுமையாக்கத்திற்கான தேவையை விளக்குக.

17. Explain the types of Leases.

குத்தகையின் வகைகளை விளக்குக.

18. “Consumer financing has to be done with caution”–

Analyse the statement.

“நுகர்வோர் நிதியளித்தல் மிக கவனமுடன்  
வழங்கப்படவேண்டும்”— இந்த கூற்றை ஆராய்க.

19. Explain the concept of Portfolio management.

நிதி முறையாக்க மேலாண்மை பற்றிய பதத்தை விளக்குக.

20. Compare and contrast factoring and forfeiting.

கடன் மேலாண்மை மற்றும் அன்னியக்கடன் மேலாண்மை இவை இரண்டையும் ஒற்றுமை மற்றும் வேற்றுமை படுத்திக் கூறுக.

21. Explain the functions of Asset Management Company.

சொத்து மேலாண்மை நிறுவனத்தின் பணிகள் யாவை ?

22. What are the benefits of securitisation ?

நிதிமயமாக்களின் நன்மைகள் யாவை ?



23. Write a note on stock broking.

பங்கு தரகர் முறை பற்றி குறிப்பு வரைக.

### Section C

(3 × 15 = 45)

Answer any **three** questions.

24. Discuss the various kinds of financial services offered by financial institutions.

நிதி நிறுவனங்களால் அளிக்கப்படும் பல்வேறு வகையான நிதிச் சேவைகள் பற்றி ஆராய்க.

25. Explain non-fund based services of commercial banks.

வணிக வங்கிகளின் நிதிசார சேவைகள் பற்றி விளக்குக.

26. Describe the benefits of mutual funds to investors.

பரஸ்பர நிதியினால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நன்மைகள் யாவை ?

27. Discuss the process of underwriting and the guidelines on it.

ஒப்புறுதி அளித்தல் முறையையும் அதன் சம்பந்தமான வழிகாட்டுதல்களையும் ஆராய்க.

28. Highlight the functioning and working of any two credit rating companies.

ஏதாவது இரண்டு கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய மேற்காட்டுதல் தருக.

\*\*\*